

**இலங்கையின்  
தேசிய போசாக்கு கொள்கை  
2021 - 2030**

## உள்ளடக்கம்

1. அறிமுகம் .....	1
2. கொள்கைப்பின்னணி.....	2
3. தேசிய போசாக்கு கொள்கை 2010 இன் திருத்தத்திற்கான பகுத்தறிவு .....	5
4. கொள்கை செயல்முறை.....	5
5. நோக்கு .....	5
6. இலக்கு.....	5
7. வழிகாட்டுதல் கோட்பாடுகள் .....	6
8. கொள்கைக் குறிக்கோள் .....	6
9. நடவடிக்கைகளுக்கான கொள்கை முன்னுரிமை பகுதிகள் .....	6
10. முன்னுரிமை பகுதிகளுக்கான முக்கிய மூலோபாய திசைகள்.....	7
10.1. கொள்கை முன்னுரிமைப் பகுதி I இற்கான பிரதான மூலோபாயத் திசைகள்- அனைத்து குடிமக்களுக்கும் உணவு மற்றும் போஷாக்கு பாதுகாப்பு.....	7
10.2. கொள்கை முன்னுரிமை பகுதி II இற்கான மூலோபாய திசைகள் - ஒருங்கிணைந்த பல்துறை ஒத்துழைப்பும் கூட்டாண்மையும்.....	8
10.3. கொள்கை முன்னுரிமை பகுதி III இற்கான மூலோபாய திசைகள் - பாதுகாப்பான உணவுக்கான உரிமையைப் பாதுகாப்பதற்கும், நெறிமுறையற்ற சந்தைப்படுத்துதலில் இருந்து பாதுகாப்பதற்கும் சட்ட கட்டமைப்பை பலப்படுத்துதல்.....	8
10.4. கொள்கை முன்னுரிமை பகுதி IV இற்கான மூலோபாய திசைகள் - வாழ்நாள் முழுவதும் போசாக்கு மேம்பாடு.....	9
10.5. கொள்கை முன்னுரிமை பகுதி V இற்கான மூலோபாய திசைகள் - அவசரகால சூழ்நிலைகள் மற்றும் தீவிர வானிலை நிலைகளில் போசாக்கு மேம்பாடு.....	11
10.6. கொள்கை முன்னுரிமை பகுதி VI இற்கான மூலோபாய திசைகள் - மூலோபாய தகவல் மேலாண்மையும் ஆராய்ச்சியும் .....	12
11. கொள்கையின் எதிர்பார்க்கப்படும் தாக்கம் - .....	12
12. அமுல்படுத்தல் .....	13
13. சொற்களஞ்சியம் .....	54
14. பின்னிணைப்பு .....	58



# தேசிய போசாக்குக் கொள்கை

## 1. அறிமுகம்

ஒரு தனிநபரினதும் சமூகத்தினதும் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் உற்பத்தித்திறனுக்கும் போசாக்கு மிக முக்கியமாகும். சமூகத்தின் போசாக்கு தொடர்பான முடிவுகள் உணவு<sup>1</sup> மற்றும் போசாக்கு<sup>2</sup> பாதுகாப்பை கணிசமாக சார்ந்துள்ளது, அனைத்து மக்களும், எப்போதும் போசாக்கான உணவுக்கு, பௌதிக-சமூக மற்றும் பொருளாதார அணுகலைக் கொண்டிருக்கும் போதும், உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவர்களின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப போதுமான அளவு உட்கொள்ளும் போதே ஏற்படும்.

இலங்கையில் முதன்முதலில் தேசிய போசாக்குக் கொள்கை (NNP) 1986 இல் உருவாக்கப்பட்டதுடன், அதன் பின்னர் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முந்தைய கொள்கைகளின் திருத்தங்கள் தே.போ.கொ 2010 உடன் இணைக்கப்பட்டுள்ளதுடன், இது அனைத்து போசாக்குக் கொள்கைகளின் தொடர்ச்சியும் ஆகும். தே.போ.கொ உடன் இணைந்த பல சுகாதார மற்றும் சுகாதாரம் சாரா போசாக்கு தொடர்பான கொள்கைகள் உள்ளன. நாட்டில் சமூக-பொருளாதார நிலையில் பல ஏற்ற இறக்கங்கள் மற்றும் செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் இருந்தபோதிலும், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே\* போசாக்குக் குறைபாடு<sup>3</sup>, மெலிதல்<sup>4</sup>, குள்ளமாதல்<sup>5</sup> போன்றன கடந்த இரு தசாப்தங்களில் தேக்கநிலையில் உள்ளன. தற்போதைய சான்றுகள் போசாக்கு நிலையை மேம்படுத்த நேரடி<sup>6</sup> மற்றும் மறைமுக<sup>7</sup> இலக்குகளின் போசாக்குத் தலையீடுகளை இலக்குப்படுத்தப்படுவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. வாழ்க்கைப் பாதையின் அனைத்து நிலைகளையும் கருத்தில்கொண்டு நேரடி மற்றும் மறைமுக போசாக்குத் தலையீடுகளை வழங்கும் சிறந்த மாதிரியாக வாழ்க்கைச் சுழற்சி அணுகுமுறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. போசாக்கினைத் தீர்மானிக்கும் சக்திகளாகவுள்ள பல்வேறு துறைகளினுடாக இந்த அணுகுமுறைகள் அமுல்படுத்தப்படுவதுடன் சுகாதாரத் துறையால் மாத்திரம் ஈடுபடமுடியாது.

குடித்தொகையின் போசாக்கு பாதுகாப்பிற்கு தினசரி பன்முகப்படுத்தப்பட்ட பாதுகாப்பான உணவை போதுமான அளவில் பயன்படுத்துவது அவசியம். வீட்டு மட்டத்தில் சரியான வருமான முகாமைத்துவத்தினையும் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களையும் ஏற்படுத்தும் விதத்திலான சமூக நடத்தை மாற்ற தொடர்பாடல் மூலம் இதனை அடைய முடியும். நிலையான நடத்தை மாற்றத்திற்கு ஏதுவான ஒரு சூழலை உருவாக்குவதன் அடிப்படையில், சமூகத்தின் போசாக்கு தேவைகளை நிவர்த்தி செய்ய வலுவான அர்ப்பணிப்புள்ள அரசியல் மற்றும் சமூக தலைமைத்துவம் அவசியம். போசாக்கு தொடர்பான நடத்தை மாற்றத்தில் வெற்றிகரமான முன்முயற்சிகள் என சுகாதார மற்றும் சுகாதாரம் சாரா துறைகளில் பங்குடைமை உருவாக்கம் மற்றும் கூட்டணி அத்துடன் போசாக்கு தலையீடுகளுக்கான தொடர்புகளை மேம்படுத்துவதற்கான கிடைக்கக்கூடிய சமூக அடிப்படையிலான தளங்களை நிறுவுதல் அல்லது பயன்படுத்துதல் போன்றன நிரூபிக்கப்பட்டுள்ளன. உணவு உற்பத்தியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளாக மூல உணவு உற்பத்தியாளர்களின் திறன் மேம்பாடு, புதிய தொழினுட்பங்களைப் பயன்படுத்தும் தேவைப்பாடு மற்றும் காலநிலை மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு அனர்த்த தணிப்பு

\*5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே மெலிதலும்<sup>2</sup> குள்ளமாதலும்<sup>3</sup> முறையே 15% மற்றும் 17% ஆகும் (DHS, 2016)  
1-7 க்கான வரையறைகளுக்கு சொற்களஞ்சியத்தைக் பார்க்கவும்.

முகாமைத்துவம் ஆகியன அடையாளம் காணப்பட்டன. சத்தான உணவொன்றின் மலிவுத்தன்மையானது குறிப்பாக சமூகத்தில் பின்தள்ளப்பட்டோரும் கூட நிலையான வருமான உருவாக்கம் மூலமாகவோ அன்றி சிலவேளைகளில் சமூக பாதுகாப்பு முறைமைகளின் ஊடாகவோ அன்றி சந்தை விலைகளில் கட்டுப்பாடு மற்றும் கேள்விக்கு ஏற்றவாறு மாறும் உணவு உற்பத்திக்கூடாகவோ அனைத்து வீடுகளும் போதுமான வளமுடன் இருப்பதை உறுதிப்படுத்துகின்றது.

தேசிய போசாக்கு கொள்கை அரசாங்கத்தின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி கொள்கைகளிற்கு ஒத்திசைவதுடன், சுகாதாரம் மற்றும் சுகாதாரம் சாரா துறைகளின் விசேட கொள்கைகளுடனும் அவற்றின் அமுலாக்கத்திற்கும் ஆதரவளிக்கின்றன. ஆரம்ப பராமரிப்பில் கவனம் செலுத்துவதன் மூலம், உலகளாவிய சுகாதார பரவலுக்கான சுகாதார பராமரிப்பு விநியோக தொகுதியின் பரவலை எவ்வாறு அதிகரிக்க முடியும் என்பது குறித்து கொள்கையின் மூலம் பரிசீலிக்கப்படும்.

தேசிய போசாக்கு கொள்கைக்கு மற்றைய போசாக்கு சார் தேசிய, மாகாண சுகாதாரம் மற்றும் சுகாதாரம் சாரா கொள்கைகள் அதாவது தாய் சேய் நலன் தொற்றா நோய்கள், முதியோர் நலன், விவசாயம், தேசிய குடிநீர் கொள்கை, வர்த்தக மற்றும் வர்த்தக சலுகை கொள்கைகள் போன்றன ஒத்திசைவாகவும், இசைந்தும் காணப்படவேண்டும். இக்கொள்கையின் சுகாதாரம் சார் உபாயங்களின் அமுலாக்கமானது ஆரம்ப சுகாதார பராமரிப்பு திட்டத்துடன் இணைந்து செல்லவேண்டும்.

## 2. கொள்கைப்பின்னணி

2.1. மனித உரிமைகளுக்காக உலகளாவிய பிரகடனம் (1948) போதிய வாழ்க்கைத் தரத்திற்கான உரிமையின் ஒரு பகுதியாக ‘உணவுக்கான உரிமையை’ அறிவித்தது, இது போசாக்கு நிலை, வாழ்க்கைத் தரம் மற்றும் நாட்டின் மக்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கு அவசியமானதாகும். இலங்கை ஏனைய தெற்காசிய நாடுகளிடையே சுகாதார செயற்றிறனில் மிக உயர் நிலையை அடைந்துள்ளதுடன் அபிவிருத்தி அடைந்த நாடுகளுடன் கூட ஒப்பிடக்கூடியதாகவுள்ளது. இதனுடன் தொடர்புடைய அனைத்து ஆதாரங்களையும் அடிப்படையாகக் கொண்ட போசாக்கு நடவடிக்கைகளை அமுல்படுத்திய போதிலும் மக்கள் தொகை போசாக்கு குறிகாட்டிகள் வீழ்ச்சியைக் காட்டுகின்றன, இது தரம் மற்றும் முழு அளவிலான மறுபரிசீலனை செய்வதற்கான தேவையைக் எடுத்துக்காட்டுகிறது. கடந்த இரு தசாப்தங்களாக ஐந்து வயதிற்குட்பட்ட சிறார்களிடையே குறை போசாக்கு குறிகாட்டிகளான நிறைகுறைவு, மெலிதல் மற்றும் குள்ளமாதல் போன்றன தொடர்ச்சியாக காணப்படும் அதேவேளை நிறை அதிகரிப்பு மற்றும் அதீத உடல் பருமன் என்பனவும் இலங்கை மக்களிடையே அதிகரித்துச்செல்கின்றது. மேலும், நுண்ணூட்டச்சத்து குறைபாடாகிய, கர்ப்பிணித் தாய்மார்களிடையேயான போசாக்குக் குருதி சோகையும் பாடசாலை சிறார்களிடையேயான விட்டமின் “டி” குறைபாடும் பொது சுகாதார பிரச்சினைகளாகும். குறைபோஷாக்கு, மிகை போஷாக்கு மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடு என்பன ஒருமித்து மந்தபோஷாக்கின் மும்மை சுமைகளாக இந்நிலைமை கூறப்படுகின்றது. மேலும், இந்த நாட்டில் மாவட்டங்கள்,

பெருந்தோட்டங்கள் மற்றும் நகர்ப்புற ஏழை சமூகங்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய மக்கள் குழுக்களிடையே மந்த போசாக்கில் வேறுபாடு காணப்படுகின்றது.

2.2. ஐக்கியநாடுகள் சபையின் அனைத்து உறுப்பு நாடுகளும் நிலையான அபிவிருத்தியின் 2030 நிகழ்ச்சி நிரலுக்காக 2015 இல் 17 நிலையான அபிவிருத்தி இலக்குகளை (எஸ்.டி.ஐ - SDG) ஏற்றுக்கொண்டன. அவற்றில் SDG-2 பூச்சிய பசி என்பது போசாக்கினை நேரடியாகக் குறிக்கிறது. மற்றைய ஒன்பது எஸ்.டி.ஐ.களை அடைதல், அவையாவன 'தூய்மையான நீர் மற்றும் சுத்தம்', 'மலிவானதும் தூய்மையானதுமான சக்தி ஆற்றல்', 'நிறுவனம் புத்தாக்கம் மற்றும் உட்கட்டமைப்பு', 'ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல்', 'நிலையான நகரங்கள் மற்றும் சமூகங்கள்', 'பொறுப்பான நுகர்வு மற்றும் உற்பத்தி', 'காலநிலை நடவடிக்கை', 'நில வாழ்க்கை', 'இலக்குகளுக்கான கூட்டாண்மை' ஆகியன போசாக்கு இலக்குகளை மறைமுகமாக அடைய உதவுகிறது. உலக சுகாதார நிறுவனம் தாய், சேய் மற்றும் சிறுவர் போசாக்கினை\* மேம்படுத்தும் முகமாக ஆறு உலக இலக்குகளிற்கு ஒப்புதல் அளித்து 2025 ஆம் ஆண்டை போசாக்கு மீது நடவடிக்கை எடுக்கும் பத்தாண்டுகளாக அறிவித்துள்ளது. அதன் படி இந்த கொள்கையின் செயற்பாட்டிற்கான மூலோபாய கட்டமைப்பில் SDG க்கள் மற்றும் உலகளாவிய இலக்குகளின் தசாப்த நடவடிக்கை ஆகியவை கருதப்பட்டன.

2.3. மந்த போசாக்கு பல நேரடி மற்றும் மறைமுக அடிப்படை காரணங்களைக் கொண்ட பன்முகத் தன்மையைக் கொண்டுள்ளது. முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்களான புரத மூலங்கள், பழங்கள் மற்றும் மரக்கறிகளின் போதிய நுகர்வின்மை, அதிக மாப்பொருள் மற்றும் அதிக கொழுப்பு நிறைந்த உணவின் நுகர்வு, ஓரிடத்திலேயே உட்கார்ந்த வாழ்க்கை முறைகள் ஆகியவை நாட்டின் இந்த நிலைமைக்கு சில நேரடி பங்களிப்பு காரணிகளாகும். சராசரியாக பத்தில் ஒரு மக்கள் நாட்டில் உணவு பாதுகாப்பு இன்றி உள்ளனர். எனவே, பாதுகாப்பானதும் ஆரோக்கியமானதுமான உணவுகளிற்குரிய மலிவுத்தன்மை கிடைப்பனவு மற்றும் அணுகலை மேம்படுத்துவதன் மூலம் பாதிக்கப்படக்கூடிய மக்கள் மத்தியில் மந்தபோசாக்கினை குறைக்கலாம். ஆண்டு முழுவதும் பாதுகாப்பானதும் ஆரோக்கியமானதுமான உணவு கிடைப்பனவு ஆனது மோசமான விவசாய நடைமுறைகள், உணவு உற்பத்தியில் காலநிலை பாதிப்பிலிருந்து மீண்டுவர முடியாமை, ஒழுங்கமைக்கப்பட்ட உள்நூர் உணவு பரிமாற்ற வழிமுறைகள் இன்மை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு இறக்குமதிகள் ஆகியவற்றால் மோசமாக பாதிக்கப்படுகிறது. போசாக்கு நிறைந்த உணவிற்குரிய அணுகலும் பயன்பாடும் ஆனது விநியோகச் சங்கிலி பூராவும் உணவு இழப்பும்<sup>8</sup> உணவு வீணாதலும்<sup>9</sup>, ஆரோக்கியமான உணவு விற்பனை நிலையங்களின் பற்றாக்குறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவை நியாயமற்ற முறையில் விற்பனை செய்தல் ஆகியவற்றால் குறைக்கப்படுகின்றது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண போசாக்கு தொடர்பான பொறுப்புகளைக் கொண்ட அனைத்து பங்குதாரர்களின் ஈடுபாடும் அவசியம்.

\* ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே 5% இற்கும் குறைவான மெலிதல் வீதம் மற்றும் குள்ளமாதல் வீதத்தை 40% குறைத்தல், 5 வயதிற்குட்பட்ட சிறு பராய அதிக எடை 2012 ஆம் ஆண்டின் 7% என்ற உலகளாவிய அடிப்படையிலிருந்து அதிகரிக்கவில்லை. இனப்பெருக்கத்தில் வயதிலுள்ள பெண்கள் மத்தியில் இரத்தசோகையின் உலகளாவிய பரவல் 2012 ஆம் ஆண்டில் 29 % இருந்து 2025 ஆம் ஆண்டில் 15 % வரை 50% த்தால் குறைத்தல். குறைந்த பிறப்பு எடையை 30% இற்கு குறைத்தல் மற்றும் முதல் ஆறு மாதங்களில் உலகளாவிய EBF அளவை 50% இற்கு (உலகளாவிய போசாக்கு இலக்குகள், 2025) பராமரித்தல்.

2.4. உணவுப் பாதுகாப்பு என்பது உணவுத்தரத்தை பேணுவதுடன், உணவு தயாரிப்பில் உள்ளிட்ட விநியோகச் சங்கிலி முழுவதும் உற்பத்தியிலிருந்து கையாளுதல், சேமிப்பு, போக்குவரத்து மற்றும் இறுதி தயாரிப்பு வரையில் உணவு அபாயகரமான பொருட்களுடன்<sup>10</sup> மாசுபடுவதைத் தடுத்து உணவின் தரத்தை மேம்படுத்தலைக் குறிக்கும். அபாயகரமான பொருட்கள் ஆனது, நுகர்வோரின் ஆரோக்கியத்திற்கு உடனடியாகவோ அன்றி நீண்ட காலத்திற்கோ தீங்கு விளைவிப்பத்தனால் போசாக்கான உணவுக்கு நுகர்வோரிடமிருந்து எதிர்மறையான பதிலுக்கே வழிவகுக்கும். போதுமான ஆய்வக வசதிகள், மனித வளங்கள், உணவுக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுச் சேவைகளின்மை காரணமாக உணவு பாதுகாப்பு நடவடிக்கைகளை செயற்படுத்துவது திருப்திகரமான மட்டத்தில் இல்லை.

2.5. மக்கள் தத்தம் போஷாக்கு தேவைகளை எவ்வாறு நிவர்த்தி செய்கின்றனர் என்பதனை சமுதாயத்தினதும், சக நபர்களினதும் செல்வாக்கு, பொருளாதார மட்டம், நாளாந்த முன்னுரிமைகள், சேவைகளுக்கான கிடைப்பனவும் அணுகலும், புராதன நம்பிக்கைகள் விழுமியங்கள் உள்ளடங்கலான கலாசார சமூக நியமங்கள் மற்றும் நடைமுறையிலுள்ள விவசாய சந்தை அமைப்புகள் போன்றனவே தீர்மானிக்கின்றன. மேற்கூறிய தேவைகளுக்கு ஏற்ப சமூக நடத்தை மாற்றத்தை ஏற்படுத்த பரிந்துரைத்தல், நடத்தை மாற்ற தொடர்பாடல் உத்திகளை அமுலாக்குதல் மற்றும் சமுதாயத்தை பலப்படுத்தலும், அணிதிரட்டலும் என்பன கருத்தில் கொள்ளப்படவேண்டும். போசாக்கு தொடர்பான அறிவு, நடத்தை மற்றும் பழக்கங்களை மேம்படுத்துவதன் மூலம், நடத்தை மாற்றத்தை ஏற்படுத்த, வெகுஜன மற்றும் சமூக ஊடகங்களுடனான தொடர்பு, ஒருவருக்கொருவர் இடையேயான தொடர்பாடலை ஊக்குவிக்கும் சூழல்களை இயக்குவதற்கான நிலையான பொறிமுறைகள் என்பன முக்கியமானவை. உலகளாவிய பிரச்சினைகளான<sup>11</sup> அதீத உடல் பருமன், குறைபோஷாக்கு, காலநிலை மாற்றம் என்பன மனிதனுக்கு பெரும் அச்சுறுத்தல் விடுவிப்பதுடன் இந்நிலைமையை மாற்ற அவசரகால பதிலளிப்பும், இரட்டை<sup>12</sup> மற்றும் மும்மை கடமை<sup>13</sup> போசாக்கு செயற்பாடுகளும் உதவும்.

2.6. அதிமேதகு ஜனாதிபதியினால் தலைமை தாங்கப்படும் தேசிய போசாக்கு கவுன்சிலின் கீழ் இயக்கப்படும் தேசிய போசாக்கு செயலகம் ஆனது போசாக்கு தொடர்பான கொள்கை முடிவுகளை செயல்படுத்த ஒருங்கிணைக்கிறது. சமூக போசாக்கிணை மேம்படுத்துவதற்கான உடனடி தேவைப்பாடுகளாக ஒரு சில விடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவையாவன: ஆளுகை மற்றும் நிர்வாக முறைமைகளை பலப்படுத்தல், நிதி வளங்கள், உட்கட்டமைப்பு மற்றும் மனித வளம் உள்ளடங்கலான நிறுவக இயலுமைகளை வலுப்படுத்தல். நிகழ்ச்சி திட்டத்தை திட்டமிடுகையில் ஆராய்ச்சி சான்றுகளையும் கண்காணிப்புத் தரவுகளையும் பயன்படுத்துதல், 1980 ஆம் ஆண்டின் உணவுச் சட்டம் மற்றும் அதன் ஒழுங்குவிதிகளைப் போன்று தாய்ப் பாலூட்டல் கையேட்டையும் பாராளுமன்றத்தில் ஒரு சட்டமாக அமுலாக்கல், உணவு விநியோகித்தல் சங்கிலி பூராகவும் ஆபத்து முகாமைத்துவம், அரசு சாரா துறையின் உயிர்ப்பான பங்களிப்பு என்பனவாகும். போசாக்கு இலக்குகளை அடைவதற்கு, பாதுகாப்பானதும் ஆரோக்கியமானதுமான உணவுப் பொருட்களின் கோள்வி மற்றும் நிரம்பலின் செல்வாக்கு செலுத்தும் வண்ணம் நடைமுறையிலுள்ள அமைப்புக்களான, தேசிய போசாக்கு கண்காணிப்பு மற்றும் மாகாண, மாவட்ட, பிரதேச முறைமைகள் மூலம் பல்துறை சார்ந்த போசாக்கு இடையீடுகளை ஒருங்கிணைத்தலும் அமுலாக்குதலும் பலப்படுத்தப்பட வேண்டும்.

### 3. தேசிய போசாக்கு கொள்கை 2010 இன் திருத்தத்திற்கான பகுத்தறிவு

போசாக்கிற்கென செலவிடப்பட்ட ஒவ்வொரு டொலரும் 16 டொலர்களாக மீள்வருவதுடன் இலங்கை அரசாங்கம் இலங்கையர்களின் போசாக்கு நிலையினை முன்னேற்றுவதனை ஒரு தேசிய முன்னுரிமையாக வலியுறுத்துகின்றது. இலங்கை SDGs க்களை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், உலகளாவிய கட்டமைப்புக்குள் தேசிய இலக்குகளை அமைத்து போசாக்கு நடைவடிக்கைகளுக்கான தசாப்தமாக அறியப்படும் 2025 ஆம் ஆண்டுக்குள் தாய், சேய் மற்றும் இளஞ்சிறார்களின் போசாக்கினை (MIYCN) மேம்படுத்துகிறது. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே ஒப்பீட்டளவில் தேக்க நிலையில் உள்ள போசாக்கு குறிகாட்டிகளையும், உணவு தொடர்பான தொற்றா நோய்களை அதிகரிப்பது போன்ற நாட்டின் தற்போதைய தேவையையும் கருத்தில் கொண்டு, அந்தக் காலத்திற்குள் உலகளாவிய போசாக்கு இலக்குகள் மற்றும் நிலையான அபிவிருத்தி குறிப்புக்களை அடைய போசாக்கு கொள்கையை திருத்துவதன் அவசியம் கண்டறியப்பட்டது.

### 4. கொள்கை செயல்முறை

சகல பொருத்தமான துறைகளினால் பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்கள் கொண்ட தொழினுட்ப குழுவால் அலசி ஆராயப்பட்டு தேசிய போசாக்கு பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. தேசிய போசாக்குக் கொள்கை 2010 ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பாக வெளிப்புற ஆலோசகர் மற்றும் சிவில் சமூக அமைப்புகளால் மதிப்பாய்வு செய்யப்பட்டு அதே நேரத்தில் தேசிய போசாக்குக் கொள்கை 2010 இனை செயல்படுத்துவது குறித்து பரிந்துரைகள் வழங்கப்பட்டன. இக் கொள்கைத் திருத்தத்தில் அடையாளம் காணப்பட்ட இந்த இரண்டு மதிப்புரை தொழினுட்பக் குழுக்களின் கருத்துகளும் மத்திய நிலை முகாமையாளர்கள் மற்றும் பொருத்தமான துறைகளின் கொள்கை வல்லுநர்கள் மற்றும் சில சிவில் சமூக அமைப்புக்களை உள்ளடங்கலான பரந்த பங்கேற்பாளர்களினை பிரதிநிதித்துவப் படுத்திய பட்டறையில் முக்கோணப்படுத்தப்பட்டன. நிபுணத்துவ கருத்துகள் உள்ளடக்கப்பட்ட மாதிரி கொள்கை வரைபு தயாரிக்கப்பட்டு, போசாக்கு நடைவடிக்கைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல பொருத்தமான துறைகளின் பங்கேற்புடன் கூடிய நிபுணத்துவப் பட்டறையில் முடிவாக்கப்பட்டதுடன், இன்னொரு நிபுணத்துவ பட்டறையும் கொள்கை அமுலாக்க உடன்படிக்கைக்காக நடாத்தப்பட்டது. பின்னர் தேசிய போசாக்கு கொள்கை 2021 -2023 பொது மக்களின் கருத்துகளுக்கு இணங்க இறுதி செய்யப்பட்டது.

### 5. நோக்கு

அனைத்து இலங்கையர்களுக்கும் உகந்த போசாக்கு

### 6. இலக்கு

அனைத்து இலங்கையர்களும் போசாக்கு செழுமையை அடைந்து கொண்டும், பராமரித்தும், நிலையான அபிவிருத்திக்கு திறம்பட பங்களிக்க அவர்களுக்கு உதவுகிறது.



## 7. வழிகாட்டுதல் கோட்பாடுகள்

பின்வரும் வழிகாட்டுதல் கோட்பாடுகளைப் பின்பற்றுவது அனைத்து உத்திகளையும் செயல்படுத்துவதை பிரதிபலிக்கும்.

- i. அனைவரையும் உள்ளடக்கியது
- ii. பாதுகாப்பான மற்றும் சத்தான உணவை அணுகுவதற்கான உரிமை.
- iii. மக்களை மையமாகக் கொண்ட கொள்கை
- iv. பாலின சமத்துவம் மற்றும் உணர்திறன்
- v. நெறிமுறை மற்றும் சான்றுகள் சார்ந்த நடைமுறைகளை ஏற்றுக்கொள்வது
- vi. பல பங்குதாரர்களின் ஈடுபாடு
- vii. பொது மற்றும் தனியார் கூட்டு
- viii. சமூக ஈடுபாடும் அதிகாரமும்
- ix. வளங்களை திறனுடனும் திறமையாகவும் பயன்படுத்துதல்
- x. போசாக்கு தலையீடுகளின் நிலையாக அமுல்படுத்தல்

## 8. கொள்கைக் குறிக்கோள்

2030 இக்குள் அனைத்து வகையான போசாக்குக் குறைபாட்டையும் முடிவுக்குக் கொண்டுவருவதைக் கருத்தில் கொண்டு, சான்றுகளை அடிப்படையாக்கிய விசேடத்துவமும் உணர்திறன் மிக்க போசாக்கு நடவடிக்கைகள் மூலம் அனைத்து இலங்கையர்களினதும் ஆயுட்காலம் முழுவதுமான போசாக்குத் தேவைகளை நிறைவேற்றுவதை உறுதி செய்தல்.

## 9. நடவடிக்கைகளுக்கான கொள்கை முன்னுரிமை பகுதிகள்

- I. அனைத்து குடிமக்களுக்கும் உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பு
- II. ஒருங்கிணைந்த பல்துறை ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை.
- III. பாதுகாப்பான உணவு உரிமையை பாதுகாக்கும் வகையிலானதும், நியாயமற்ற சந்தைப்படுத்தலை தடுக்கும் வகையிலானதுமான சட்ட கட்டமைப்பை வலுப்படுத்தல்.
- IV. வாழ்க்கை வட்டம் முழுவதும் போசாக்கு முன்னேற்றம்.
- V. அவசர கால சூழ்நிலைகள் மற்றும் தீவிர வானிலை நிலைமைகளில் போசாக்கு ஊக்குவிப்பு
- VI. மூலோபாய தகவல் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி

## 10. முன்னுரிமை பகுதிகளுக்கான முக்கிய மூலோபாய திசைகள்

கொள்கை அமுலாக்க செயல்முறைக்கு வழிகாட்ட ஒவ்வொரு கொள்கை முன்னுரிமை பகுதிக்கும் மூலோபாய திசைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

### 10.1. கொள்கை முன்னுரிமைப் பகுதி I இற்கான பிரதான மூலோபாயத் திசைகள்- அனைத்து குடிமக்களுக்கும் உணவு மற்றும் போஷாக்கு பாதுகாப்பு

சமூக போசாக்கினை மேம்படுத்துவதற்கு உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பு அவசியமாவதுடன் பசி மற்றும் மந்த போசணை ஆகியன வீட்டு உணவு பாதுகாப்பின்மையின் முக்கிய விளைவுகளாகும். சத்தான உணவின் கிடைக்கும் தன்மை, அணுகல், மலிவு மற்றும் பயன்பாடு ஆகியவை உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பின் முக்கிய பரிமாணங்கள் ஆகும். மக்களுக்கு அனைத்து பருவங்களிலும் எளிதாக அணுகக்கூடிய உணவு, போதுமான அளவுகளில் கிடைக்கவேண்டும். உணவு பாதுகாப்பின்மைக்கான முக்கிய தடைகளில் ஒன்றாக வறுமை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இது உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதன் மூலம் அதிகரிக்கிறது. சமூக பொருளாதார மற்றும் வாழ்க்கை முறை காரணிகளின் ஊடாக, துறைகள் (நுகர்ப்புற, கிராமப்புற, மலையக) மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான உணவு செலவிடுதலின் வேறுபாடு பல்வேறு உணவுகள் உண்ணப்படுதலை குறிப்பிடுகின்றது. ஆரோக்கியமான உணவின் பயன்பாட்டினை தடுப்பனவையாக தேவையான மக்களிற்கு உணவு கிடைக்காமல் உணவு வீணாதலும் உற்பத்தி இழப்பும், ஆரோக்கியமான உணவு கிடைக்காமை, பாதுகாப்பற்ற உணவு மற்றும் நியாயமற்ற சந்தைப்படுத்தல் என்பன காணப்படுகின்றன.

போசாக்கு பற்றாக்குறையால் மிக அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களாக நுகர்ப்புற, தோட்டப்புற ஏழைகள், கடுமையான நோய்கள் அல்லது நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள், குறைந்த பிறப்பு நிறையுடைய குழந்தைகள், ஏழ்மையான கர்ப்பிணி பெண்கள், ஏழ்மையான குடும்பங்களின் குழந்தைகள் என்பனவோர் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

### கொள்கை முன்னுரிமை பகுதி I இற்கான முக்கிய மூலோபாய திசைகள்;

10.1.1. போசாக்கு உணர்திறன் மிக்க உணவு மதிப்பு சங்கிலி<sup>14</sup> மூலம் தரமானதும் ஆரோக்கியமானதுமான உணவுக்கான சமமான கிடைப்பனவு அணுகலை மேம்படுத்துதல்.

10.1.2. ஆரோக்கியமான உணவு நடத்தைகளை ஊக்குவிக்க பொருத்தமான நிதி உத்திகளை ஏற்றுக்கொள்ளல்.

10.1.3. உணவுப் பல் வகைப்படுத்துவதினாலும் உணவுக் கழிவுகளை குறைப்பதன் ஊடாக அனைத்து போசாக்குகளை உச்சளவில் நுகர்வதற்கு சமூக வலுவூட்டல் மற்றும் அணிதிரட்டல்.

14 க்கான வரைவிலக்கணங்களுக்கு சொற்களஞ்சியத்தை பார்க்கு.

**10.2. கொள்கை முன்னுரிமை பகுதி II இற்கான மூலோபாய திசைகள் - ஒருங்கிணைந்த பல்துறை ஒத்துழைப்பும் கூட்டாண்மையும்.**

போசாக்கு இலக்குகளை அடைவதற்குரிய அடித்தளங்களாக, போசாக்கு இடையீடுகளை வழங்க, சுகாதார மற்றும் சுகாதாரம் சாரா முறைமைகளை பலப்படுத்தல், போசாக்கிக்கான அரசியல் அர்ப்பணிப்பு மற்றும் போசாக்கு நிகழ்ச்சித்திட்டத்திற்குரிய நிதியுதவியும் பொறுப்புக்கூறலும் என்பவற்றை கூறலாம். விரும்பத்தக்க விளைவுகளை அடைவதற்கு, தேவையான தொடர்பாடல் அலைவரிசையின் விரிவான கலவையின் மூலம் போசாக்கு மேம்பாட்டை பரிந்துரைப்பதற்கு அரசு, அரசு சார்பற்ற, அபிவிருத்தி முகவர் மற்றும் தனியார் துறை உள்ளடங்கலான பொருத்தமான பங்குதாரர்களின் அணிதிரட்டல் அவசியமாகும். மந்தபோசாக்கின் சகல வகையின் முடிவுக்கும், போசாக்கு சார் பல்துறை செயல்திட்டம் அதாவது விஷேட போசாக்கு மற்றும் போசாக்கு உணர்திறன் மிக்க செயல்களினால் இசைவாக்கப்படுதல் அவசியமாகும்.

**கொள்கை முன்னுரிமை பகுதி II இற்கான முக்கிய மூலோபாய திசைகள்;**

- 10.2.1. அவர்களின் கட்டளைப்படி நேரடி மற்றும் மறைமுக தலையீடுகளை வழங்குவதற்காக சுகாதாரம் மற்றும் சுகாதாரம் சாரா அரசு அமைப்புகளை வலுப்படுத்துதல்.
- 10.2.2. போஷாக்கு (MsAPN)க்கான பல்துறை செயல்திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்கு, ஒரு உயர் நிலை, ஒத்திசைந்த மற்றும் வலுவான தலைமையிலான மூலோபாய ஒருங்கிணைப்பு பொறிமுறையை கொண்டுள்ள அரசியல் அர்ப்பணிப்பு மீளவும் வலிவுறுத்தப்படுகின்றது.
- 10.2.3. மத்திய, மாகாண, மாவட்ட, பிரதேச மற்றும் கிராம மட்டங்களில் பல்துறை போஷாக்குசார் செயற்பாடுகளிற்குரிய ஒத்துழைப்பு வழங்கும், பொறுப்பு கூறும் பொறிமுறை உள்ளடங்கலாக திறம்பட இயங்கும் ஒருங்கிணைப்பு தொகுதியை உருவாக்குதல்.

**10.3. கொள்கை முன்னுரிமை பகுதி III இற்கான மூலோபாய திசைகள் - பாதுகாப்பான உணவுக்கான உரிமையைப் பாதுகாப்பதற்கும், நெறிமுறையற்ற சந்தைப்படுத்துதலில் இருந்து பாதுகாப்பதற்கும் சட்ட கட்டமைப்பை பலப்படுத்துதல்**

தலைமை உணவு அதிகாரி (உணவு கட்டுப்பாட்டு நிர்வாக பிரிவு), வர்த்தகம், நுகர்வோர் விவகார அதிகாரி, காவல்துறை மற்றும் உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் போன்ற கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் போதுமான சுகாதாரத்துடன் கூடிய சூழலில் உணவு பாதுகாப்பின் அனைத்து தொடர்புடைய துறைகளாலும் உணவுப் பாதுகாப்பு ஆதரிக்கப்படுகிறது. தாவர அடிப்படையிலான உற்பத்திப்பொருட்களில் உள்ள பூச்சிக்கொல்லிகள் மற்றும் பீடைகொல்லிகள், நுண்ணுயிர் எதிர்ப்பான்கள் மற்றும் மீன்வள மற்றும் கால்நடை வளர்ப்பில் உள்ள பிற இரசாயன எச்சங்கள்,

மரபணு மாற்றப்பட்ட உணவு ஆகியவை சத்தான உணவை உட்கொள்வதில் நம்பிக்கையை இழக்க செய்யக்கூடிய சில எடுத்துக்காட்டுகள் ஆகும். ஒழுங்குமுறை வழிமுறைகளை முறையாக அமுல்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு முறையை நிறுவுதல் ஆகியவற்றுடன் உணவு மற்றும் நீர் தர பகுப்பாய்வின் இரசாயனவியல் எச்சங்கள் மற்றும் மரபணு பகுப்பாய்வுக்கான வசதிகள் நாட்டில் நுகரப்படும் உணவு மற்றும் நீரின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.

#### கொள்கை முன்னுரிமை பகுதி III இற்கான முக்கிய மூலோபாய திசைகள்;

- 10.3.1. உணவு வழங்கல் சங்கிலி முழுவதும் உணவு சட்ட முறைமைகளை நெறிப்படுத்துதல்.
- 10.3.2. ஒரு வலுவான சட்டவாக்க பொறிமுறையின் மூலம் நெறிமுறையற்ற சந்தைப்படுத்தலை கட்டுப்படுத்துதல்.
- 10.3.3. உணவின் தரம் மற்றும் பாதுகாப்பிற்கான கண்காணிப்பு பொறிமுறையை பலப்படுத்துதல்
- 10.3.4. நீரின் தரம், பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகள், தரநிலைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அமுல்படுத்துவதை மேம்படுத்துதல்.
- 10.3.5. உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், உணவு தரத்தை பராமரிப்பதற்கும் அனைத்து பங்குதாரர்களுக்கும் அதிகாரம் அளித்தல்.

#### 10.4. கொள்கை முன்னுரிமை பகுதி IV இற்கான மூலோபாய திசைகள் - வாழ்நாள் முழுவதும் போசாக்கு மேம்பாடு

பெண்களின் கர்ப்பகாலத்திற்கு முன்னரான மந்தபோசாக்கு மட்டம், எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை வட்டம் முழுவதும் ஒரு தீங்கான சுழற்சியாக தொடர்கிறது. இனப்பெருக்க வயதில் உள்ளவர்களின் போசாக்கு ஆனது, கருவின் வளர்ச்சி, பிறப்பு எடை மற்றும் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளின் போசாக்கு மட்டத்தை பாதிக்கிறது என்பது தெளிவாகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், குறைந்த பிறப்பு எடையுடன் பிறந்த குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவம், கட்டிளமைப்பருவம், வயதுவந்தோர் மற்றும் முதியோர் முதலான பருவங்களை, பலவீனமான வளர்ச்சி மற்றும் விருத்தியுடனும் குறைந்த உற்பத்தித்திறன் மற்றும் வாழ்க்கை தரத்துடனும் கழிக்கின்றனர். வாழ்க்கைச் சுழற்சியின் போதான போசாக்கு என்பது தேசிய போசாக்கு கொள்கையைத் தவிர, தாய் மற்றும் சேய் நலக் (தா.சே.ந) கொள்கை, தொற்றா நோய்க் கொள்கை, முதியோர் நலக் கொள்கை ஆகியவற்றுடன் இனங்காணப்பட்டுள்ளது. தொற்றா நோய்களுக்கு போசாக்கு குறைபாடு ஒரு ஆபத்து காரணியாக இருப்பதுடன், நாட்டின் பருநிலை, சமூகம் மற்றும் வீட்டு மட்டங்களில் பல தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றது. தனிப்பட்ட மற்றும்/அல்லது குடும்ப அடிப்படையிலான சிக்கல் பகுப்பாய்வு, தொடர்புடைய பங்குதாரர்களின் ஆதரவுடன் மும்மடங்கு போசாக்கு நடவடிக்கைகள் மற்றும் வாழ்க்கைச் சுழற்சி முழுவதும் சரியான போசாக்குப் பாராமரித்தல்

ஆகியவை மக்கள்தொகையின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியமானது ஆகும்.

வெவ்வேறு புவியியல் பகுதிகளிலும், நாட்டில் செல்வந்தர் குழுக்களிடையேயும் போசாக்கு ஒழுங்கின்மை இருப்பதனை நிரூபிக்கும் சான்றுகள் உள்ளன. குறிப்பாக மலையக மக்கள் மற்றும் நகர்புற ஏழைகள் பெரும்பாலும் போசாக்கு குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். நகரமயமாக்கல் காரணமாக உணவு பழக்கவழக்கங்களின் மாற்றங்கள் நகர்புற மக்களின் போசாக்கு நிலையை பாதித்தன. தொற்றுநோய், அதிக போசாக்கு, நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளை குறைப்பதற்கான மும்மடங்கு போசாக்கு நடவடிக்கைகளுக்கு நிலையான பல்துறை அணுகுமுறையின் அவசியத்தைக் காட்டும் வகையில் தொற்றுநோய்கள் உள்ளவர்கள் ஆபத்தான முறையில் உயர்ந்து வருகின்றனர். காகநோய் மற்றும் பிற சுவாச நோய்கள் போன்ற தொற்று நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள்; HIV மற்றும் எய்ட்ஸ் நோயுடன் வாழுகின்ற மக்கள்; அதீத உடல் பருமன், புற்றுநோய் மற்றும் மனநலப் பிரச்சினைகள் போன்ற தொற்று நோய் அல்லாத நோய்களை உடையவர்கள்; குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோர் போன்ற விசேட கவனம் தேவைப்படுபவர்கள் போன்றவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த கவனிக்கப்படவேண்டும்.

**கொள்கை முன்னுரிமை பகுதி IV இற்கான முக்கிய மூலோபாய திசைகள் :-**

- 10.4.1. தங்கள் முதல் குழந்தையையோ அல்லது அடுத்தடுத்த பிரசவத்தினையோ திட்டமிட்டும் தம்பதிகள் கர்ப்பம் தரிக்க உச்சளவு போசாக்குடன் கூடிய ஆதரவான சூழலில் முன் கர்ப்ப கால பராமரிப்பினை வழங்குதல்.
- 10.4.2. கர்பிணிகளுக்கும் பிரசவத்திற்குப் பின்னரும் சரியான போசாக்கினை பாதுகாப்பதன் மூலம் (பிரசவத்திற்குப் பிறகு ஆறு மாதங்கள் நிறைவடையும் வரை) பெண்களுக்கு தேவையான போசாக்கு சேவைகளை வழங்குவதற்கான வலுப்படுத்தும் முறைமைகள் உறுதிசெய்தல்.
- 10.4.3. தாய்ப்பாலூட்டலை விரைவாக தொடங்கவும் ஆறு மாதங்கள் நிறைவடையும் வரை தனி தாய்ப்பாலூட்டலை சகல இடங்களிலும் மேற்கொள்ளக்கூடிய இயலுமான சூழலை உருவாக்கல்.
- 10.4.4. பின்வரும் போசாக்கு இடையீடுகளான பொருத்தமான, சத்தான, பாதுகாப்பான, வீட்டிலே தயாரிக்கப்பட்ட குறைநிரப்பு உணவுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து இரண்டு வருடங்கள் மட்டுமே அன்றி அதற்கு மேலும் தாய்ப்பாலூட்டுவதன் மூலம் கைக்குழந்தைகள், இளஞ்சிறார்கள் மற்றும் முன்பள்ளி சிறார்களிடையே பலமான அடித்தளமொன்றை உருவாக்குதலும் உகந்த ஆரம்ப குழந்தை பராமரிப்பு மற்றும் விருத்தியினை மேம்படுத்துதல் (ECCD).
- 10.4.5. ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சியுடனான போசாக்கு கல்வியினை அனைத்து முன்பள்ளி குழந்தைகளினதும் மனதில் பதியவைக்க பள்ளிப் பாடத்திட்டத்தின் மூலமும் ஆதரவான பாடசாலைச் சூழல் மூலமும் அதிகாரம் அளித்தல்.

- 10.4.6. கட்டிடம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களிடையே உகந்த போசாக்கு மற்றும் வளர்ச்சியை ஊக்குவித்தலுடன் கட்டிடம் பருவ மற்றும் இளைஞர் நட்பு அணுகுமுறைகளை பின்பற்றுதலும் சமூக நிர்ணயிப்பாளர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தலும்.
- 10.4.7. விரிவான போசாக்கு சேவைகளை வழங்குவதன் மூலம் ஆரோக்கியமான உணவு உட்பட ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை பின்பற்ற வயதுவந்தவர்களுக்கு அதிகாரம் அளித்தல்.
- 10.4.8. முதியோர் யாவருக்குமான போசாக்கு சேவைகளுக்கான அணுகலை ஏற்படுத்துவதுடன், தேவையானளவு போசாக்கிற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தல்.
- 10.4.9. பாதிக்கப்படக்கூடிய மக்களின் போசாக்கு நிலையை மேம்படுத்த பொருத்தமான தலையீடுகளை செயல்படுத்துதல்.
- 10.4.10. நோய் தொடர்பான (கடுமையான மற்றும் நாள்பட்ட) மந்த போசாக்கை தடுத்தலும் முகாமை செய்தலும்.

**10.5. கொள்கை முன்னுரிமை பகுதி V இற்கான மூலோபாய திசைகள் - அவசரகால சூழ்நிலைகள் மற்றும் தீவிர வானிலை நிலைகளில் போசாக்கு மேம்பாடு**

அனர்த்தம் ஏற்படக்கூடிய பகுதிகளை வரைபடம் வரைதல், அனர்த்தத்தினை முன்கணித்தல் மற்றும் அனர்த்தகளின் போது இலக்குப்படுத்தப்பட்ட போசாக்கு நடவடிக்கைகளுடன் சத்தான உணவு வழங்கல் ஆகியவை சமூக போசாக்கினை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் அவசியம். தொடர்ச்சியான மற்றும் நீடித்த வறட்சி மற்றும் வெள்ளம் குறிப்பாக ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலப்பகுதியில் மீண்டும் மீண்டும் ஏற்படுகின்றன. உணவு மதிப்புச் சங்கிலிகளின் நிலைத்திரு தன்மைக்கு உணவு முறைகளுக்கு காலநிலை மாற்றத்தையும் மீள்வருதன்மையையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

**கொள்கை முன்னுரிமை பரப்பு V இற்கான பிரதான மூலோபாயத் திசைகள்;**

- 10.5.1. மீள் எழுச்சி வழிமுறைகளை எளிதாக்குவதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் போசாக்கு தேவைகளை வழங்க அனர்த்த தயாரிப்பு திட்டங்களை வலுப்படுத்துதல் மற்றும் நெறிப்படுத்துதல்.
- 10.5.2. செயல்பாட்டு வழிகாட்டுதல்களின் படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான மற்றும் பாதுகாப்பான போசாக்கை உறுதி செய்வதற்காக நிகழ்ச்சத்திட்ட மேலாளர்கள் மற்றும் அவசர நிவாரண ஊழியர்கள் உள்ளிட்ட தொடர்புடைய பங்குதாரர்களுக்கு அதிகாரம் வழங்குதல்.

## 10.6. கொள்கை முன்னுரிமை பகுதி VI இற்கான மூலோபாய திசைகள் - மூலோபாய தகவல் மேலாண்மையும் ஆராய்ச்சியும்

குடித்தொகையின் போசாக்கு மட்டத்தை மேம்படுத்துவதற்கு ஆதாரங்களின் அடிப்படையில் இலக்குப்படுத்தப்பட்ட போசாக்கு நடவடிக்கைகள் நாட்டில் போசாக்கு குறைபாட்டை சமாளிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மூலோபாய தகவல் முறைமைகள், சரியான ஆராய்ச்சி சான்றுகள் வெவ்வேறு நிறுவன மட்டங்களில் திறமையான மற்றும் பயனுள்ள போசாக்கு திட்டங்களுக்கான முடிவெடுக்கும் செயன்முறையை ஆதரிக்கின்றன.

### கொள்கை முன்னுரிமை பகுதி VI இற்கான முக்கிய மூலோபாய திசைகள்;

10.6.1 ஆதாரங்கள் அடிப்படையிலான தகவல் கொள்கை மற்றும் திட்ட நிரல் முடிவுகள் எடுக்கப்படக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு மூலோபாய தகவல் முகாமைத்துவ முறைமைகளை வலுப்படுத்தல்.

10.6.2. ஒரு உணவு நடத்தை கண்காணிப்பை நிறுவி, அதை போசாக்கு கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டில் இணைத்தல்.

10.6.3. சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட தகவல்களை உருவாக்குவதற்கு பொருத்தமான ஆராய்ச்சியை ஆதரித்தல் மற்றும் இந்த சான்றுகளை பரிந்துரைத்தல், திட்டமிடல், செயல்படுத்தல் மற்றும் போசாக்கு தலையீடுகளை காலகாலம் மதிப்பிடுதல்.

## 11. கொள்கையின் எதிர்பார்க்கப்படும் தாக்கம் -

இலங்கை குடித்தொகையினரிடையே போசாக்கு மட்டத்தை உயர்த்துவதே இக்கொள்கையின் மூலம் எதிர்பார்க்கப்படும் இறுதிப் பெறுபேறாக இருப்பதுடன் புவிசார்ந்த சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை குறைத்தலுமாகும். மேலும் இந்நோக்கத்திற்காக பின்வரும் பெறுபேறுகள் அடையப்படவும் வேண்டும்.

1. குறையூட்டம், மிகையூட்டம், நுண்ணூட்டச்சத்துக் குறைபாடுகள் முதலிய மந்த போசாக்கினை குறைத்தல்.
2. ஆரோக்கியமான உணவின் கிடைக்கும் தன்மை, அணுகல், மலிவு மற்றும் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை அடைதல்.

### 11.1. இலங்கை மக்களிடையே மந்த போஷணை அடிப்படையில் குறைக்கப்பட்ட வழி வகைகள்;

#### 11.1.1. குறையூட்டம்

11.1.1.1. ஐந்து வயதிற்குட்பட்ட சிறார்களிடையேயான குள்ளமாதல் 17.31% (DHS,2016) இல் இருந்து 2030 இல் 10% ஆக குறைக்கப்பட்டது.

11.1.1.2. ஐந்து வயதிற்குட்பட்ட சிறார்களிடையே மெலிதலை 15.1% (DHS,2016) இல் இருந்து <5% இக்கு குறைவாக 2030 ஆம் ஆண்டினுள் குறைக்கப்பட்டது

11.1.1.3. குறைந்த பிறப்பு எடையின் பரவலானது 15.7 % ( DHS, 2016) இல் இருந்து 2030 க்குள் 10 % ஆகக் குறைக்கப்பட்டது.

11.1.1.4 10-18 வயதுடைய குழந்தைகளுக்கான குறைந்த உடல் திணிவு சுட்டி 26.9 % (தேசிய ஆய்வு, MRI, 2018) இலிருந்து 2030 க்குள் 18% ஆகக் குறைக்கப்பட்டது.

#### 11.1.2. அதிக எடை மற்றும் அதீத உடல் பருமன்

11.1.2.1. 2030 க்குள் ஐந்து வயதிற்கு கீழ்ப்பட்ட சிறார்கள் மத்தியில் 0.6% (NS-MRI, 2012) என்ற அடிப்படை மட்டத்திலிருந்து அதிக எடை மற்றும் அதீத உடல் பருமனில் அதிகரிப்பு ஏற்படவில்லை.

11.1.2.2. 2030 க்குள் கட்டிளம் பருவத்தினர் மற்றும் வயதுவந்தோரிடையே முறையே 7.6% மற்றும் 2.2% (NS-MRI, 2018) என்ற அடிப்படையிலிருந்து அதிக எடை மற்றும் அதீத உடல் பருமனில் அதிகரிப்பு ஏற்படவில்லை.

11.1.2.3. பெரியவர்கள் மற்றும் வயதானவர்களிடையே (18-69 வயது) அதிக எடை பரவுதல் 29.3% (STEPS Survey, 2015) இலிருந்து 2030 க்குள் 15% ஆகக் குறைக்கப்பட்டது மற்றும் அதீத உடல் பருமன் 2030 ஆம் ஆண்டில் மேலும் 5 - 9% ஆகவும் குறைந்தது.

#### 11.1.3 நுண்ணூட்டச்சத்து குறைபாடுகள்

11.1.3.1. ஐந்துவயதிற்கு கீழ்ப்பட்ட சிறார்கள், கட்டிளம் பருவத்தினர், வயதுவந்தோர் மற்றும் கர்பிணிப் பெண்கள் மத்தியில் அனைத்து நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளின் பரவலை 2030 க்குள் 10%க்கும் குறைவாக குறைதல்.

#### 11.2 இலங்கை மக்களிடையே உணவுப் பாதுகாப்பையும் அவர்களின் பாதுகாப்பையும் அதிகரித்துள்ளது

##### 11.2.1. உணவுப் பாதுகாப்பு

11.2.1.1. வீடுகளில் உணவுப் பாதுகாப்பின்மை 10.3% (உணவு பாதுகாப்பு கணக்கெடுப்பு DCS, 2014) இலிருந்து 2030 க்குள் 5% ஆகக் குறைக்கப்பட்டது.

11.2.1.2. வீட்டு உணவுப்பாதுகாப்பின்மை அணுகல் அளவுகோல் (HFAS) 9.2 (உணவு பாதுகாப்பு கணக்கெடுப்பு DCS, 2014) இலிருந்து 2030 இக்குள் 5 ஆகக் குறைக்கப்பட்டது.

##### 11.2.2. உணவு பாதுகாப்பு

11.2.2.1. நாட்டில் கிடைக்கும் அனைத்து உணவுகளும் நுகர்வுக்கு பாதுகாப்பானவை.

## 12. அமுல்படுத்தல்



தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் போசாக்கு தொடர்பான நடவடிக்கைகளைத் திட்டமிடுதல், செயல்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்வதற்கான வழிகாட்டும் ஆவணமாக தேசிய போசாக்கு கொள்கை காணப்படும். இது பொது, தனியார் மற்றும் தொழில்துறைகளுடன் தொடர்புடைய பல்வேறு வகையான பிரத்தியேகமானதும் உணர்திறன் மிக்கதுமானதுமான போசாக்கு உத்திகளை உள்ளடக்கியது. இது அரசாங்கத்தால், ஐக்கிய நாடுகள் சபை அல்லது நிறுவனங்களினதும் சில பகுதிகள், பிற அபிவிருத்தி பங்களிகள், சிவில் சமூக நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை முகவர்கள் ஆகியோரால் வரையரையறுக்கப்பட்ட பொறுப்புகள் மூலம் அமுல்படுத்தப்படும். 2030 ஆம் ஆண்டு வரை இக்கொள்கை அமுல்படுத்தப்படுவதுடன், உயிர்ப்பாகவும் இருக்கும். தேவைப்படுமிடத்து புதிப்பிக்க வாய்ப்பளிப்பதற்கு 2025 ஆம் ஆண்டில் ஒரு இடைக்கால ஆய்வு நடத்தப்படும்.

கொள்கையை திறம்பட செயற்படுத்த நிலையான மற்றும் செயல்திறன் மிக்க நிறுவன வழிமுறைகள் கட்டாயமாகும். சுகாதார அமைச்சகம் இக் கொள்கையை விருத்தி செய்ய தலைமை தாங்குவதுடன், திட்டமிடல், அமுல்படுத்தல், கண்காணித்தல் மற்றும் போசாக்கு சுகாதார தலைமைத் திட்டத்துடன் இணைந்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட விசேட போசாக்கு நடவடிக்கைகளின் மதிப்பீடு என்பவற்றுக்கு பொறுப்பாகின்றது. குறித்த அமைச்சகங்களின் ஆணையின் படி மறைமுக போசாக்கு உணர்திறன் மிக்க நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படுகின்றன.

ஐனாதிபதி செயலகத்தில் செயல்படும் தேசிய போசாக்கு செயலகத்தினால் போசாக்கிற்கான பல் துறை செயற்திட்டம் (MsANP) 2018 – 2025 தயாரிக்கப்பட்டதுடன் இது விசேடத்துவமும் உணர்திறனும் மிக்க நேரடி மற்றும் மறைமுக போசாக்கு நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு ஆகியவற்றிற்கு பொறுப்பாகும்.

தேசிய போசாக்கு கொள்கை மற்றும் போசாக்கிற்கான பல் துறை செயற்திட்டம் என்பன தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் வினைத்திறனுடன் ஒருங்கமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு, மதிப்பிடப்பட வேண்டும். தேசிய மட்டத்தில் தேசிய போசாக்கு கொள்கை ஆனது உயர் மட்ட ஒருங்கிணைப்பு குழுமம் மற்றும் பொருத்தமான அமைச்சகங்களின் உயர்மட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கிய வழிகாட்டல் குழுவினால் ஒருங்கிணைக்கப்படுவதுடன் தேசிய அளவில் முக்கியமான சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த தேசிய போசாக்கு கொள்கை முடிவுகளை எடுத்து நடவடிக்கைகளை கண்காணிக்கவேண்டும்.

தேசிய போசாக்கு கொள்கை ஆனது கொள்கை முன்னுரிமைப் பகுதிகளின் அடிப்படையில் நடவடிக்கைக்கான மூலோபாய கட்டமைப்பை வரையறுப்பதுடன் பிரதான மூலோபாய திசைகளையும் அடையாளப்படுத்துகின்றது. மூலோபாய கட்டமைப்பில் ஒவ்வொரு மூலோபாய திசையின் கீழும் பிரதான தொழிற்பாட்டுப் பகுதிகள், எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள் மற்றும் கண்காணித்தல் குறிகாட்டிகள் ஆகியவை உள்ளடங்கும். தேசிய போசாக்கு கொள்கையை செயல்படுத்துவதற்கான சாத்தியமான பொறுப்பான துறைகள் அல்லது அமைப்புகளையும் இது அங்கீகரிக்கிறது. இவ் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மாகாணங்களும் போசாக்கு தொடர்பான முகவர்களும் பிற முகவர்களும் தங்கள் போசாக்கு

தொடர்பான மூலோபாய திட்டங்களை விருத்திசெய்யலாம். இந்த மூலோபாயத் திட்டங்கள் அனைத்தும் ஆண்டு முழுவதும் செயல்படுத்தப்படும் வகையில் செலவிடப்பட வேண்டும்.

### 12.1. போசாக்குக்கான பல்துறை செயல் திட்டங்களின் ஒருங்கிணைப்பு

பின்வரும் பல்துறை ஒருங்கிணைப்பு தளங்கள் தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் எம்.எஸ்.ஏ.பி.என் (MsAPN) செயல்படுத்துவதற்கான திறமையான ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டை உறுதிசெய்கின்றன.

- i. **தேசிய போசாக்கு கவுன்சில் (NNC) :** மேதகு ஜனாதிபதியின் தலைமையில் கொள்கை வழிகாட்டுதலையும் போசாக்கு தொடர்பான கொள்கை அளவிலான முடிவெடுப்பதை வழங்குவார். என்.என்.சி(NNC) ஆண்டுக்கு இரண்டு முறை கூடி, அனைத்து தொடர்புடைய அரசியல் அமைச்சர்களையும், மாகாணங்களின் முதலமைச்சர்களையும், அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும், மற்றைய பங்குதாரர்களின் தலைவர்களையும் உள்ளடக்கிய அரசியல் அதிகாரத்தை ஒன்றிணைக்கிறது.
- ii. **தேசிய போசாக்கு செயலகம் (NNS) :** தேசிய போசாக்கு கவுன்சிலின் செயலகக் குழுவாகும், இது ஜனாதிபதி செயலகத்தின் கீழ் உள்ளது. எம்.எஸ்.ஏ.பி.என் (MsAPN) இன் ஒருங்கிணைத்தல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் ஆகியவற்றிற்கு என்.என்.எஸ்(NNS) முக்கியமாக பொறுப்பாகும்.
- iii. **போசாக்கிற்கான தேசிய வழிநடத்தல் குழு (NSCN):** ஜனாதிபதியின் செயலாளர் தலைமை தாங்குகிறார். என்.எஸ்.சி.என்(NSCN) காலாண்டுக்கு ஒரு முறை சந்தித்து அமைச்சகங்களின் செயலாளர்கள், மாகாணங்களின் தலைமை செயலாளர்கள், கல்வியாளர்கள், ஐ.நா. முகவர், சிவில் சமூகம் மற்றும் தனியார் துறை அமைப்புகள் உள்ளிட்ட வளர்ச்சி பங்களிகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைக்கிறது. செயல்பாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை என்.எஸ்.சி.என் (NSCN) அமுலாக்கத்தின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து போசாக்கு தொடர்பான குறிகாட்டிகளை மேம்படுத்த பல துறை ஆதரவை கோரும். இங்கு முன்வைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட கொள்கை முன்மொழிவுகள் உயர்மட்ட தலையீட்டிற்காக தேசிய போசாக்கு கவுன்சிலுக்கு அனுப்பப்படவேண்டும்.
- iv. **போசாக்கு தொழினுட்ப ஆலோசனைக் குழு (TACN):** என்.எஸ்.சி.என் இன் செயற்பாடுகளை ஆதரிப்பதற்கான தொழினுட்பக் குழுவாக இருக்கும். போசாக்குக்கான பல்துறை செயல் திட்டம் (எம்.எஸ்.ஏ.பி.என்) மற்றும் பிற போசாக்கு தொடர்பான கொள்கைகள் மற்றும் உத்திகளை செயல்படுத்த தொழினுட்ப வசதிகளை வழங்குவதற்காக நிறுவப்பட்டது தொழினுட்ப குழுவாகும். போசாக்கு தொழினுட்ப ஆலோசனைக் குழு அரசு, ஐ.நா மற்றும் பிற மேம்பாட்டு பங்களிகள், கல்வியாளர்கள், சிவில் சமூகம் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் போன்ற பல்வேறு துறைகளைச்

சேர்ந்த தொழினுட்ப நிபுணர்களை ஒன்றிணைத்து போசாக்கு பிரச்சினைகள் குறித்த தொழினுட்ப வழிகாட்டுதல்களை வழங்குகிறது.

- v. **போசாக்கு குறித்த அமைச்சு வழிகாட்டல் குழுக்கள்:** சம்பந்தப்பட்ட அமைச்சு செயலாளர்கள் தலைமை தாங்கும் போசாக்கு தொடர்பான பரிந்துரைகள் TACN இக்கு தெரிவிக்கப்படும். இந்த அமைச்சு வழிநடத்தல் குழுக்களின் கீழ், அமைச்சுத்தின் கட்டளைப்படி போசாக்கு குறித்து பரிந்துரைகளை வழங்க தொழினுட்பக் குழுக்கள் அமைக்கப்படலாம்.
- vi. **போசாக்கிற்கான மாகாண வழிநடத்தல் குழு (PSCN):** மாகாணத்தின் தலைமைச் செயலாளர் தலைமை தாங்குகிறார். பி.எஸ்.சி.என் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூடி மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களின் துறைத் தலைவர்கள், அபிவிருத்தி பங்காளிகளின் பிரதிநிதிகள், கல்வித்துறை, சிவில் சமூகம் மற்றும் மாகாணத்தில் பணிபுரியும் தனியார் துறை ஆகியவற்றை ஒன்றிணைக்கிறது.
- vii. **போசாக்கிற்கான மாவட்ட வழிநடத்தல் குழு (DisSCN):** மாவட்ட செயலாளர் தலைமை தாங்குகிறார். டி.எஸ்.சி.என் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூடி, சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களின் துறைத் தலைவர்கள், வளர்ச்சி பங்காளிகளின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், சிவில் சமூகம் மற்றும் மாவட்டத்தில் பணிபுரியும் தனியார் துறை அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியவற்றை ஒன்றிணைக்கிறது.
- viii. **போசாக்கிற்கான பிரதேச வழிநடத்தல் குழு (DivSCN):** பிரிவின் பிரதேச செயலாளர் தலைமை தாங்குகிறார். பிரதேச மட்டத்தில் டி.வி.எஸ்.சி.என் (DivSCN) ஒரு மாதத்திற்கு ஒரு முறை கூடி, சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களின் துறைத் தலைவர்கள், அபிவிருத்தி பங்காளிகளின் பிரதிநிதிகள், கல்வித்துறை, சிவில் சமூகம் மற்றும் பிரிவில் பணிபுரியும் தனியார் துறை நிறுவனங்கள் ஆகியவற்றை ஒன்றிணைக்கிறது.

மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச வழிநடத்தல் குழுக்கள் உள்ளூர் மட்டத்தில் மாவட்ட போசாக்கு செயல் திட்டங்களை (டி.என்.ஏ.பி) செயல்படுத்துவதை கண்காணிக்கும் முக்கிய அமைப்புகளாக இருக்கும். உள்ளூர் போசாக்கு பிரச்சினைகள் பல துறை ஒருங்கிணைப்பு மூலம் தீர்க்கப்படுவதை அவர்கள் உறுதி செய்வார்கள்.

## 12.2. தேசிய போசாக்கு கொள்கையின் கண்காணிப்பும் மதிப்பீடும்

பலதுறை போசாக்கு நடவடிக்கைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் கண்காணிக்கவும் மதிப்பீடு செய்யவும் தேசிய போசாக்கு செயலகத்தில் (NNS) ஒரு மூலோபாய தகவல் மேலாண்மை (SIM) பிரிவு நிறுவப்படும். சுகாதார அமைச்சுத்தின் போசாக்குப் பிரிவில் உள்ள மூலோபாய தகவல் மேலாண்மை (SIM) பிரிவு நேரடி போசாக்கு தலையீடுகளின் முடிவுகளை கண்காணிப்பதற்கும் மதிப்பீடு செய்வதற்குமான ஒரு மைய புள்ளியாக இருக்கவேண்டும், மேலும் இது என்.என்.எஸ். (NNS) உடன் தொடர்பு கொள்ளும்.

முன்னுரிமைப்படுத்தப்பட்ட கொள்கைப் பரப்பு I : சகல பிரஜைகளுக்கும்மான உணவும் மற்றும் போசாக்கிற்கான பாதுகாப்பு

மூலோபாய திசைகள்/ வழிகாட்டுதல்	பிரதான செயற்பாட்டு பகுதிகள்	2030 க்குள் குறிகாட்டிகள் மற்றும்/அல்லது இலக்குகளை கண்காணித்தல்	பொறுப்புக்கூறும் பிரதான நிறுவனம்/கள் அல்லது அமைப்பு/கள்	மூலோபாய திசையில் எதிர்பார்க்கப்படும் பலாபலன்/கள் அல்லது விளைவு/கள்
<p>1.1. போசாக்கு உணர்திறன் கொண்ட உணவு மதிப்பு சங்கிலி மூலம் தரமான, ஆரோக்கியமான உணவு கிடைப்பனவையையும் மற்றும் சமமான அனுகூலமும் மேம்படுத்துதல்.</p>	<p>1.1.1. அ) ஆரோக்கியமான உணவு கிடைப்பனவு மற்றும் அனுகூல மேம்படுத்துவதற்கு நிலையான போசாக்கு உணர்திறன் உணவு மதிப்பு சங்கிலிகளை (விவசாயம், கால்நடைகள், மீன் வளர்ப்பு போன்றவையையும்) வலுப்படுத்துதல்.</p> <p>ஆ) பருவகால, பாரம்பரிய மற்றும் அதிகளவில் பிரயோசனப்படுத்தாத பயிர்கள் உள்ளடங்கலாக அதிக விளைச்சல் தரும், சத்தான மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட தரமான விவசாய உற்பத்திபொருட்கள் கிடைப்பதனை உறுதிசெய்தல்.</p> <p>இ) விவசாயத் துறையின் மூலம் காய்கறிகள், வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகள் நிலையான முறையில் கிடைப்பதனையும் அனுகூலமும் உறுதிசெய்தல்.</p>	<p>1.1.1.1. மதிப்பிடப்பட்ட வருடாந்த தேவையில் ((உற்பத்தி + இறக்குமதி) / தேவை) x100) பொதுவாகப் பயன்படுத்தப்படும் உணவின் கிடைக்கும் விகிதம். (ஆதாரம் - விவசாய அமைச்சகம்)</p> <p>(2020 ஆம் ஆண்டுக்கான பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட உணவுத் தேவையின் வருடாந்த மதிப்பீடு மெட்ரிக் டன்களில் (MT) இணைக்கப்பட்டுள்ளது)</p> <p>1.1.1.2. வீட்டு உணவு பாதுகாப்பின்மை அனுகூல் அளவு மதிப்பெண் (HFIAS)யை 9.2 (2014) இலிருந்து 5 ஆக குறைத்தல். (ஆதாரம் - DCS)</p>	<p>- தேசிய போசாக்கு செயலகம் (தே.போ.செ)</p> <p>- விவசாயம்</p> <p>- கால்நடைகள்</p> <p>- மீன்வளம்</p> <p>- வணிகம்</p> <p>- நிதி</p> <p>- விவசாயம்</p> <p>- கால்நடைகள்</p> <p>- மீன்வளம்</p> <p>- வணிகம்</p> <p>- விவசாயம்</p> <p>- வணிகம்</p>	<p>1.1.1. நாட்டில் நுகர்வுக்குப் போதுமான அளவில் தரமானதும் ஆரோக்கியமானதும் ஆன விவசாய உணவுப் பொருட்கள் கால்நடைகள் மற்றும் மீன்வளப் பொருட்கள் கிடைக்கின்றன.</p> <p>1.1.2. அனைத்து குடிமக்களுக்கும் ஆண்டு முழுவதும் தரமான மற்றும் ஆரோக்கியமான உணவுக்கான அனுகூல் உறுதிசெய்யப்பட்டது.</p> <p>1.1.3. தரமான மற்றும் ஆரோக்கியமான உணவிற்கான ஒழுங்குவிதிகள் மற்றும் கண்காணிப்பு பொறிமுறைகள் நாட்டில் கிடைக்கப் பெற்றுள்ளன.</p> <p>1.1.4. அறுவடைக்குப் பின்னரான உணவு இழப்பைக் குறைக்க உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டது.</p>
	<p>1.1.2. பாதுகாப்பான மற்றும் சத்தான உணவு கிடைப்பதனையும் அனுகூலமும் மேம்படுத்துவதற்கு வீட்டுத் தோட்டத்தை ஊக்குவித்தல்.</p>	<p>1.1.2.1. பிரதேச மட்டத்தில் அளவு மற்றும் வகையால் நிறுவப்பட்ட வீட்டுத் தோட்டங்களின் சதவீதத்தை அடித்தள மட்டத்திலிருந்து 30% இனால் அதிகரித்துள்ளது. (ஆதாரம் - பிரதேச செயலக தரவுத்தளங்கள்)</p>	<p>- விவசாயம்</p> <p>- சமூக அதிகாரம்</p> <p>- மாகாண/ உள்ளூர் அரசாங்கங்கள்</p>	<p>1.1.5. உணவு இறையான்மை மற்றும் ஆரோக்கியமான உணவுக்காக உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் சமூகங்களின் மத்தியில் செயல்படுத்தப்பட்டது.</p>
	<p>1.1.3. உள்ளூர் இனங்களுடன் கொல்லைப்புற உள்ளாட்சி வீட்டு</p>	<p>1.1.3.1. ஒவ்வொரு GN பகுதிகளிலும் மதிப்பிடப்பட்டவற்றில்</p>	<p>- கால்நடைகள்</p> <p>- சமூக அதிகாரம்</p>	

	கால்நடை வளர்ப்பை வலுப்படுத்துதல்.	கொல்லைப்புற கால்நடை வளர்ப்பிற்கு போதுமான அளவு ஆதரவளிக்கப்பட்ட குடும்பங்களின் விகிதம் அடிப்படை மட்டத்திலிருந்து 30% இனால் அதிகரித்துள்ளது. (ஆதாரம் - பிரதேச செயலக தரவுத்தளங்கள்)	- மாகாண/ உள்நூர் அரசாங்கங்கள்
1.1.4.	மேம்படுத்தப்பட்ட நிலப் பயன்பாட்டு திறன், போதுமான நீர்ப்பாசன வசதிகள் மற்றும் பயிர் தீவிரத்தை அதிகரிப்பதன் மூலம் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துதல்.	1.1.4.1. விவசாய நிலப்பயன்பாட்டு திறன் அடிப்படையிலிருந்து 10% அதிகரித்துள்ளது. (ஆதாரம் - விவசாய திணைக்களம்/ DOA)	- தேசிய திட்டமிடல் - நீர்ப்பாசனம் - விவசாயம்
1.1.5.	அறுவடைக்குப் பின்னான தொழினுட்பங்கள், விநியோகச் சங்கிலிக்கு பொருத்தமான போக்குவரத்து மற்றும் களஞ்சிய வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் அறுவடைக்கு பின்னான இழப்புக்களைக் குறைத்தல்.	1.1.5.1. உணவு இழப்புக் குறியீடு அடிப்படை மட்டத்திலிருந்து 30% இனால் குறைக்கப்பட்டது. (ஆதாரம் - மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை/ DCS)	- விவசாயம் - கால்நடைகள் - மீன்வளம் - மாகாண/ உள்நூர் அரசாங்கங்கள் - போக்குவரத்து - விஞ்ஞானம் மற்றும் தொழினுட்பம் - நிதி
1.1.6.	சுற்றுச்சூழல் நட்பு உணவு மதிப்பு சங்கிலிகளை ஊக்குவித்தல்.	1.1.6.1. பதிவு செய்யப்பட்ட மொத்த பண்ணைகளில் நல்ல விவசாய நடைமுறைகளுக்கு (GAP) சான்றளிக்கப்பட்ட பண்ணைகளின் விகிதம். (ஆதாரம் - DOA)	- விவசாயம் - கால்நடைகள் - சுற்றுச்சூழல்
1.1.7.	உணவு விநியோகச் சங்கிலி மேலாண்மையுடன் (தரமான உணவு உற்பத்தி, அறுவடைக்கு பின்னான உணவு இழப்பை குறைத்தல், உணவு இறையாண்மை <sup>15</sup> போன்றவை) சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும் அதிகாரம் அளித்தல்.	1.1.7.1. மாகாணம், மாவட்டம் மற்றும் பிரதேச மட்டங்களில் அடையாளம் காணப்பட்ட பயிற்சி பெற்ற பங்குதாரர்களின் விகிதம். (ஆதாரம் - மாகாண ஆலோசனைகள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக தரவுத்தளங்கள்).	- விவசாயம் - கால்நடைகள் - மீன்வளம் - வணிகம் - நிதி

	1.1.8. உணவு பாதுகாப்பு கண்காணிப்பை வலுப்படுத்துதல். (உதாரணம் - உணவின் விளைச்சல் மற்றும் தரம், முன்னறிவிப்பு உற்பத்தி மற்றும் இறக்குமதி ஆகியவற்றைக் கண்காணித்தல்,	1.1.8.1. திட்டமிடப்பட்ட காலங்களில் (ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும்) உணவு பாதுகாப்பு கணக்கெடுப்பு அறிக்கைகளின் கிடைப்பனவுத் தன்மை. (ஆதாரம் - விவசாய அமைச்சகம்)  1.1.8.2. ஆண்டுக்கு இரு முறை உணவு கணக்கெடுப்பிற்கான செலவு அறிக்கைகளின் கிடைப்பனவுத் தன்மை. (ஆதாரம் - விவசாய அமைச்சகம்)	- விவசாயம் - கால்நடைகள் - மீன்வளம் - வணிகம்	
	1.1.9. பிரதான/ அத்தியாவசிய உணவின் போசாக்கு உள்ளடக்கத்தை வலுவூட்டல்/உயிரியல் வலுவூட்டல் மூலம் பொருத்தமானதாக மேம்படுத்துதல்.	1.1.9.1. ஒரு வருடத்திற்கு உயிரியல் வலுவூட்டப்பட்ட பயிர்களின் எண்ணிக்கை (ஆதாரம் - DOA)	- விவசாயம் - வணிகம் - சுகாதாரம்	
	1.1.10. ஆரோக்கியமான உணவாக அங்கீகரிக்க போசாக்கு தரநிலைகளிற்கு/வாயில் வரம்பு நிலைகளுக்கு ஏற்ப வணிக ரீதியாக தயாரிக்கப்பட்ட உணவைமறு மறுசீரமைத்தல்.	1.1.10.1. ஆண்டுதோறும் ஆரோக்கியமான உணவாக மறுசீரமைக்கப்பட்ட பொதுவாக உட்கொள்ளப்படும் உணவுப் பொருட்களின் எண்ணிக்கை. (ஆதாரம் -e-EOH &FS)	- விவசாயம் - வணிகம் - சுகாதாரம் - தொழிற்சாலைகள்	
1.2. ஆரோக்கியமான உணவு நடத்தைகளை மேம்படுத்த பொருத்தமான நிதி உத்திகளை ஏற்படுத்துதல்	1.2.1. ஆரோக்கியமற்ற உணவுகளுக்கு வரிவிதிப்பை அதிகரித்தல்.	1.2.1.1. ஆரோக்கியமற்ற உணவுகளுக்கான வரிவிதிப்பு ஒழுங்குவிதி முறைகளின் கிடைக்கும் தன்மை. (ஆதாரம்- e-EOH & FS)	- நிதி - வணிகம் - நுகர்வோர் விவகாரங்கள்	1.2.1.அனைத்து பிரஜைகளுக்கும் தரமான மற்றும் ஆரோக்கியமான உணவு கொள்வனவு செய்யக்கூடியதாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
	1.2.2. அ) ஆரோக்கியமான உணவின் விலையை கட்டுப்படுத்துதல்.  ஆ) அதி கூடிய விலைத்தளம்பலை கட்டுப்படுத்தும் வகையில் தீர்மானங்களுக்கு ஆதரவான தகவல் அமைப்புகளை (உற்பத்தி, சந்தைப் போக்கு மற்றும் காலநிலை காரணிகள்	1.2.2.1. உணவு விலைக் குறிகாட்டி முரண்பாடுகளின் சுட்டி அடித்தள மட்டத்திலிருந்து 30% இனால் குறைக்கப்பட்டது. (ஆதாரம் - மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் விபரம்)	- நிதி - வணிகம் - நுகர்வோர் விவகாரங்கள் - சுகாதாரம் - விவசாயம் - கால்நடைகள் - மீன்வளம் - வணிகம்	1.2.2. நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

போன்றவை) ஒருங்கிணைத்தல்.	1.2.2.2. உணவு மற்றும் மது அல்லாத பானங்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டை 131.8 (DCS 2018,) இல்லிருந்து 110 ஆக குறைக்கப்பட்டது.		
1.2.3. இலக்குப்படுத்தப்பட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் பாதிக்கப்படக்கூடியவர்கள் இடையே ஊட்டச்சத்தை மேம்படுத்துதல்.	1.2.31. ஒவ்வொரு திட்டத்தின் கீழும் பிரதேச மட்டத்தில் அடையாளம் காணப்பட்ட சமூகப் பாதுகாப்பைப் பெற்றுக்கொண்ட தனிநபர்களின் விகிதம். (ஆதாரம் - பிரதேச செயலக தரவுத்தாள்கள்)	- நிதி - வணிகம் - சமூக அதிகாரம்	
1.2.4. பின்தங்கிய மக்களிடையே வருமானத்தை உருவாக்குதல்.	1.2.4.1. கினி(Gini) குணகம் 39.8% வீதத்திலிருந்து 30% (2016) ஆக குறைக்கப்பட்டது. (ஆதாரம் - உலக வங்கி) 1.2.4.2. ஆண்டுதோறும் அடையாளம் காணப்பட்டவற்றில் இருந்து பிரதேசமட்டத்தில் வருமானத்தை உருவாக்கும் குடும்பங்களின் விகிதம். (ஆதாரம் - பிரதேச செயலக தரவுத்தாள்கள்)	- நிதி - தேசிய திட்டமிடல் - சமூக அதிகாரம் - மாகாண/உள்ளூர் அரசாங்கங்கள்	
1.2.5. வீட்டு நிதி முகாமைத்துவத்துடன் சத்தான உணவின் நுகர்வை மேம்படுத்துதல்.	1.2.5.1. ஆண்டுதோறும் பிரதேச மட்டத்தில் நடத்தப்பட்ட குடும்ப நிதி முகாமைத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை. (ஆதாரம் - பிரதேச செயலக தரவுத்தாள்கள்)	- நிதி - தேசிய திட்டமிடல் - சமூக அதிகாரம் - சுகாதாரம்	
1.2.6 இலக்குப்படுத்தப்பட்ட மக்களுக்கு மானிய விலையில் அத்தியாவசிய மற்றும்/அல்லது ஆரோக்கியமான உணவுப் பொருட்களை விநியோகித்தல்.	1.2.6.1. ஆண்டுதோறும் மானிய விலையில் விநியோகிக்கப்படும் அத்தியாவசிய மற்றும்/அல்லது ஆரோக்கியமான உணவுப் பொருட்களின் எண்ணிக்கை. (ஆதாரம் - நிதி அமைச்சகத்தின் தரவுத்தளம்)	- நிதி - தேசிய திட்டமிடல் - சமூக அதிகாரம் - சுகாதாரம்	

<p>1.3. உணவுப் பன்முகப் படுத்தலினையும் உணவு வீணாவதைக் குறைப்பதன் மூலம் அனைத்து போசாக்குகளின் உகந்த நுகர்வுக்கு சமூகத்தை வலுவூட்டல் மற்றும் ஊக்குவித்தல்</p>	<p>1.3.1. தேசிய போசாக்கு தகவல் தொடர்பு உத்தியை உருவாக்கி ஆரோக்கியமான உணவு உள்ளெடுப்பதனை ஊக்குவிப்பதற்காக சமூக நடத்தை மாற்ற தொடர்பை (SBCC) செயல்படுத்துதல்.</p>	<p>1.3.1.1. புதிப்பிக்கப்பட்ட தேசிய போசாக்கு தகவல் தொடர்பு மூலோபாய உத்திகளின் கிடைக்கும் தன்மை (சுகாதார மேம்பாட்டு பணியகம் - HPB தரவுத்தளம்).</p> <p>1.3.1.2. ஆண்டுதோறும் ஆரோக்கியமான உணவு உண்ணுதலை ஊக்குவிப்பதற்காக செயல்படுத்தப்பட்ட சமூக சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களின் எண்ணிக்கை (சுகாதார மேம்பாட்டு பணியகம் - HPB தரவுத்தளம்).</p> <p>1.3.1.3. 18 முதல் 69 வயதுக்குட்பட்ட மக்கள் நாளொன்றுக்கு 5 பரிமாறல்களான பழங்கள் (2 பரிமாறல்கள்) மற்றும் மரக்கறிகளை (3 பரிமாறல்கள்) உட்கொள்ளும் மக்கள்தொகையின் சதவீதத்தை 27.5% (2015) இலிருந்து 40% ஆக அதிகரித்தல். (ஆதாரம் - தொற்றா நோய்களுக்கான கணக்கெடுப்பு)</p>	<ul style="list-style-type: none"> <li>- சுகாதாரம்</li> <li>- சுதேசிய மருத்தவம்</li> <li>- விவசாயம்</li> <li>- மீன்வளம்</li> <li>- கால்நடைகள்</li> <li>- கல்வி</li> <li>- ஊடகம்</li> <li>- சமூக அதிகாரம்</li> <li>- சிவில் சமூக அமைப்புகள் (CSO)/ சமூக அடிப்படையிலான நிறுவனங்கள் (CBOs)</li> </ul>	<p>1.3.1. சமூகத்தில் பன்முகப்படுத்தப்பட்ட உணவின் நுகர்வு மேம்படுத்தப்பட்டது.</p> <p>1.3.2. வீட்டு மட்டத்தில் வீண் விரயமின்றி கிடைக்கும் உணவை சிறந்த முறையில் பயன்படுத்துதல் அடையப்பட்டது.</p>
	<p>1.3.2. தேசிய மூலோபாய உத்திகளுக்கு (போசாக்கு மூலோபாய உத்திகள், நுண்ணூட்டச்சத்து மூலோபாயங்கள், தொற்றாநோய்களின் தடுப்பு மற்றும் கட்டுப்பாடுக்கான உத்திகளுக்கு) இணங்க மாவட்ட மற்றும் பிரதேச போசாக்கு ஊக்குவிப்பு நடவடிக்கைகளின் திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்துதல்.</p>	<p>1.3.2.1. மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் திட்டமிடப்படி செயல்படுத்தப்படும் போசாக்கை மேம்படுத்தும் தலையீடுகளின் விகிதம். (ஆதாரம் - மாவட்ட/ பிரதேச செயலக தரவுத்தாள்கள்)</p>	<ul style="list-style-type: none"> <li>- தேசிய போசாக்கு செயலகம்</li> <li>- கொள்கை திட்டமிடல்</li> <li>- சுகாதாரம்</li> <li>- மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச அதிகாரிகள்</li> </ul>	
	<p>1.3.3. சமநிலை உணவு, பன்முகப்படுத்தப்பட்ட பயன்பாடு, சத்தான உணவு மற்றும் உணவு பாதுகாப்பு</p>	<p>1.3.3.1. திட்டமிடப்படாத சமூகத்தில் செல்வாக்கு செலுத்துபவர்களுக்காக நடத்தப்படும் உணவுப் பன்முகத்தன்மையுடன்</p>	<ul style="list-style-type: none"> <li>- சுகாதாரம்</li> <li>- சுதேசிய மருத்தவம்</li> <li>- கல்வி</li> </ul>	



	<p>போன்றவற்றைப் பற்றிய அறிவியல் பூர்வமான தகவல்களை விழிப்புணர்வு மூலம் சிவில் சமூக அமைப்புகள், தனியார் துறை மற்றும் ஊடகப் பணிப்பாளர்கள் உள்ளடங்கலாக சமூகத்தில் செல்வாக்கு செலுத்துபவர்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் அணிதிரட்டுதல்.</p>	<p>ஆரோக்கியமான உணவு உண்ணுதல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வுகளின் விகிதம். (ஆதாரம் - சுகாதாரத் துறை தரவுத்தாள்கள்)</p>	<ul style="list-style-type: none"> <li>- ஊடகம்</li> <li>- சமூக அதிகாரம்</li> <li>- தொடர்பான மாகாண மற்றும் மாவட்ட அதிகாரிகள்</li> <li>- சிவில் சமூக அமைப்புகள் (CSO)/ சமூக அடிப்படையிலான நிறுவனங்கள் (CBOs)</li> </ul>
	<p>1.3.4. கிராம மட்டத்தில் ஆரோக்கியமான உணவு உண்ணுவதை ஊக்குவிக்க ஆதார அடிப்படையிலான தலையீடுகளை செயல்படுத்துதல்.</p>	<p>1.3.4.1. கிராம மட்டத்தில் திட்டமிடப்பட்ட தலையீடுகளிலிருந்து ஆரோக்கியமான உணவு உண்ணுதலை ஊக்குவிப்பதற்கான தலையீடுகளின் விகிதம். (ஆதாரம் - MOH தரவுத்தாள்கள்)</p>	<ul style="list-style-type: none"> <li>- மாவட்ட/பிரதேச/ கிராம மட்டத்திலான சுகாதார அதிகாரிகள்</li> <li>- போசாக்கு தொடர்பான மற்றைய துறைகள்</li> <li>- CSO/ CBO/ NGOs – தனியார் துறைகள்</li> </ul>
	<p>1.3.5. சில்லறை மற்றும் நுகர்வோர் மட்டங்களில் உணவு வீணாக்கப்படுவதைக் குறைப்பதற்கு சமூகத்திற்கு அதிகாரம் அளித்தல்.</p>	<p>1.3.5.1. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பீடுகையில் சில்லறை மற்றும் நுகர்வோர் மட்டங்களில் தனிநபர் உணவு கழிவுகளின் சதவீதம் குறைப்பு. (ஆதாரம் - விவசாய அமைச்சகம்)</p>	<ul style="list-style-type: none"> <li>- சுகாதாரம்</li> <li>- கல்வி</li> <li>- ஊடகம்</li> <li>- சிவில் சமூக அமைப்புகள் (CSO)</li> </ul>

**முன்னுரிமைப்படுத்தப்பட்ட கொள்கைப் பரப்பு II : பல்துறை சார் ஒன்றிணைந்து செயலாற்றுவதை ஒருங்கிணைத்தலும், பங்களித்துவழும்**

மூலோபாய திசைகள்/வழிகாட்டுதல்	பிரதான செயற்பாட்டு பகுதிகள்	2030 க்குள் குறிகாட்டிகள் மற்றும் / அல்லது இலக்குகளை கண்காணித்தல்	பொறுப்புக்கூறும் பிரதான நிறுவனம்/கள் அல்லது அமைப்பு/கள்	மூலோபாய திசையில் எதிர்பார்க்கப்படும் பலாபலன்/கள் அல்லது விளைவு/கள்
<p>2.1. அவர்களின் ஆணைப்படி நேரடி மற்றும் மறைமுக போசாக்கு தலையீடுகளை வழங்குவதற்காக சுகாதாரம் மற்றும் சுகாதாரம் சாரா அரச அமைப்புகளைப் வலுப்படுத்துதல்.</p>	<p>2.1.1. ஒரு சூழ்நிலைப் பகுப்பாய்வைத் தொடர்ந்து நீடித்த போசாக்கு தலையீடுகளுக்காக அனைத்து துறைகளிலும் நிறுவன திறன்களை (உடம் - மனித, நிதி, உட்கட்டமைப்பு, தொழினுட்பம் போன்றவை) வலுப்படுத்துதல்.</p>	<p>2.1.1.1. திட்டமிடப்பட்டவற்றிற்கு வெளியே தொடர்புடைய அமைச்சகங்களில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட போசாக்கு தொடர்பான பணியாளர்களின் விகிதம். (ஆதாரம் - தொடர்புடைய அமைச்சகங்களின் தரவுத்தளங்கள்)</p> <p>2.1.1.2. சம்பந்தப்பட்ட அமைச்சகங்களில் திட்டமிடப்படாத நேரடி மற்றும் மறைமுக தலையீடுகளை வழங்குவதற்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்களின் விகிதம். (ஆதாரம் - தொடர்புடைய அமைச்சகங்களின் தரவுத்தளங்கள்)</p> <p>2.1.1.3. திட்டமிடப்படாத போசாக்கு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளின் விகிதம். (ஆதாரம் - தொடர்புடைய அமைச்சகங்களின் தரவுத்தளங்கள்)</p> <p>2.1.1.4. சம்பந்தப்பட்ட அமைச்சகங்களில் திட்டமிடப்படாத போசாக்கு தலையீடுகளை வழங்குவதற்காக மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளின் விகிதம். (ஆதாரம் - தொடர்புடைய அமைச்சகங்களின் தரவுத்தளங்கள்)</p>	<ul style="list-style-type: none"> <li>- தேசிய போசாக்கு செயலகம்</li> <li>- முகாமைத்துவ சேவைகள்</li> <li>- தேசிய திட்டமிடல்</li> <li>- நிதி</li> <li>- தேசிய பாதிட்டு திணைக்களம்</li> <li>- போசாக்கு தொடர்பான பொறுப்புக்களைக் கொண்ட அனைத்து அமைச்சகங்கள்</li> </ul>	<p>2.1.1. சம்பந்தப்பட்ட துறைகளில்/ நிறுவனங்களில் தேவைக்கேற்ப போசாக்கு தொடர்பான அறிவாண்மை மற்றும் திறனுடன் கலந்த மனித வளங்கள், நிதி ஆதாரங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>2.2. MsAPN ஐ திறம்பட செயல்படுத்துவதற்கான நீடித்த அரசியல் அர்ப்பணிப்பு மூலம் உயர் மட்ட ஒருங்கிணைந்த மற்றும்</p>	<p>2.2.1. அரசியல் தலைமைத்துவம் மற்றும் ஏனைய பங்குதாரர்களிடையே கிரமமான நிபுணத்துவ ஆலோசனைகளிற்காக பரிந்துரை செய்யும் நுட்பத்தை</p>	<p>2.2.1.1. MsAPN யை செயல்படுத்த உயர் மட்ட செயல்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் பரிந்துரை செய்யும் நுட்பங்களை கிடைக்கக்கூடிய தன்மையை கொண்டிருத்தல்.</p>	<ul style="list-style-type: none"> <li>- தேசிய போசாக்கு மன்றம்</li> <li>- தேசிய போசாக்கு செயலகம்</li> </ul>	<p>2.2.1. MsAPN.யை செயல்படுத்த உயர் மட்ட செயல்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் பரிந்துரை செய்யும் நுட்பங்களை கிடைக்கக்கூடிய</p>

<p>வழிநடத்தப்பட்ட மூலோபாய ஒருங்கிணைப்பு பொறிமுறையை மீண்டும் நிலைநிறுத்துதல்.</p>	<p>ஒழுங்கமைத்து நெறிப்படுத்துதல்.</p> <p>2.2.2. பொருத்தமான கொள்கைகளினால் போசாக்கினை மேம்படுத்துவதற்கு தேசிய உபாயங்கள் மற்றும் சட்டவாக்கத்தை ஒருங்கிணைத்தல்.</p>	<p>(ஆதாரம் - தேசிய போசாக்கு செயலகம்)</p> <p>2.2.2.1. போசாக்குடன் தொடர்புடைய தேசிய கொள்கைகள், தேசிய மற்றும் சர்வதேச போசாக்கு உபாயங்கள்/ தர நியமங்கள் மற்றும் சட்டவாக்கத்திற்கு அமைய செயல்பாட்டு MsAPNஇன் கிடைக்கும் தன்மை. (ஆதாரம் - தேசிய போசாக்கு செயலகம்)</p>	<p>- போசாக்கிற்கான தேசிய வழிநடத்தல் குழு</p> <p>- தேசிய போசாக்கு மன்றம்</p> <p>- தேசிய போசாக்கு செயலகம்</p> <p>- போசாக்கிற்கான தேசிய வழிநடத்தல் குழு</p> <p>- போசாக்கு தொடர்பான அனைத்து துறைகள்</p>	<p>தன்மையை கொண்டிருத்தல்.</p> <p>2.2.2. அனைத்து போசாக்குடன் தொடர்புடைய தேசிய மற்றும் மாகாண கொள்கைகளையும் தேசிய உபாயங்கள், நியமங்கள் மற்றும் சட்டவாக்கத்திற்கு அமைய போசாக்கு பகுதியினை அவற்றின் கொள்கைகளில் இணைக்கப்பட்டு உள்ளன.</p>
<p>2.3. மத்திய, மாகாண, மாவட்ட, பிரதேச மற்றும் கிராம மட்டங்களில் ஒன்றிணைந்து செயலாற்றும் பல்துறை சார்ந்த போசாக்கு தொடர்பான நடவடிக்கைகளுக்கான பொறுப்பக்கூறல் வழிமுறைகள் உள்ளிட்ட பயனுள்ள ஒருங்கிணைப்பு அமைப்புகளை நிறுவுதல்.</p>	<p>2.3.1. MsAPN இனை நிர்வகிப்பதற்கு மத்திய மாகாண, மாவட்ட, பிரதேச மற்றும் கிராம மட்டங்களில் செயல்படும் ஒருங்கிணைப்பு பொறிமுறையை நிறுவுதல்.</p>	<p>2.3.1.1. அட்டவணைப் படி நடைபெற்ற கூட்டங்களின் எண்ணிக்கை</p> <p>- தேசிய போசாக்கு கவுன்சில் (வருடத்துக்கு ஒரு முறை)</p> <p>- போசாக்கிற்கான தேசிய வழிநடத்தல் குழுக்கள் (4 மாதங்களுக்கு ஒரு முறை)</p> <p>- போசாக்கு தொழினுட்ப ஆலோசனைக் குழு (தேவைக்கேற்ப)</p> <p>- போசாக்கிற்கான மாகாண வழிநடத்தல் குழுக்கள் (3 மாதங்களுக்கு ஒரு முறை)</p> <p>- போசாக்கிற்கான மாவட்ட வழிநடத்தல் குழு (2 மாதங்களுக்கு ஒரு முறை)</p> <p>- போசாக்கிற்கான பிரதேச வழிநடத்தல் குழு (மாதத்திற்கு ஒரு முறை)</p> <p>- கிராம அளவிலான குழுக்கள் (மாதத்திற்கு ஒரு முறை)</p> <p>(ஆதாரம்- தொடர்புடைய நிறுவனங்களின் தரவுத்தாள்கள்)</p>	<p>- தேசிய போசாக்கு செயலகம்</p> <p>- மாவட்ட செயலகம்</p> <p>- பிரதேச செயலகம்</p> <p>- சுகாதாரம்</p>	<p>2.3.1. போசாக்குக்கான பல்துறை செயல் திட்டம் (MsAPN) திறம்பட மற்றும் திறமையாக செயல்படுத்தப்பட்டது.</p>

	<p>2.3.2. மத்திய, மாகாண, மாவட்ட, பிரதேச மற்றும் கிராம மட்டங்களில் போசாக்கு கொள்கைகள், மூலோபாய மற்றும் செயல் திட்டங்களை ஒருங்கிணைத்தல்.</p>	<p>2.3.2.1. மத்திய, மாவட்ட, பிரதேச மற்றும் கிராம மட்டங்களில் போசாக்கு தலையீடுகள் குறித்த ஆய்வு அறிக்கைகள்/ கூட்டங்களின் நடவடிக்கை குறிப்புகள் கிடைக்கும் தன்மை. (ஆதாரம்- தொடர்புடைய தரவுத்தாள்கள்)</p>	<ul style="list-style-type: none"> <li>- தேசிய போசாக்கு செயலகம்</li> <li>- மாவட்ட செயலகம்</li> <li>- பிரதேச செயலகம்</li> <li>- சுகாதாரம்</li> </ul>	
	<p>2.3.3. பல பங்குதாரர்களின் ஒத்துழைப்பு மூலம் மந்தபோசாக்கினை ஒளிப்பதற்கு அரசு, அரசு சார்பற்ற நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் கூட்டாண்மைகளை வலுப்படுத்துதல்.</p>	<p>2.3.3.1. மாவட்ட/ பிரதேச/ கிராமிய மட்டங்களில் போசாக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள NGOs/CSOs / தனியார் துறைகளின் எண்ணிக்கை. (ஆதாரம்- தொடர்புடைய தரவுத்தாள்கள்)</p>	<ul style="list-style-type: none"> <li>- போசாக்கு தொடர்பான செயற்பாடுகளுக்கான பொறுப்பான அனைத்து துறைகளும்.</li> <li>- அரசு சார்பற்ற மற்றும் சிவில் சமூக நிறுவனங்கள்</li> <li>- தனியார் துறை</li> </ul>	

**முன்னுரிமைப்படுத்தப்பட்ட கொள்கைப்பரப்பு III: பாதுகாப்பான உணவினை பெற்றுக்கொள்ளும் உரிமை பாதுகாப்பதற்கான சட்ட வரைபினை வலுவூட்டலும் முறையற்ற சந்தைப்படுத்தலை கட்டுப்படுத்தலும்**

மூலோபாய திசைகள்/ வழிகாட்டுதல்	பிரதான செயற்பாட்டு பகுதிகள்	2030 க்குள் குறிகாட்டிகள் மற்றும்/அல்லது இலக்குகளை கண்காணித்தல்	பொறுப்புக்கூறும் பிரதான நிறுவனம்/கள் அல்லது அமைப்பு/கள்	மூலோபாய திசையில் எதிர்பார்க்கப்படும் பலாபலன்/கள் அல்லது விளைவு/கள்
<p>3.1. உணவு விநியோகச் சங்கிலி முழுவதும் உணவு பாதுகாப்பு சட்டவாக்க முறைமையினை நெறிமுறைப்படுத்தல்.</p>	<p>3.1.1. மக்களினால் அதிகம் நுகரப்படும் தெருவேர் உணவு மற்றும் துரித உணவு உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்கும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை தொடர்பான தேவையான சட்டங்களை அறிமுகப்படுத்துதல் அல்லது மறுபரிசீலனை செய்தல் மற்றும் திருத்துதல்.</p> <p>3.1.2. தற்போது வழக்கிலுள்ள மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட சட்டங்களின் அமுல்படுத்துவதை வலுப்படுத்துதல்.</p>	<p>3.1.1.1. திட்டமிட்டபடி அறிமுகப்படுத்தப்பட்ட உணவு தொடர்பான புதிய சட்டங்களின் விகிதம். (ஆதாரம் - e- EOH &amp; FS)</p> <p>3.1.1.2. திட்டமிட்டபடி திருத்தப்பட்ட உணவு தொடர்பான சட்டங்களின் விகிதம். (ஆதாரம் -e- EOH &amp; FS)</p> <p>3.1.2.1. பிரதேச மட்டத்தில் உள்ள அனைத்து உணவு வளாகங்களிலும் உணவு அதிகாரத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட உணவு வளாகங்களின் விகிதம் (ஆதாரம் - பிரதேச செயலக தரவுத்தளங்கள்)</p> <p>3.1.2.2. அனைத்து புகார்களிலும் CAA ஆல் விசாரிக்கப்பட்ட பொது புகார்களின் விகிதம் (ஆதாரம் - CAA தரவுத்தளம்)</p>	<p>- சுகாதாரம்</p> <p>- சட்டம்</p> <p>- நுகர்வோர் விவகார அதிகார சபை</p> <p>- சுகாதாரம்</p> <p>- உள்ளூர் அதிகார சபை</p> <p>- CAA</p> <p>- உணவு வளாகங்கள்</p>	<p>3.1.1. உயிரியல் ரீதியாகவும், வேதியல் ரீதியாகவும் மற்றும் உடல் ரீதியாகவும் பாதுகாப்பான உணவுகள் நாட்டில் கிடைக்கின்றன.</p>
<p>3.2. ஒரு வலுவான சட்டமன்ற பொறிமுறைமையின் மூலம் நெறிமுறையற்ற சந்தைப்படுத்தலை கட்டுப்படுத்துதல்.</p>	<p>3.2.1. ஊட்டச்சத்து சுயவிபர மாதிரி உட்பட ஆரோக்கியமற்ற உணவை ஊக்குவிப்பதை கட்டுப்படுத்தவதற்கு தற்போதுள்ள பொறிமுறையை நெறிப்படுத்துதல்.</p>	<p>3.2.1.1. உணவு விளம்பரங்களை அங்கீகரிக்க ஒரு தேசிய அமைப்பின் இருப்புத் தன்மை. (ஆதாரம் -e- EOH &amp; FS)</p> <p>3.2.1.2. சுட்டுத்துண்டுகள் மற்றும் விளம்பர விதிமுறைகளை மீறியதற்காக செய்யப்பட்ட வழக்கங்களின் எண்ணிக்கை. (ஆதாரம் -e- EOH &amp; FS)</p>	<p>- சுகாதாரம்</p> <p>- CAA</p> <p>- ஊடகம்</p>	<p>3.2.1. உணவு மற்றும் பானங்கள் (குழந்தைகளுக்கான உணவு மற்றும் பானங்கள் உள்பட) மேம்படுத்துவதை ஓழுங்குபடுத்துவதற்கான ஒரு செய்பாட்டு பொறிமுறை நாட்டில் நிறுவப்பட்டுள்ளது</p> <p>3.2.2. தாய்ப்பாலுட்டல் குறியுடைய பாராளுமன்றத்தின் சட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் அனைத்து தொடர்குடைய சட்டங்களும் முழுமையாக அமுல்படுத்தப்பட்டது.</p>

	3.2.2. கைக்குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகளுக்கான பால் சூத்திரம் மற்றும் பால் பொருட்கள், வணிக ரீதியாக தயாரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த வலுவான சட்டங்களை செயற்படுத்துதல்.	3.2.2.1. கண்காணிக்கப்படும் விளம்பரங்களில் இருந்து கைக்குழந்தைகளையும் இளம் குழந்தைகளையும் நோக்கமாகக் கொண்ட கைக்குழந்தை மற்றும் இளம் குழந்தைகளுக்கான பால் சூத்திரங்கள்/ வணிக ரீதியாக தயாரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள் ஆகியவற்றை சந்தைப்படுத்துவதற்கான விதிமுறைகளுக்கு இணங்காத விளம்பரங்களின் விகிதாசாரம் (ஆதாரம் -e- EOH & FS)	- சுகாதாரம்  - CAA  - உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள்  - நுகர்வோர் அமைப்புகள்	
3.3. உணவு பாதுகாப்பிற்கான கண்காணிப்பு பொறிமுறையை வலுப்படுத்துதல்	3.3.1. உணவுகளின் ஊட்டச்சத்து உள்ளடக்கம் மற்றும் உயிரியல் (மரபியல் உட்பட), இரசாயனவியல், பௌதீகவியல் (கதிரியக்கவியல் உட்பட) மாசுப்பொருட்களுக்கான உணவை மதிப்பிடுவதற்கான பகுப்பாய்வு திறனை வலுப்படுத்துதல்.	3.3.1.1. ஒரு புதிய ஆய்வகத்தை நிறுவுதல் அல்லது ஏற்கனவே உள்ள ஆய்வகத்தை தேசிய மேற்கோள் உணவு ஆய்வகமாக மேம்படுத்துதல். (ஆதாரம் - சுகாதார அமைச்சகம்)  3.3.1.2. ஒரு மாகாணத்தில் ஆகக்குறைந்தது அனைத்து மூலவளங்களுடன் கூடிய ஒரு ஆய்வுகூடம் மற்றும் அரசு பகுப்பாய்வாளர் திணைக்களகத்தின் ஒரு பிரிவு என்பன உணவுப் பகுப்பாய்வுக்கான பெறக்கூடியதாக இருத்தல். (ஆதாரம் - PDHS தரவுத்தளம்/ அரசு பகுப்பாய்வு திணைக்களம்)	- சுகாதாரம்  - நிதி  - தேசிய திட்டமிடல்  - மாகாண/ உள்ளூர் அதிகாரிகள்  - அரசு பகுப்பாய்வு திணைக்களம்	3.3.1. பாதுகாப்பான உணவுக்கான உரிமையை உறுதிப்படுத்த உணவு பாதுகாப்பு கண்காணிப்பு வழிமுறைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன  3.3.2. உள்கட்டமைப்பு மனித மற்றும் பிற வளங்கள் உள்ளிட்ட பகுப்பாய்வு திறன் உணவின் நுண்ணுயிரியல், இரசாயனவியல், பௌதீகவியல், மரபணு, கதிரியக்க மற்றும் உணவின் போசாக்கு மதிப்பீடுகளுக்கான பகுப்பாய்வுகள் வலுப்படுத்தப்பட்டது.
	3.3.2. மண் பாதுகாப்பு சட்டமுலத்தை நடைமுறைப்படுத்த தொடர்புடைய துறைகளை வலுப்படுத்துதல்.	3.3.2.1. சம்பந்தப்பட்ட துறைகளால் மண் பாதுகாப்புச் சட்டத்தை அமுல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் எண்ணிக்கை. (ஆதாரம்- காணி அமைச்சகம்)	- விவசாயம்  - சுற்றுச்சூழல்  - தோட்டம்  - நிதி  - மற்றைய தொடர்புடைய துறைகள்	
3.4. நீரின் தரம் மற்றும் பாதுகாப்பு ஒழுங்குவிதி முறைகள், தர நியமனங்கள் மற்றும் வழிகாட்டுதல்களின் அமுலாக்கத்தை மேம்படுத்துதல்.	3.4.1. குடிநீரின் தரம் மற்றும் பாதுகாப்பு ஒழுங்குவிதி முறைகளை உருவாக்குதல்.	3.4.1.1. நீரின் தரம் மற்றும் பாதுகாப்பு ஒழுங்கு விதிமுறைகளின் கிடைப்பளவுத் தன்மை. (ஆதாரம் -e- EOH & FS)	- சுகாதாரம்  - நிர் விநியோகம்  - சுற்றுச்சூழல்  - உள்ளூர் அதிகாரிகள்  - மகாவலி அபிவிருத்தி	3.4.1. நாட்டில் உள்ள அனைத்து நீர் வழங்கல் திட்டங்களிலிருந்தும் பாதுகாப்பான குடிநீர் மற்றும் போத்தலில் பொதி செய்யப்பட்ட நீர் கிடைக்கப்பெறல்.

	3.4.2. நீரின் தரக் கண்காணிப்பை வலுப்படுத்துதல்.	3.4.2.1. பரிசோதிக்கப்பட்ட அனைத்து மாதிரிகளிலும் திருப்பதிகரமான நீர் மாதிரிகளின் விகிதம் (ஆதாரம் - சுகாதார அமைச்சகத் தரவுத்தாள்)	- சுகாதாரம் - நீர் விநியோகம்	3.4.2. நீர் தர ஒழுங்குவிதிமுறைகள் அமுல்படுத்தப் - பட்டுள்ளன
3.5. உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் உணவுத் தரத்தை பராமரிப்பதற்கும் அனைத்து பங்குதாரர்களுக்கும் அதிகாரம் அளித்தல்.	3.5.1. உணவு உற்பத்தியாளர்கள்/ தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தவர்கள், கையாளுபவர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் ஒழுங்குவிதிமுறைகள் உள்ளிட்ட உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரித்தல்.	3.5.1.1. அனைத்து பங்குதாரர்களிடையே உணவு பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்தவதற்கான மூலோபாயத்தினை பெற்றுக்கொள்ளக்கூடிய தன்மை. (ஆதாரம் -e- EOH & FS) 3.5.1.2. பிரதேச மட்டத்தில் செயல்படும் நுகர்வோர் சங்கங்களின் எண்ணிக்கை. (ஆதாரம் - பிரதேச செயலக தரவுத்தளங்கள்)	- சுகாதாரம் - CAA	3.5.1. உணவுப் பாதுகாப்பில் தொடர்புடைய பங்குதாரர்கள் மற்றும் அமைப்பு முறைகளின் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது .
	3.5.2. உணவுப் பாதுகாப்பு ஒழுங்குவிதிமுறைகளை நடைமுறைப்படுத்த அனைத்து தொடர்புடைய பங்குதாரர்கள் மற்றும் அமைப்பு முறைகளை உருவாக்குதல்.	3.5.2.1. உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் குறித்து புகார் செய்ய துரித தொலைத்தொடர்பு இலக்கம் உள்ளது. (ஆதாரம் -e- EOH & FS)	- சுகாதாரம்	

முன்னுரிமைப்படுத்தப்பட்ட கொள்கைப் பரப்பு IV : வாழ்நாள் முழுவதும் போசாக்கு மேம்பாடு

மூலோபாய திசைகள்/வழிகாட்டுதல்	பிரதான செயற்பாட்டு பகுதிகள்	2030 க்குள் குறிகாட்டிகள் மற்றும்/அல்லது இலக்குகளை கண்காணித்தல்	பொறுப்புக்கூறும் பிரதான நிறுவனம்/கள் அல்லது அமைப்பு/கள்	மூலோபாயதிசையில் எதிர்பார்க்கப்படும் பலாபலன்/கள் அல்லது விளைவு/கள்
<p>4.1. தம்பதியினர் தங்கள் முதல் குழந்தையைத் திட்டமிடுவதற்கு முன்பு அல்லது அடுத்தடுத்த கர்ப்பங்களைத் திட்டமிடுவதற்கு முன் கர்ப்பத்திற்கு முன்னைய பாராமரிப்பு வழங்குதல் மற்றும் ஆதரவான சூழலில் உகந்த போசாக்குகளுடன் கர்ப்பத்திற்குத் தயாராதல்.</p>	<p>4.1.1. அ). புதிதாக திருமணமான தம்பதிகளிடையே போசாக்கு குறைபாட்டிற்கான ஆபத்து காரணிகளை நிவர்த்தி செய்ய கர்ப்பத்திற்கு முந்தைய பராமரிப்பு பொதியை ஒழுங்குபடுத்துதல்.</p> <p>ஆ). அடுத்தடுத்து கர்ப்பங்களைத் திட்டமிடும் தம்பதிகளுக்கு கர்ப்பகால பராமரிப்புப் பொதிளை வலுப்படுத்துதல்.</p>	<p>4.1.1.1. கர்ப்பிணிப் பெண்களில் 80%க்கு அதிகமானோர் கர்ப்பத்திற்கு முந்தைய கவனிப்பைப் பெற்றனர் (ஆதாரம் - eRHMS)</p> <p>4.1.1.2. முன்பதிவு வருகையின் போது சாதாரண உடற்திணிவுச் சுட்டி (BMI) (18.5 – 24.9) உள்ள கர்ப்பிணி பெண்களின் சதவீதம் 57% (2017) இலிருந்து 65% ஆக அதிகரித்தள்ளது. (ஆதாரம் - eRHMS)</p>	<p>- சுகாதாரம்</p> <p>- சுதேச மருத்துவம்</p>	<p>4.1.1. எதிர்கால பெற்றோர்களிடையே சரியான போசாக்கு நிலை கர்ப்பத்திற்கு முந்தைய பராமரிப்பு மூலம் உறுதி செய்யப்படுகிறது.</p> <p>4.1.2. உகந்த போசாக்கு நிலையில் பெண்கள் அடுத்தடுத்த கர்ப்பங்களில் நுழைகிறார்கள்.</p> <p>4.1.3. இனப்பெருக்க வயதுடைய பெண்களைக் கொண்ட குடும்பங்கள் கர்ப்பத்திற்கு முந்தைய போசாக்கு நிலையை மேம்படுத்த அதிகாரம் பெற்றுள்ளன.</p>
	<p>4.1.2. புதிதாக திருமணமான தம்பதிகள், இளம் பருவப் பெண்கள் மற்றும் தகுதியான தம்பதிகள் கர்ப்பத்திற்குள் நுழைவதற்கு முன்பு சமூக ஆபத்துக் காரணிகளைக் குறைப்பதற்கான வழிமுறைகளை நிறுவுவதன் மூலம் உகந்த போசாக்கை அடைய அதிகாரம் அளித்தல்.</p>	<p>4.1.2.1. 15-49 வயதுடைய திருமணமான பெண்களில் குறைந்த எடை 9.1% (2016) இலிருந்து 5% ஆக குறைக்கப்பட்டது. (ஆதாரம் - DHS)</p> <p>4.1.2.2. 15-49 வயதுடைய திருமணமான பெண்களில் அதிக எடை 32% (2016) இலிருந்து 15% ஆக குறைக்கப்பட்டது. (ஆதாரம் - DHS)</p> <p>4.1.2.3. 15-49 வயதுடைய திருமணமான பெண்களிகள் மத்தியில் அதீத உடல் பருமன் 13% (2016) இலிருந்து &lt;10% ஆக குறைக்கப்பட்டது (ஆதாரம் - DHS)</p> <p>4.1.2.4. முதல் மூன்று மாதங்களில் இரத்த சோகையின் பரவல் 18.3% (2019) இலிருந்து 9% ஆக குறைக்கப்பட்டது (ஆதாரம் - eRHMS)</p>	<p>- சமூக அதிகாரம்</p> <p>- கல்வி</p> <p>- பெண்கள் விவகாரங்கள்</p> <p>- சுகாதாரம்</p> <p>- சுதேச மருத்துவம்</p> <p>- CSOs</p> <p>- தேசிய போசாக்கு செயலகம்</p>	



	4.1.3. பிரசவத்திற்குப் பிறகு ஆறு மாதங்களில் பாலூட்டும்/ பிரசவித்த பெண்களின் போசாக்கு நிலையைக் கண்காணிக்கவும் மந்தபோசாக்கை நிவர்த்தி செய்யவும் ஒரு பொறிமுறையை நிறுவுதல்.	4.1.3.1. பிரசவத்திற்குப் பிறகு ஆறு மாதங்களில் பாலூட்டும்/ பிரசவித்த பெண்களிடையே போசாக்கு மதிப்பீட்டின் 90% காப்புறுதி செய்யப்படுகிறது. (ஆதாரம் - eRHMS)	- சுகாதாரம் - சுதேச மருத்துவம்	
4.2. கர்ப்பிணி மற்றும் பிரசவத்திற்குப் பிறகு (பிரசவத்திற்குப் பிறகு ஆறு மாதங்கள் வரை) பெண்களுக்கு தேவையான போசாக்கு தேவையை வலுப்படுத்தும் வழிமுறைகள் மூலம் சரியான போசாக்கை பாதுகாத்தல்.	4.2.1. கர்ப்பிணி மற்றும் மகப்பேற்றுக்கு பிறகான பெண்களின் போசாக்கு நிலையை மேம்படுத்துதல்/ பராமரித்தல் மற்றும் உகந்த பிறப்பு எடையை அடைவதை நோக்கமாகக் கொண்ட தாய்வழி பராமரிப்பு குறித்த தேசிய வழிகாட்டுதல்களை நெறிப்படுத்துதல்.	4.2.1.1. கர்ப்பிணிப் பெண்களில் குறைந்தது 80% ஆன பேர் கர்ப்ப காலத்தில் விரும்பிய எடையைப் பெற்றனர். (ஆதாரம்:- eRHMS) 4.2.1.2. கர்ப்பிணிப் பெண்களிடையே இரத்த சோகை 28 வாரங்கள்களுக்குள் 30.3% (2019) இன் அடிப்படையில் இருந்து 15% ஆகக் குறைக்கப்பட்டது. (ஆதாரம்:- eRHMS) 4.2.1.3. குறைந்த பிறப்பு எடையை உடைய குழந்தைகளின் (LBW) சதவீதம் 15.7% (2016) இலிருந்து 10% ஆக குறைக்கப்பட்டது. (ஆதாரம் - IMMR மற்றும் முக்கோண DHS)	- சுகாதாரம் - சுதேச மருத்துவம்	4.2.1. அனைத்து கர்ப்பிணி மற்றும் பிரசவிக்கும் பெண்களுக்கு தேசிய வழிகாட்டுதல்களின் படி தரமான ஊட்டச்சத்து சேவைகள் வழங்கப்பட்டன. 4.2.2. கர்ப்பிணி மற்றும் பிரசவிக்கும் பெண்களுக்கு தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் சுகாதாரத் துறைகளில் தேவையான ஊட்டச்சத்து சேவைகளை வழங்க போதுமான ஆதாரங்கள் உள்ளன. 4.2.3. கர்ப்பிணி மற்றும் பிரசவித்த பெண்களைக் கொண்ட அதைத்து குடும்பங்களும் சரியான ஊட்டச்சத்தை பெறும் அதிகாரம் பெற்றுள்ளன.
	4.2.2. அடையாளம் காணப்பட்ட போசாக்கு பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும் வகையில் சேவைகளை வழங்குவதற்கும் மற்றும் அனைத்து கர்ப்பிணி மற்றும் பிரசவித்த பெண்களின் உகந்த போசாக்கு நிலையை உறுதி வெய்வதற்கும் போதுமான ஆதாரங்கள் (திறமையான பணியாளர்கள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் பிற ஆதாரங்கள் உள்பட) வளங்களை ஒதுக்கீடு செய்தல்.	4.2.2.1. கர்ப்பிணி மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய பெண்களை இலக்காகக் கொண்ட ஊட்டச்சத்து ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கான தனிநபர் செலவு (ஆதாரம் - மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் அதிகாரிகளின் - PDHS தரவுத்தாளம்). 4.2.2.2. அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்கு மேலாக பொது சுகாதார மருத்துவிச்சி (PHM)	- தேசிய திட்டமிடல் - நிதி - சுகாதாரம் - மாகாண அதிகாரிகள்	4.2.4. கர்ப்பிணி மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய பெண்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதில் தொம்புடைய அனைத்து பங்குதாரர்களும்

		வெற்றிடங்களின் சதவீதம். (மாகாண சுகாதார பணிப்பாளர்களின் தரவுத்தளம்).		தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் 4.2.5. கர்ப்பிணிகள் மற்றும் பிரசவத்திற்குப் பிறகான பெண்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு குறைகிறது. 4.2.6. அனைத்து குழந்தைகளும் உகந்த பிறப்பு எடையுடன் பிறக்கின்றன.
	4.2.3. மகப்பேற்று போசாக்கை மேம்படுத்துவதற்கும் உகந்த தாய்வழி போசாக்கை உறுதி செய்வதற்காகவும் கர்ப்பிணி மற்றும் பிரசவத்திற்குப் பிறகான பெண்களைக் கொண்ட குடும்பங்களுக்கு அதிகாரமளிப்பதற்கான பலதுறை நடவடிக்கைகளை வலுப்படுத்துதல்.	4.2.3.1. ஒவ்வொரு PHM பகுதியிலும் திட்டம் இடப்பட்டதற்கு மேலாக வெவ்வேறு பங்குதாரர்களால் நடத்தப்படும் ஊட்டச்சத்து ஊக்குவிப்புத் தலையீடுகளின் சதவீதம். (ஆதாரம் - சுகாதார அமைச்சகம், CSO தரவுத்தளங்கள்).	- சமூகப்பணி - பெண்கள் விவகாரங்கள் - இளைஞர்கள் - சுகாதாரம் - சுதேச மருத்துவம் - CSOs	
4.3. அனைத்து அமைப்புகளிலும் நிறைவடைந்த 6 மாதங்கள் தாய்ப்பால் மற்றும் பிரத்தியேக தாய்ப்பால் ஆகியவற்றை முன்கூட்டியே தொடங்குவதற்கான சூழலை உருவாக்குதல்.	4.3.1. சமூக ஆதரவை வலுவூட்டுவதன் மூலமும் சரியான போசாக்கு தகவல்களை வழங்குவதன் மூலமும் ஆறு மாதங்களுக்கு பிரத்தியேகமான தாய்ப்பாலை கொடுப்பதை உறுதிப்படுத்த குழுப்பங்களுக்கு அதிகாரம் அளித்தல்.	4.3.1.1. ஆறு மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பிரத்தியேக தாய்ப்பால் கொடுத்தல் 82% இருந்து 90% வரையாக அதிகரித்துள்ளது (ஆதாரம்: DHS, 2016)	- சுகாதாரம் - சுதேச மருத்துவம்	4.3.1. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான தாய்பாலூட்டலை விரைவாக ஆரம்பித்தல் மற்றும் 6 மாதங்கள் பூர்த்தி செய்யப்பட்டதும் பிரத்தியேகமான தாய்பாலூட்டல் மேம்படுத்தப்பட்டது. 4.3.2. மகப்பேறு சேவைகளுடன் தாய் மற்றும் குழந்தை நட்பு முயற்சி அனைத்து மருத்தவமனைகளிலும் செயல்படுத்தப்படுகிறது 4.3.3. குடும்ப நட்பு பணியிட முயற்சி நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டது. 4.3.4. அனைத்து பாலூட்டும் தாய்மார்களும் ஆறு மாதங்களுக்கு பிரத்தியேக தாய்ப்பால் கொடுப்பதற்கு வசதியாக மகப்பேறு சலுகைகளைப் பெறுகிறார்கள்.
	4.3.2. தாய் மற்றும் குழந்தைக்கு உகந்த மருத்துவமனை முன்முயற்சி (M மற்றும் BFHI) செயல்படுத்தவதை உறுதி செய்தல்.	4.3.2.1. தாய்ப்பாலின் ஆரம்ப கால துவக்கத்தின் பரவல் 98% இக்கும் அதிகமாக மேம்படுத்தப்பட்டு பராமரிக்கப்படுகிறது. (ஆதாரம் - eRHMS/DHS). 4.3.2.2. பாலூட்டல் மற்றும் M & BFHI பற்றிய திறன் வளர்ப்பு திட்டங்கள் குறைந்தது 90% சேவை வழங்குநர்களுக்காக நடாத்தப்பட்டன. (ஆதாரம் - eRHMS/DHS). 4.3.2.3. தாய் சேய் நட்பு மருத்துவமனை முயற்சி (M & BFHI) அனைத்து சுகாதார நிறுவனங்களிலும் செயல்படுத்தப்பட்டது.	- நிதி - தேசிய திட்டமிடல் - மாகாண அதிகாரிகள் - சுகாதாரம் - சுதேச மருத்துவம் - நிர் விநியோகம்	

	<p>4.3.3. அனைத்து அமைப்புகளிலும் தாய்ப்பால் கொடுப்பதற்கான ஆதரவான சூழலை வலுப்படுத்துதல்.</p>	<p>4.3.3.1. குறைந்தபட்சம் 75% வீத சுகாதார பராமரிப்பு நிறுவனங்களில் தாய் சேய் பராமரிப்பு சேவைக்கான பரிந்துரைக்கப்பட்ட அட்டைகள் உள்ளன. (ஆதாரம் - சுகாதார அமமைச்சகம்)</p>	<ul style="list-style-type: none"> <li>- நிதி</li> <li>- தொழிலாளர்</li> <li>- பொது நிர்வாகம்</li> <li>- தேசிய திட்டமிடல்</li> <li>- மாகாண அதிகாரிகள்</li> <li>- சமூக அதிகாரம்</li> <li>- பெண்கள் விவகாரங்கள்</li> <li>- அரசு, தனியார் மற்றும் முறைசாரா துறை நிறுவனங்கள்</li> </ul>	
	<p>4.3.4. பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் மகப்பேறு நன்மைகளை வலுப்படுத்துதல் மற்றும் செயல்படுத்துதல்.</p>	<p>4.3.4.1. ஆண்டுதோறும் குடும்ப நட்பு என சான்றளிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை. (ஆதாரம் - சுகாதார சேவைகளின் பிரந்திய பணிப்பாளர் தரவுத்தளம்).</p>	<ul style="list-style-type: none"> <li>- தொழிலாளர்</li> <li>- சமூக அதிகாரம்</li> <li>- பெண்கள் விவகாரங்கள்</li> <li>- அரசு, தனியார் மற்றும் முறைசாரா துறை நிறுவனங்கள்</li> </ul>	

<p>4.4. அனைத்து குழந்தைகளுக்கும், இளம் குழந்தைகளுக்கும் மற்றும் முன்பள்ளி குழந்தைகளுக்கும் ஆதார அடிப்படையிலான பொருத்தமான போசாக்கு தலையீடுகள் மூலம் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட பொருத்தமான, சத்தான, பாதுகாப்பான நிரப்பு உணவுக்கு சிறப்பு முக்கியத்தவம் அளித்து இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக தாய்ப்பால் கொடுப்பது மற்றும் அதற்கு பின்னர் உகந்த ஊக்குவிப்பு ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுக்கு பொருத்தமான வலுவான அடித்தளத்தை உருவாக்குதல்.(ECCD)</p>	<p>4.4.1. அ). பொருத்தமான IYCF க்கு சமூகத்தின் அதிகாரமளித்தல்</p> <p>ஆ). மக்கள் தொகை குழுக்களுக்குள் உள்ள துணை கலாச்சாரங்களின் பொதிகளை அடைய தேசிய கட்டமைப்பிற்குள் குழந்தை மற்றும் இளம் சிறார்களுக்கு (IYCF) உணவழிப்பதற்கான சமூகம் சார்ந்த உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட நடவடிக்கைகளைத் உருவாக்கி நடைமுறைப்படுத்துதல்.</p>	<p>4.4.1.1. 20 - 23 மாத குழந்தைகளிடையே தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பது 86.6% (2016) இலிருந்து 95% ஆக அதிகரித்துள்ளது. (ஆதாரம் - DHS)</p> <p>4.4.1.2. 6 - 23 மாத குழந்தைகள் மத்தியில் குறைந்தபட்ச உணவு பன்முகத்தன்மையின்<sup>16</sup> பாதிப்பு 72.6% (2016) இலிருந்து 95% ஆக அதிகரித்துள்ளது. (ஆதாரம் - DHS)</p> <p>4.4.1.3. 6 - 23 மாத குழந்தைகள் மத்தியில் குறைந்தபட்ச உணவு அதிர்வெண்<sup>17</sup> பரவலை 86.1% (2016) இலிருந்து 95% ஆக அதிகரித்துள்ளது (ஆதாரம் - DHS)</p> <p>4.4.1.4. 6 - 23 மாத குழந்தைகள் மத்தியில் குறைந்தபட்ச ஏற்றுக்கொள்ளக்கூடிய உணவின<sup>18</sup> பரவல் 62% (2016) இலிருந்து 90% ஆக அதிகரித்துள்ளது. (ஆதாரம் - DHS)</p>	<ul style="list-style-type: none"> <li>- சுகாதாரம்</li> <li>- சுதேச மருத்துவம்</li> <li>- குழந்தைகள் செயலகம்</li> <li>- சமூக அதிகாரம்</li> <li>- சிவில் சமூக அமைப்புகள்</li> <li>- நிதி</li> <li>- தனியார் துறை</li> <li>- அபிவிருத்தி பங்குதாரர்கள்</li> <li>- விவசாயம்/ கால்நடைகள்/ மீன்வளர்ப்பு</li> <li>- வணிகம்</li> </ul>	<p>4.4.1. அனைத்து தாய்மார்களும் இரண்டு வருடங்களுக்கும் அதற்கு அப்பாலும் தாய்ப்பால் கொடுப்பதைத் தொடர்ந்தனர்.</p> <p>4.4.2. கைக் குழந்தைகளுக்கும் இளம் குழந்தைகளுக்கும் குறைந்தபட்ச ஏற்றுக்கொள்ளக் கூடிய உணவு மேம்படுத்தப்பட்டுள்ளது .</p> <p>4.4.3. கைக்குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகளுக்கான குறைந்தபட்ச உணவு அதிர்வெண் மேம்படுத்தப்பட்டது.</p> <p>4.4.4. கைக்குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகளுக்கான குறைந்தபட்ச உணவு பன்முகத்தன்மை மேம்படுத்தப்பட்டுள்ளது .</p> <p>4.4.5. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் போசாக்கு நிலை மேம்படுத்தப்பட்டுள்ளது.</p> <p>4.4.6. தாய்ப்பால் சட்டம் மற்றும் உணவுச் சட்டம் மற்றும் மகப்பேறு சலுகைகள் உட்பட IYCF தொடர்பான சட்டங்கள் முழுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளன.</p> <p>4.4.7. முன்பள்ளி மதிய உணவு திட்டத்தின் ஆற்றுவெல்லை அதிகரிக்கப்பட்டுள்ளது.</p>
	<p>4.4.2. அனைத்து அமைப்புகளிலும் அதிக பாதுகாப்புடன் ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளின் வழக்கமான மற்றும் தரமான வளர்ச்சியை கண்காணித்தல் மற்றும் மேம்பாடுத்துதல்.</p>	<p>4.4.2.1. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே குள்ளமான தன்மையை 17.3% (2016) இலிருந்து 10% (2016) ஆகக் குறைக்கப்பட்டது. (ஆதாரம் - DHS)</p> <p>4.4.2.2. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே ஒல்லியான தன்மையை 15.1% (2016) இலிருந்து &lt;5% (2016) ஆகக் குறைக்கப்பட்டது.</p>	<ul style="list-style-type: none"> <li>- சுகாதாரம்</li> </ul>	

		4.4.2.3. 2012 ஆம் ஆண்டு முதல் அடிப்படைக் கோட்டிலிருந்து 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இடையே அதிக எடை <sup>19</sup> மற்றும் அதீத உடல் பருமன் <sup>20</sup> அதிகரிக்க இல்லை. (ஆதாரம் - MRI)		4.4.8. சுற்றுச்சூழலை இயக்குவதன் மூலம் ECCD இன் நடவடிக்கைகளின் நடைமுறைகள் வலுப்படுத்தப்படுகின்றன
	4.4.3. தாய்ப்பால் சட்டம் மற்றும் உணவுச் சட்டம் மற்றும் மகப்பேறு சலுகைகள் உள்ளிட்ட IYCF உடன் தொடர்பான சட்டங்களை நெறிப்படுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல்	4.4.3.1. அமைச்சரவை அங்கீகாரம் பெற்ற தாய்ப்பால் சட்டம் மற்றும் மகப்பேறு நலன்கள் மற்றும் உணவுச் சட்டம் ஆகியவற்றில் திருத்தப்பட்ட சட்டங்கள் கிடைக்கப்பெற்று செயல்படுத்தப்படுகின்றன. (ஆதாரம் - குழந்தைகள் விவகார அமைச்சகம்)	- சுகாதாரம் - சட்டம் - நுகர்வோர் விவகாரங்கள் - குழந்தை உணவு உற்பத்தி/ இறக்குமதி தொடர்பான தொழில்கள் / வணிக நிறுவனங்கள்	
	4.4.4. மதிய உணவு திட்டம் உள்ளிட்ட தொடர்புடைய தலையீடுகள் மூலம் அனைத்து பாலர் குழந்தைகளும் ஆரோக்கியமான உணவு முறைகளை வீட்டிலும் பாலர் பள்ளிகளிலும் உருவாக்குவதை உறுதிசெய்தல்	4.4.4.1. அடையாளம் காணப்பட்ட பாலர் பாடசாலைகளில் குறைந்தது 50% ஆனேர் மதிய உணவைப் பெற்றனர். (ஆதாரம் - குழந்தைகள் விவகார அமைச்சகம்)	- சுகாதாரம் - சுதேச மருத்துவம் - மாகாண முன்பள்ளி அதிகாரிகள் - குழந்தைகள் செயலகம் - சமூக அதிகாரம் - நிதி - CSO கள் - அபிவிருத்தி முகவர்	
	4.4.5. ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இடையே வீடுகள், பகல்நேர பராமரிப்பு, பாலர் பள்ளிகள் போன்ற அனைத்து அமைப்புகளிலும் உகந்த போசாக்குக்கான பங்களிப்பாளராக உளவியல் சமூக வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு ECCD யில் பல துறை ஈடுபாட்டை வலுப்படுத்துதல்	4.4.5.1. வளர்ச்சி தூண்டுதலுக்கு (2016) உதவியாக இருக்கும் பொருட்கள் (புத்தகங்கள் அல்லது பொம்மைகளின் அடிப்படையில்) குழந்தைகளின் அணுகல் 15% இனால் மேம்படுத்தப்பட்டுள்ளது. (ஆதாரம் - DHS)	- சுகாதாரம் - சுதேச மருத்துவம் - மாகாண முன்பள்ளி அதிகாரிகள் - குழந்தைகள் செயலகம் - சமூக அதிகாரம் - CSO க்கள்	

	<p>4.4.6. சரியான நேரத்தில் தேவைக்கேற்ப மற்றைய நேரடி மற்றும் மறைமுக போசாக்கு சார்ந்த முக்கியமான தலையீடுகளை செயல்படுத்துதல்.</p>	<p>4.4.6.1. திட்டமிட்டபடி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் நடத்தப்படும் நேரடி போசாக்கு தலையீடுகளின் சதவீதம் (ஆதாரம் - சுகாதார சேவைகளின் பிராந்திய பணிப்பாளர்கள் தரவுத்தளம்)</p> <p>4.4.6.2. திட்டமிட்டபடி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் நடத்தப்படும் மறைமுக போசாக்கு தலையீடுகளின் சதவீதம் (ஆதாரம் - தொடர்புடைய அமைச்சகங்கள்)</p>	<ul style="list-style-type: none"> <li>- சுகாதாரம்</li> <li>- சுதேச மருத்துவம்</li> <li>- குழந்தைகள் செயலகம்</li> <li>- சமூக அதிகாரம்</li> <li>- நிதி</li> <li>- விவசாயம்/கால்நடைகள்/மீன்வளர்ப்பு</li> <li>- CSO கள்</li> </ul>	
<p>4.5. அனைத்து ஆரம்ப பள்ளி குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான உணவு வழக்கம் மற்றும் உடல் செயல்பாடுகளை போசாக்குக் கல்வியுடன் பள்ளி பாடத்திட்டத்தின் மூலம் ஊக்குவிக்கவும் பள்ளி சூழலை செயல்படுத்தவும் அதிகாரம் அளித்தல்.</p>	<p>4.5.1. தினசரி கலோரி தேவையின் 1/3 பகுதியை ஈடுசெய்ய பாடசாலைகளில் (பாடசாலை உணவுத் திட்டம்) சத்தான உணவு வழங்குவதை நெறிப்படுத்தலும் விரிவுபடுத்தலும்</p>	<p>4.5.1.1. இலக்குப் பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் தேவைப்படும் அனைத்து ஆரம்ப பாடசாலைக் குழந்தைகளுக்கான மதிய உணவு 100% இனால் நிறைவேற்றப்பட்டது. (ஆதாரம் - கல்வி அமைச்சகம்/ கல்வி அமைச்சக தரவுத்தளம்)</p> <p>4.5.1.2. 6 - 12 வயது குழந்தைகளிடையே மெலிந்த தன்மையின்<sup>21</sup> பாதிப்பு 0.2% (2016) இலிருந்து 15% ஆகக் குறைக்கப்பட்டது. (ஆதாரம் - MRI தரவுத்தளம் )</p> <p>4.5.1.3. 6 – 12 வயதையுடைய குழந்தைகளிடையே குள்ளமாதல்<sup>22</sup> 11.50% (2016) இலிருந்து &lt;10% ஆகக் குறைக்கப்பட்டது. (ஆதாரம் - MRI தரவுத்தளம்)</p>	<ul style="list-style-type: none"> <li>- கல்வி</li> <li>- நிதி</li> <li>- சுகாதாரம்</li> <li>- அபிவிருத்தி முகவர்கள்</li> <li>- சிவில் சமூக அமைப்புகள்</li> </ul>	<p>4.5.1. பாடசாலைக் குழந்தைகளிடையே சத்தான உணவுக்கான அனுகூல முறைகள் மேம்படுத்தப்பட்டது.</p> <p>4.5.2. அனைத்து பாடசாலைக் குழந்தைகளும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை பின்பற்ற அதிகாரம் பெற்றனர்.</p> <p>4.5.3. அனைத்து பாடசாலைகளும் உகந்த போசாக்கு மற்றும் வாழ்க்கை முறையை அடைவதற்கு உதவுகின்றன.</p> <p>4.5.4. அனைத்து பாடசாலைகளிலும் நீர், சுகாதாரம் மற்றும் சுகாதார (சூழவும்) வசதிகள் மேம்படுத்தப்பட்டது.</p>

		4.5.1.4. ஆரம்ப பாடசாலை குழந்தைகளிடையே இரத்தச்சோகையின் பாதிப்பு 11.7 % (2016) இலிருந்து <10% ஆகக் குறைக்கப்பட்டது. (ஆதாரம் - MRI தரவுத்தளம் )		
	4.5.2.ஆரோக்கியமான பாடசாலை உணவகங்களின் வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவது உட்பட வீடு மற்றும் பாடசாலைகளில் ஆரோக்கியமான உணவு முறைகளை ஊக்குவித்தல்.	4.5.2.1. பாடசாலை உணவகங்களின் மொத்த எண்ணிக்கையில் பாடசாலை உணவகக் கொள்கையுடன் (தரம் A மற்றும் B) பின்பற்றப்படும் பாடசாலை உணவகங்களின் விகிதம் (ஆதாரம் - தேசிய கணக்கெடுப்பு)  4.5.2.2. 6 –12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இடையே அதிக எடை <sup>23</sup> மற்றும் அதீத உடல் பருமன் <sup>24</sup> 2016 ஆம் ஆண்டு அடிப்படையின் முறையே 6.1% மற்றும் 2.9% அதிகரிப்பதில்லை. (ஆதாரம் - MRI)	- சுகாதாரம் - தேசிய மருத்துவம் - கல்வி - உணவு நிறுவனங்கள்	
	4.5.3. பாடசாலைகளுக்கு அருகாமையில் ஆரோக்கியமற்ற உணவுகள் கிடைப்பதை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தலும் பாடசாலைகளுக்கு அருகாமையில் (200 மீற்றர்) உள்ள ஆரோக்கியமற்ற உணவு விற்பனை நிலையங்களை தடை செய்தலும்.	4.5.3.1. பாடசாலைகளுக்கு அருகாமையில் ஆரோக்கியமற்ற உணவு கிடைப்பதை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டங்களின் கிடைப்பனவுத் தன்மை. (ஆதாரம் - e-EOH&FS)	- சட்டம் - வணிகம் - உணவுத் தொழிலகங்கள் - முறையான மற்றும் முறைசாரா உணவு நிறுவனங்கள் - நிதி - தேசிய திட்டமிடல்	
	4.5.4. அனைத்து பொருத்தமான அமைப்புகளிலும் (பாடசாலை, வீடு போன்றவை) விளையாடுதல் அல்லது உடல் செயல்பாடுகளை ஊக்குவித்தல்.	4.5.4.1. அனைத்து ஆரம்ப பாடசாலைக் குழந்தைகளுக்கும் ஒரு நாளைக்கு குறைந்தது 60 நிமிடங்களாவது விளையாட்டு/ உடல் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.	- நிதி - தேசிய திட்டமிடல் - உள்ளூர் அபிவிருத்தி - நகர்ப்புற அபிவிருத்தி - விளையாட்டு	

		<p>4.5.4.2. வாரத்திற்கு 3 மணி நேர செயல்பாடுகளை உள்ளடக்கிய ஆரம்ப பாடசாலைப் பாடத்திட்டங்களின் கிடைப்பனவுத் தன்மை. (கல்வி அமைச்சகத்தின் தரவுத்தளம்)</p> <p>4.5.4.3. அனைத்து ஆரம்பப் பாடசாலைக் குழந்தைகளில் இரண்டு போட்டியற்ற விளையாட்டுகளில் ஈடுபடும் ஆரம்ப பள்ளிக் குழந்தைகளின் விகிதம். (ஆதாரம் - கல்வி அமைச்சகத்தின் தரவுத்தளம்)</p>	<ul style="list-style-type: none"> <li>- கல்வி</li> <li>- குழந்தைகள் செயலகம்</li> <li>- உள்ளூர் அதிகாரிகள்</li> </ul>	
	<p>4.5.5.வயதுக்கு ஏற்ற உடல் நலம் மற்றும் போசாக்கு கல்வி உட்பட பாடசாலை சுகாதாரத் திட்டத்தை நெறிப்படுத்துதல்.</p>	<p>4.5.5.1. பாடத்திட்டத்தில் ஒத்துழைக்கப்படாத ஆரம்ப பாடசாலைக் குழந்தைகளுக்கு பொருத்தமான சுகாதாரம் மற்றும் போசாக்கு கல்வி வழங்குதல் (ஆதாரம் - கல்வி அமைச்சகத்தின் தரவுத்தளம்)</p> <p>4.5.5.2. திட்டமிடப்பட்ட இடைவெளியில் ஆரம்ப பாடசாலைக் குழந்தைகளிடையே தேசிய போசாக்கு கணக்கெடுப்பு பற்றிய அறிக்கைகளின் கிடைப்பனவுத் தன்மை. (ஆதாரம் - கல்வி அமைச்சகத்தின் தரவுத்தளம்)</p>	<ul style="list-style-type: none"> <li>- கல்வி</li> <li>- சுகாதாரம்</li> <li>- தேசிய மருத்தவம்</li> </ul>	
	<p>4.5.6. பாடசாலைகளில் நீர், சுகாதாரம் மற்றும் சுகாதார வசதிகளின் இருப்பு மற்றும் பராமரிப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்தி பராமரித்தல்.</p>	<p>4.5.6.1. அனைத்து பாடசாலைகளிலும் தேசிய விதிமுறைகளின் படி போதுமான நுண்ணுயிரியல் மற்றும் இரசாயனவியல் ரீதியாக பாதகாப்பான நீர் வழங்கல் நடைமுறையில் உள்ளது. (ஆதாரம் - e EOHFS)</p> <p>4.5.6.2. அனைத்து பாடசாலைகளிலும் தேசிய விதிமுறைகளின் படி 100 % பாதுகாப்பு</p>	<ul style="list-style-type: none"> <li>- உள்ளூர் அதிகாரிகள்</li> <li>- நீர் விநியோகம்</li> </ul>	



		<p>கழிப்பறை வசதிகள் வழங்கப்படுகின்றன. (ஆரதாரம் - கல்வி அமைச்சகத்தின் தரவுத்தளம்)</p> <p>4.5.6.3. கழிவறைக் கழிவுகள் உட்பட சரியான முறையில் குப்பை அகற்றும் பொறிமுறைகளைக் கொண்டுள்ள பாடசாலைகளின் விகிதம். (ஆதாரம் - (கல்வி அமைச்சகத்தின் தரவுத்தளம்)</p>		
<p>4.6. இளம் பருவ மற்றும் இளைஞர் நட்பு அணுகுமுறைகளை கடைப்பிடிக்கும் போது சமூக நிர்ணயங்களின் போது இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களிடையே உகந்த போசாக்கு மற்றும் வளர்ச்சியை ஊக்குவித்தல்,</p>	<p>4.6.1. பாடசாலைகள், பிற கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் வேலைத்தளங்களுக்கான உணவகக் கொள்கைகள் மற்றும் ஆரோக்கியமான உணவுக்கான வழிகாட்டுதல்களை செயல்படுத்துதலும் ஓழுங்கமைத்தலும்.</p>	<p>4.6.1.1. பாடசாலைகள், பிற கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் வேலைத்தளங்களிலுள்ள உணவகங்களுக்கான ஆரோக்கியமான உணவு மற்றும் பாதுகாப்பின் அடிப்படையில் தரப்படுத்தும் முறையின் (Grade A/B/C) கிடைப்பனவுத்தன்மை. (ஆதாரம் - e EOHFS)</p> <p>4.6.1.2. 2018 ஆம் ஆண்டின் அடிப்படை மட்டமான 7.6% மற்றும் 2.2% இலிருந்து 10 – 18 வயதையுடைய குழந்தைகளிடையே அதிக எடை<sup>25</sup> மற்றும் அதீத உடல் பருமன்<sup>26</sup> அதிகரிக்கவில்லை. ( ஆதாரம் - MRI)</p> <p>4.6.1.3. 18 – 29 வயதையுடைய வயாவந்தவர்களிடையே 2015 ஆம் ஆண்டின் அடிப்படை மட்டமான அதீத உடல் பருமன் 3.0% அதிகரிக்கவில்லை மற்றும் அதிக எடை 15.8% இலிருந்து 12% ஆக குறைவடைந்தத. ( ஆதாரம் - STEPs)</p>	<ul style="list-style-type: none"> <li>- சுகாதாரம்</li> <li>- கல்வி</li> <li>- உயர் கல்வி</li> <li>- தொழில் பயிற்சி</li> <li>- உணவு தொழிற்சாலைகள்</li> <li>- உணவு நிறுவனங்கள்</li> </ul>	<p>4.6.1. அனைத்து பாடசாலைக் குழந்தைகளையும் கண்காணிக்கும் பாடசாலை சுகாதாரத் திட்டத்தின் போது அவர்களின் தேவைக்கு ஏற்ப தலையீடுகளை வழங்குவதற்காக கண்காணிக்கப்பட்டனர்</p> <p>4.6.2. கல்வி நிறுவனங்களில் உணவகக் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.</p> <p>4.6.3. அனைத்து ஏழை பாடசாலைக் குழந்தைகளுக்கும் பாடசாலைகளில் மதிய உணவு வழங்கப்பட்டது.</p> <p>4.6.4. இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் வழிகாட்டுதல்களின் படி வயதுக்கு ஏற்ப பொருத்தமான உடல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.</p>

<p>4.6.2. அவசியமான அனைத்து இலக்கு பாடசாலைகளுக்கும் மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துதல்.</p>	<p>4.6.2.1. அனைத்து இலக்குப்படுத்தப்பட்ட பாடசாலைகளிலும் இளம் பருவத்தினருக்கான பாடசாலை மதிய உணவுத் திட்டத்தின் 100% இனால் பூரணப்படுத்துதல். (ஆதாரம் - கல்வி அமைச்சகம்)</p>	<ul style="list-style-type: none"> <li>- கல்வி</li> <li>- நிதி</li> <li>- சுகாதாரம்</li> <li>- அபிவிருத்தி முகவர்கள்</li> <li>- CSO கள்</li> </ul>	<p>4.6.5. இளைஞர்களிடையே உகந்த போசாக்கு நிலையை அடைந்துள்ளது.</p> <p>4.6.6. அனைத்து இளைஞர்களும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிக்க அதிகாரம் பெற்றுள்ளனர்.</p>
<p>4.6.3. வயதுக்கு தகுந்த சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து கல்வி உட்பட பாடசாலை சுகாதார திட்டத்தை நெறிப்படுத்துதல்.</p>	<p>4.6.3.1. பள்ளி பருவ வயதினருக்கான வயதுக்கு ஏற்ற உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து கல்வியினை 100% இனால் பூரணப்படுத்துதல். (ஆதாரம் - கல்வி அமைச்சகம்)</p> <p>4.6.3.2. தேசிய இளம்பருவத்தினர் இடையேயான ஊட்டச்சத்து ஆய்வு (MRI) மற்றும் உலகளாவிய பள்ளி சுகாதார ஆய்வு (FHB) ஆகியவற்றின் அறிக்கைகள் திட்டமிடப்பட்ட இடைவெளியில் கிடைக்கும் தன்மை.</p> <p>4.6.3.3. 10 –18 வயதையுடைய குழந்தைகளிடையே மெலிந்த தன்மையின்<sup>27</sup> பாதிப்பு 26.9% (MRI, 2018) இலிருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டது.</p> <p>4.6.3.4. 10 –18 வயதையுடைய குழந்தைகளிடையே குள்ளமாதல<sup>28</sup> 13.0% (MRI, 2016) இலிருந்து 10% ஆகக் குறைக்கப்பட்டது.</p>	<ul style="list-style-type: none"> <li>- சுகாதாரம்</li> <li>- கல்வி</li> <li>- தேசிய மருத்துவம்</li> </ul>	<p>4.6.7. ஆரோக்கியமான நடத்தைகளை ஊக்குவிக்க இளைஞர் பயிற்சி நிறுவனங்கள் உதவுகின்றன.</p> <p>4.6.8. உலகளாவிய பாடசாலை சுகாதார கணக்கெடுப்பு தவறாமல் தொடர்ந்து நடத்தப்படுகிறது.</p>
<p>4.6.4. சுற்றுச்சூழலை செயல்படுத்துவதன் மூலம் அனைத்து</p>	<p>4.6.4.1. பள்ளி செல்லும் இளம் பருவத்தினரின் விகிதாச்சாரம் பள்ளி செல்லும் அனைத்து</p>	<ul style="list-style-type: none"> <li>- நிதி</li> <li>- தேசிய திட்டமிடல்</li> </ul>	

	<p>பாடசாலைச் சிறுவர்களினதும் இளைஞர்களினதும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்.</p>	<p>இளம் பருவத்தினரிடமிருந்தும் உடல் தகுதிக்காக மதிப்பிடப்படுகிறது . (கல்வி அமைச்சகத்தின் தரவுத்தளம்)</p> <p>4.6.4.2. கல்வித் துறையில் தகவல் அமைப்பில் உடல் தகுதி மற்றும் போசாக்கு நிலை பற்றிய தகவல்களின் கிடைக்கும் தன்மை.</p> <p>4.6.4.3. ஒரு வாரத்தில் 7 நாட்களுக்கும் குறைந்தது 60 நிமிடங்கள் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்கும் 13 - 17 வயதுடைய மாணவர்களின் விகிதம் 15.5% இலிருந்து 50% அல்லது அதற்கு மேல் அதிகரித்தல்.</p> <p>4.6.4.4. ஒரு நாளைக்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரங்கள் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்தல், கணினி விளையாட்டுகள் விளையாடுவது அல்லது நண்பர்களுடன் பேசுவது, மற்றும் பாடசாலைகள் இல்லாத போது அல்லது வழக்கமான நாளில் வீட்டுப் பாடங்கள் செய்யாது இருக்கும் 13 - 17 வயதுடைய மாணவர்களின் விகிதத்தை 37.3% இலிருந்து 10% ஆகக் குறைவாகக் குறைத்தல். (ஆதாரம்- GSHS 2016)</p>	<ul style="list-style-type: none"> <li>- நகர்ப்புற அபிவிருத்தி</li> <li>- கல்வி</li> <li>- குழந்தைகள் செயலகம்</li> <li>- விளையாட்டு</li> <li>- இளைஞர்கள்</li> <li>- உள்ளூர் அதிகாரிகள்</li> </ul>	
	<p>4.6.5. இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களிடையே ஆரோக்கியமான உணவு, உடல் செயல்பாடு மற்றும் உளவியல் ஆதரவை</p>	<p>4.6.5.1. AYPHS இன் மையங்களால் வருடாந்தம் நடத்தப்படும் திட்டமிடப்பட்டதற்கு மேலாக நடத்தப்பட்ட போசாக்கு மற்றும்</p>	<ul style="list-style-type: none"> <li>- சுகாதாரம்</li> <li>- கல்வி</li> <li>- உயர் கல்வி</li> <li>- தொழில் பயிற்சி</li> </ul>	

	<p>மேம்படுத்துவதற்காக இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களுக்கு ஏற்ற சுகாதார சேவைகள் (AYFHS) மையங்களை நிறுவுதல்/நெறிப்படுத்துதல்.</p>	<p>உடல் செயற்பாடு குறித்த திட்டங்களின் விகிதம். (ஆதாரம் - மாவட்ட மீளாய்வுத் தரவுகள்)</p> <p>4.6.5.2. முந்தைய வாரத்தில் ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்ளாத இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களின் (15 -24 வயது) விகிதம் 33.4% இலிருந்து 40 % வரை மேம்படுத்தப்பட்டுள்ளது. (ஆதாரம் - தேசிய இளைஞர் சுகாதார ஆய்வு, 2012)</p>	<p>- இளைஞர்கள்</p>	
	<p>4.6.6. உயர் கல்வி நிறுவனங்கள், தொழில் பயிற்சி மையங்கள் மற்றும் வேலைத்தளங்களில் இளைஞர்களிடையே போசாக்கு நிலையை மதிப்பிடுவதற்கான வழிமுறைகளை நிறுவுதல்.</p>	<p>4.6.6.1. திட்டமிடப்பட்ட கால இடைவெளியில் தேசிய இளைஞர் சுகாதார ஆய்வு அறிக்கைகளின் கிடைப்பனவுத் தன்மை.</p>	<p>- சுகாதாரம்</p> <p>- உயர் கல்வி</p> <p>- தொழில் பயிற்சி</p> <p>- இளைஞர்கள்</p>	
	<p>4.6.7. அனைத்து இளைஞர்களுக்கான கல்வி, பயிற்சி மற்றும் வேலைத்தளங்களுக்கும் போதுமான நீர், சுகாதாரம் மற்றும் சுகாதார (கழுவும்) வசதிகளை வழங்குதல்.</p>	<p>4.6.7.1. தேசிய விதிமுறைகளின் (e-EOH&amp;FS) படி அனைத்து கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள்/ வேலைத்தளங்களில் கழுவதற்கான வசதிகள் ஆற்றெல்லை பாதுகாக்கப்பட்டுள்ளது.</p>	<p>- உள்ளூர் அதிகாரிகள்</p> <p>- நீர் விநியோகம்</p>	
<p>4.7. விரிவான போசாக்கு சேவைகளை வழங்குவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்ச்சை முறைகளை மேம்படுத்த வயது வந்தோருக்கு அதிகாரம் அளித்தல்.</p>	<p>4.7.1. ஆரோக்கியமான உணவுக்கான உணவு அடிப்படையிலான உணவுமுறை வழிகாட்டுதல்களை (FBDG) நெறிப்படுத்துதல்.</p>	<p>4.7.1.1. திருத்தப்பட்ட FBDGs க்களைப் பரப்புவதற்கான மூலோபாய சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புத் திட்டத்தின் கிடைக்கும் தன்மை.</p> <p>4.7.1.2. திருத்தப்பட்ட FBDGs க்களைப் பரப்புவதற்கான மூலோபாய சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்புத் திட்டத்தில் குறைந்தபட்சம் 10% மான நடவடிக்கைகள் வருடந்தோறும் நிறைவு செய்யப்படுகின்றன.</p>	<p>- சுகாதாரம்</p> <p>- சுதேச மருத்துவம்</p> <p>- விவசாயம்/ கால்நடைகள்/ மீன்வளர்ப்பு</p> <p>- வணிகம்</p> <p>- நுகர்வோர் விவகார ஆணையம்</p> <p>- விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பம்</p> <p>- உள்ளூர் அரசு</p> <p>- விளையாட்டு</p> <p>- கல்வி</p> <p>- ஊடகம்</p>	<p>4.7.1. தேசிய மற்றும் உள்ளூர் அரசாங்கக் கொள்கைகள், சட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் ஆரோக்கியமான உணவு கிடைப்பதை மேம்படுத்துவதற்கும் உடல் செயல்பாடு மற்றும் போததைப்பொருள் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கும் ஏதுவாக உள்ளது.</p>

<p>4.7.2. அனைத்து அமைப்புகளிலும் சாதகமான சூழலின் மூலம் ஆரோக்கியமான உணவு நடத்தைகளை வளர்க்க பெரியவர்களுக்கு அதிகாரம் அளித்தல்.</p>	<p>4.7.2.1. 30 - 44 வயதுவர்களிடையே அதிக எடையின்<sup>29</sup> பாதிப்பு 27.4% (STEP,2015) இலிருந்து 24.0% ஆகக் குறைக்கப்பட்டது.</p> <p>4.7.2.2. 18 - 59 வயதுடைய பெரியவர்களிடையே அதிக எடையின் பாதிப்பு 28.2% (STEP,2015) இலிருந்து இல் 26.0% ஆகக் குறைக்கப்பட்டது.</p> <p>4.7.2.3. 18 - 59 வயதுக்குட்பட்ட பெரியவர்களிடையே அத்தீத உடல் பருமன்<sup>30</sup> பாதிப்பு 5.9% (STEP,2015) இலிருந்து 3.0% ஆகக் குறைக்கப்பட்டது</p> <p>4.7.2.4. ஐந்து (5) பகுதிகளைக் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளும் பெரியவர்களின் சதவீதம் 27.5% (STEP,2015) இருந்து 35% ஆகக் அதிகரித்துள்ளது.</p>	<ul style="list-style-type: none"> <li>- சுகாதாரம்</li> <li>- சுதேச மருத்துவம்</li> <li>- விவசாயம்/ கால்நடைகள்/ மீன்வளர்ப்பு</li> <li>- வணிகம்</li> <li>- சமூக அதிகாரம்</li> <li>- சிவில் சமூக அமைப்புகள்</li> <li>- நிதி</li> <li>- உணவுத் தொழிற்சாலைகள்</li> <li>- தனியார் துறை</li> </ul>	<p>4.7.2. பெரியவர்களிடையே போசாக்கு குறைபாடு குறைகிறது.</p> <p>4.7.3. வேலைத்தளங்களில் உணவக கொள்கையை நடைமுறைப்படுத்து .</p> <p>4.7.4. ஆரோக்கியமான உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் உடவ் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான வசதிகள் சமூக அளவில் நிறுவப்பட்டுள்ளன.</p>
<p>4.7.3. வேலைத்தளங்களில் உணவக வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துதல்.</p>	<p>4.7.3.1. ஆரோக்கியமான உணவு கிடைப்பனவு மற்றும் வேலைத் தளங்களில் உள்ள உணவகங்களுக்கான உணவு பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தரங்களை (Grade A/B/C) மதிப்பிடும் முறை உள்ளது. (ஆதாரம் - e-EOH&amp;FS)</p>	<ul style="list-style-type: none"> <li>- சுகாதாரம்</li> <li>- உணவுத் தொழிற்சாலைகள்</li> <li>- உணவு நிறுவனங்கள்</li> </ul>	
<p>4.7.4. அனைத்து அமைப்புகளிலும் பெரியவர்களுக்கு தேவையான போசாக்கு பராமரிப்புச் சேவைகளை வழங்குதல்.</p>	<p>4.7.4.1. பிரதேச மட்டத்தில் வயது வந்த மக்களிடையே வழக்கமான போசாக்கு மதிப்பீட்டின் பொறிமுறையின் கிமைப்பனவுத் தன்மை.</p>	<ul style="list-style-type: none"> <li>- சுகாதாரம்</li> <li>- சுதேச மருத்துவம்</li> </ul>	

		<p>4.7.4.2. பிரதேச மட்டத்தில் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் போசாக்கு நிலையை மதிப்பிடும் வயது வந்தவர்களின் விகிதம். (ஆதாரம் - தொற்றா நோய்ப் பிரிவு)</p>		
	<p>4.7.5. விழிப்புணர்வை உருவாக்கி சூழலை செய்யப்படுத்துவதன் மூலம் உடல் செயற்பாடுகளில் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் உட்பட பொரியவர்களுக்கு அதிகாரமளித்தல்.</p>	<p>4.7.5.1. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுதோறும் நிறுவப்பட்ட திறந்த உடற்பயிற்சி கூடங்கள்/ நடைபாதைகளின் எண்ணிக்கை. (ஆதாரம் - பிரதேச செயலக தரவுத்தாள்கள்)</p> <p>4.7.5.2. நடைமுறைப்படுத்தப்படும் உடல் செயல்பாட்டு திட்டத்துடன் கூடிய சுகாதார நிறுவனங்களின் எண்ணிக்கை. (ஆதாரம் - HLC ஆய்வு/ NCD பிரிவு)</p> <p>4.7.5.3. பொது மக்களிடையே உடல் செயல்பாடுகளை மேம்படுத்துவதில் பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை (ஆதாரம் - HLC ஆய்வு/ NCD பிரிவு)</p> <p>4.7.5.4. 18 – 59 வயது வந்தவர்களிடையே போதிய உடல் செயல்பாடுகளின் சதவீதம் 30.4% (STEP, 2015) இலிருந்து 25.0% ஆகக் குறைக்கப்பட்டது. (ஆதாரம் - தொற்றா நோய்களுக்கான கணக்கெடுப்பு)</p>	<ul style="list-style-type: none"> <li>- நிதி</li> <li>- தேசிய திட்டமிடல்</li> <li>- நகர்ப்புற அபிவிருத்தி</li> <li>- விளையாட்டு</li> <li>- சுகாதாரம்</li> <li>- உள்ளூர் அதிகாரிகள்</li> </ul>	
	<p>4.7.6. பெரியவர்களை இலக்காகக் கொண்ட போசாக்கு தலையீடுகளின் கண்காணித்து மதிப்பீடு செய்தல்.</p>	<p>4.7.6.1. STEP கணக்கெடுப்பு அறிக்கைகள் பெரியவர்களிடையே தொற்று அல்லாத நோய்களுக்கான</p>	<ul style="list-style-type: none"> <li>- சுகாதாரம்</li> <li>- சமூக அதிகாரம்</li> </ul>	

		ஆபத்து காரணிகளைக் கண்டறிவதற்கு வசதியாக இருக்கும். (ஆதாரம் - தொற்றா நோய்களுக்கான பிரிவு)		
4.8 அனைத்து வயோதிபர்களுக்கும் பொருத்தமான போசாக்கு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக உகந்த போசாக்குக்கான அணுகல் ஆகியவற்றுக்கு உகந்த சூழலை ஏற்படுத்துதல்.	4.8.1. அ) போசாக்கு மதிப்பீடு, போசாக்கு ஆதரவு மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளிலும் (நிறுவனம், சமூகம்) பெரியவர்களுக்கு போசாக்கு பராமரிப்பு சேவைகளுக்கான ஒரு விரிவான பொறிமுறையை நிறுவுதல்.  ஆ) போசாக்கு சேவைகளை அணுக முதியவர்களுக்கு அதிகாரம் அளித்தல்	4.8.1.1. பிரதேச மட்டத்தில் முதியோர் மக்களிடையே போசாக்கு மதிப்பீட்டினை ஆற்றல்லைப் படுத்துகிறது. (ஆதாரம் - சுகாதார அமைச்சகத் தரவுத்தாள்கள்)  4.8.1.2. 60 - 69 வயதுக்குட்பட்ட முதியோர்களிடையே எடை குறைவாக இருப்பது 16.4% (STEP, 2015) இலிருந்து 10.0% ஆக அல்லது அதற்கும் குறைவாக உள்ளது. (ஆதாரம் - தொற்றா நோய்களுக்கான பிரிவு)  4.8.1.3. 60 - 69 வயதுக்குட்பட்ட முதியோர்களிடையே அதிக எடையின் பாதிப்பு 23.7% (STEP, 2015) இலிருந்து 17.0% ஆக அல்லது அதற்கும் குறைவாக உள்ளது. (ஆதாரம் - தொற்றா நோய்களுக்கான பிரிவு)  4.8.1.4. 60 - 69 வயதுக்குட்பட்ட முதியோர்களிடையே அத்த உடல் பருமன் பாதிப்பு 6.3% (STEP, 2015) இலிருந்து 5.0% க்கும் குறைவாக உள்ளது. (ஆதாரம் - தொற்றா நோய்களுக்கான பிரிவு)	- சுகாதாரம்  - முதியோர் செயலகம்	4.8.1. முதியோர்களுக்கான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட விரிவான போசாக்கு பராமரிப்பு மற்றும் முதியோருக்கான ஆதரவு தொகுப்பு உருவாக்கப்பட்டது.  4.8.2. அனைத்து முதியோர்களாலும் பெறப்பட்ட பொருத்தமான போசாக்கு தலையீடுகள் மற்றும் பராமரிப்பு சேவைகள்.  4.8.3. வயதானவருக்கான போசாக்கு ஆதரவு மற்றும் பராமரிப்பு சேவைகளுக்கான திறமையான கண்காணிப்பு பொறிமுறையானது கிடைக்கப்பெற்றது.
	4.8.2. அனைத்து வயதானவர்களுக்கும் பொருத்தமான, விரிவான போசாக்கு தலையீடுகளைச் செயல்படுத்த வளங்களை (மனித, நிதி, உட்கட்டமைப்பு போன்றவை) மேம்படுத்துதல்.	4.8.2.1. முதியோர் போசாக்கு பராமரிப்பை நிரூபிப்பதற்காக அரசாங்க அமைப்பில் சேர்க்கப்பட்ட போசாக்கு நிபுணர்களின் எண்ணிக்கை. (ஆதாரம் - சுகாதார அமைச்சகம்)	- சுகாதாரம்  - நிதி  - தேசிய திட்டமிடல்	

	<p>4.8.3. முதியோர்களுக்கான குடியிருப்பு பராமரிப்புக்கான தேசிய போசாக்கு தர நியமங்களை உருவாக்கி செயல்படுத்துதல்.</p>	<p>4.8.3.1. பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் தேசிய போசாக்கு தர நியமங்களைப் பின்பற்றும் முதியோர் பராமரிப்பு நிறுவனங்களின் விகிதம். (ஆதாரம் - போசாக்கப் பிரவு)</p>	<ul style="list-style-type: none"> <li>- சுகாதாரம்</li> <li>- முதியோர் செயலகம்</li> <li>- சமூக சேவைகள்</li> <li>- பராமரிப்பு இல்ல வசதிகள்</li> </ul>	
	<p>4.8.4. எல்லா அமைப்புகளிலும் பெரியவர்களின் திறனுக்கு ஏற்ப உடல் செயல்பாடுகளை எளிதாக்குதல்</p>	<p>4.8.4.1. வயதானவர்களுக்கு உடல் செயல்பாடுகளுக்கு எளிதாக அணுகக்கூடிய திறந்தவெளிப் பயிற்சிகள் (ஆதாரம் - பிரதேச செயலகம்)</p> <p>4.8.4.2. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுதோறும் நிறுவப்பட்ட திறந்த உடற்பயிற்சிக் கூடங்கள்/ நடைப்பாதைகளின் எண்ணிக்கை. (ஆதாரம் - பிரதேச செயலகம்)</p> <p>4.8.4.3. 60 -69 வயது வந்தவர்களிடையே போதுமான உடல் செயல்பாடுகளின் சதவீதம் 36% (2015) இலிருந்து 15% ஆகக் குறைக்கப்பட்டது. (ஆதாரம் - தொற்றா நோய்க் பிரிவு கணக்கெடுப்பு)</p>	<ul style="list-style-type: none"> <li>- நிதி</li> <li>- தேசிய திட்டமிடல்</li> <li>- நகர்ப்புற அபிவிருத்தி</li> <li>- விளையாட்டு</li> <li>- உள்ளூர் அதிகாரிகள்</li> </ul>	
	<p>4.8.5. அனைத்து அமைப்புகளிலும் அனைத்து மட்டங்களிலும் (பிரிவு, மாவட்டம், மாகாணம் மற்றும் தேசிய) முதியோர்களுக்கான போசாக்கு ஆதரவு மற்றும் பராமரிப்பு சேவைகளின் வழக்கமான கண்காணிப்பு பொறிமுறையை நிறுவுதல்.</p>	<p>4.8.5.1. முதியோர் போசாக்கு சேவைகளுக்காக ஆண்டுதோறும் பல்வேறு நிலைகளில் நடத்தப்படும் ஆய்வு கூடங்களின் எண்ணிக்கை. (ஆதாரம் - சுகாதார அமைச்சகம்/ மாகாண/ மாவட்டம்/ பிரதேச செயலக தரவுத்தளங்கய்)</p>	<ul style="list-style-type: none"> <li>- சுகாதாரம்</li> </ul>	
<p>4.9. பாதிக்கப்படக்கூடிய மக்களின் போசாக்கு நிலையை மேம்படுத்துவதற்கு தலையீடுகளை செயற்படுத்துதல்.</p>	<p>4.9.1. போசாக்கினால் பாதிக்கப்படக்கூடிய நபர்கள்/ குடும்பங்கள்/ மக்கள்தொகை (பின்தற்கிய மக்கள்/ கடுமையான அல்லது நாட்பட்ட நோய்கள் உடையவர்கள். மலையக நகர்ப்புறம் போன்றவை) பிரதேச அளவில் உள்ள வரைபடம்.</p>	<p>4.9.1.1. பிரதேச மட்டத்தில் போசாக்கு பாதிப்பு உள்ள குடும்பங்களில் புதுப்பிக்கப்பட்ட வரைபடத்தின் கிடைப்பனவுத் தன்மை ( ஆதாரம் - பிரதேச செயலக தரவுத்தளங்கள்)</p>	<ul style="list-style-type: none"> <li>- தேசிய திட்டமிடல்</li> <li>- நிதி</li> <li>- சுகாதாரம்</li> <li>- மாகாண/ உள்ளூர் அதிகாரிகள்</li> </ul>	<p>4.9.1.பாதிக்கப்படக் கூடிய மக்களிடையே போசாக்கு நிலை மேம்படுத்தப்பட்டது.</p> <p>4.9.2.பாதிக்கப்படக் கூடியவர்களிடையே கடுமையான தொற்றுநோய்களைத் தடுக்கவும்</p>



	4.9.2. பாதிப்பு நிலைக்கு ஏற்ப இலக்கு நேரடி மற்றும் முறைமுக போசாக்கு தலையீடுகளை திட்டமிட்டு செயல்படுத்துதல்.	4.9.2.1. பாதிக்கப்படக்கூடிய நபர்களிடையே குறைவான எடை அடிப்படையிலிருந்து 30% இனால் மேம்படுத்துதல் (ஆதாரம் - RDHS தரவுத்தாள்)  4.9.2.2. பாதிக்கப்படக்கூடிய நபர்களிடையே அதிக எடை மற்றும் அத்த உடல் பருமன் அடிப்படையிலிருந்து 30% மேம்பட்டுள்ளது. இனால் மேம்படுத்துதல் (ஆதாரம் - RDHS தரவுத்தாள்)	- சுகாதாரம் - நீர் விநியோகம்  - உள்ளூர் அதிகாரிகள்	கட்டுப்படுத்தவும் வாழ்க்கைத் தரங்களை மேம்படுத்தப்பட்டு ஆரோக்கியமான சூழல் நிறுவப்பட்டது.
4.10. நோய் தொடர்பான (கடுமையான மற்றும் நாள்பட்ட) போசாக்கு குறைபாடு தடுப்பு மற்றும் மேலாண்மை	4.10.1. நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட வெளிப்புற நோயாளிகளுக்கு போசாக்கு சேவைகளை வழங்க சுகாதார அமைப்பை வலுப்படுத்துதல்.	1.10.1.1. ஒவ்வொரு மட்டத்திலும் நிறுவப்பட்டுள்ள போசாக்குச் சிகிச்சை நிலையங்களின் எண்ணிக்கை (ஆதாரம் - RDHS தரவுத்தளங்கள்)	- சுகாதாரம் - தேசிய மருத்துவம்	4.10.1. பாதிக்கப்படக் கூடிய மக்களிடையே கடுமையான மற்றும்/ நாள்பட்ட நோய்தொற்றுகள்/ நோய்களைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்பட்ட மற்றும் ஆரோக்கியமான சூழல் ஏற்படுத்தப்பட்டது.
	4.10.2. உள்நோயாளிகள் மற்றும் மறுவாழ்வுக் காலத்தின் போது உகந்த போசாக்கை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை ஒழுங்குபடுத்துதல்.	4.10.2.1. கடுமையான மற்றும்/ அல்லது நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடையே போசாக்குக் குறைபாட்டைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் வழிமுறைகளின் இருப்பு.	- சுகாதாரம் - தேசிய மருத்துவம்	4.10.2. கடுமையான மற்றும்/ அல்லது நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடையே போசாக்கு குறைபாட்டை தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான வழிமுறைகள் செயல்படுத்தப் படுகின்றன.
	4.10.3. SBCC மற்றும் சமூக பாதுகாப்பு வலைத் திட்டங்கள் மூலம் வீடு/ சமூக அளவில் கடுமையான/ நாட்பட்ட நோய்கள் மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சையின் போது மற்றும் அதற்குப் பின்னரும் உகந்த போசாக்கை வழங்க சமூகத்திற்கு அதிகாரம் அளித்தல்.	4.10.3.1. எச்.ஐ.வி / எய்ட்ஸ் உடன் வாழும் மக்களிடையே மெல்நதவர்களின் விகிதம் (ஆதாரம் - தேசிய STD/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம்)  4.10.3.2. காசநோய் உள்ளவர்களிடையே மெல்லிய தன்மையின் விகிதம் (ஆதாரம் - காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய திட்டம்)  4.10.3.3. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களிடையே மெல்லிய தன்மையின் விகிதம். (தேசிய	- சுகாதாரம் - தேசிய மருத்துவம் - சமூக அதிகாரம் - CSOs	

		புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம்)	
	<p>4.10.4. தொற்றா நோய்கள் மற்றும் நோய்தொற்றுகள் (காசநோய், வயிற்றுப்போக்கு நோய்கள், HIV/AIDS போன்றன) உள்ள மக்களின் போசாக்கு குறைபாட்டைத் தடுக்கவும் கட்டப்படுத்தவும் வருமானம் ஈட்டுதல் ஆரோக்கியமான உணவு மற்றும் போசாக்கு கூடுதல், பாதுகாப்பான நீர் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றின் முலம் வலுவூட்டுதல்.</p>	<p>4.10.4.1. பாதுகாப்பான குடிநீர் சேவைகளைப் பயன்படுத்தும் மக்கள் தொகையின் விகிதம் 94% (2014) இலிருந்து 100% ஆக மேம்படுத்துதல். (ஆதாரம் - GLAA)</p> <p>4.10.4.2. ஐந்து (5) வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே கடுமையான சுவாசநோய் தொற்றுகைகள் அடிப்படை மட்டத்திலிருந்து 50% இனால் குறைக்கப்பட்டுகின்றன. (ஆதாரம் - சுகாதார அமைச்சகம்)</p> <p>4.10.4.3. ஐந்து (5) வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு நோய்கள் அடிப்படை மட்டத்திலிருந்து 50% இனால் குறைக்கப்பட்டுகின்றன. (ஆதாரம் - சுகாதார அமைச்சகம்)</p>	<ul style="list-style-type: none"> <li>- சுகாதாரம்</li> <li>- தேசிய மருத்துவம்</li> <li>- நீர் விநியோகம்</li> <li>- உள்ளூர் அதிகாரிகள்</li> </ul>

**முன்னுரிமைப்படுத்தப்பட்ட கொள்கைப் பரப்பு 5 - தீவிர சீரற்ற காலநிலை நிலைமைகள் மற்றும் அனர்த்தம் ஏற்படும் அவசர நிலைமைகளில் போசாக்கு ஊக்குவிப்பு**

மூலோபாய திசைகள்/ வழிகாட்டுதல்	பிரதான செயற்பாட்டு பகுதிகள்	2030 க்குள் குறிகாட்டிகள் மற்றும்/அல்லது இலக்குகளை கண்காணித்தல்	பொறுப்புக்கூறும் பிரதான நிறுவனம்/கள் அல்லது அமைப்பு/கள்	மூலோபாய திசையில் எதிர்பார்க்கப்படும் பலாபலன்/கள் அல்லது விளைவு/கள்
<p>5.1. பாதிக்கப்பட்ட மக்களுக்கு போசாக்கு தேவைகளை வழங்குவதற்கான அனர்த்த ஆயத்த திட்டங்களை எளிதாக்குவதற்கான பின்னடைவு வழிமுறைகளை வலுப்படுத்தலும் நெறிப்படுத்தலும்.</p>	<p>5.1.1. போசாக்கு தொடர்பாக அனைத்து மட்டங்களிலும் (தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச) அனர்த்தங்களிற்கு முகங்கொடுக்க ஆயத்தமாதல் மற்றும் தணிப்பு திட்டங்களினை அமுல்படுத்துவதை வலுப்படுத்துதல்.</p>	<p>5.1.1.1. ஒருங்கிணைந்த போசாக்கு நடவடிக்கைகளுடன் மத்திய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் இயற்கை அனர்த்தங்களிற்கு முகங்கொடுக்க ஆயத்தமாதல் மற்றும் தணிப்பு திட்டங்கள் எண்ணிக்கை. (ஆதாரம் - DMC தரவுத்தாள்கள்)</p> <p>5.1.1.2. பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களிலிருந்தும் அத்தியாவசிய போசாக்குப் பொருட்களுடன் கூடிய உணவுக் கூடையை பெற்றுக்கொண்ட குடும்பங்களின் விகிதம். (ஆதாரம் - பிதரேச செயலகதரவுத்தாள்கள்)</p> <p>5.1.1.3, அடையாளம் காணப்பட்ட பிரிவு மட்டத்தில் போசாக்குகளைப் பெற்ற (குறை நிரப்பு உணவுகள் உட்பட) பாதிக்கப்படக்கூடிய நபர்களின் விகிதம். (ஆதாரம் - பிதரேச செயலக தரவுத்தாள்கள்)</p> <p>5.1.1.4. கிராம மட்டத்தில் அவசரகால போசாக்கு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்ட பாதிக்கப்பட்ட பாதிக்கப்படக்கூடிய மக்களின் விகிதம். (ஆதாரம் - MOH தரவுத்தாள்கள்)</p>	<ul style="list-style-type: none"> <li>- அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC)</li> <li>- சுகாதாரம்</li> <li>- தேசிய போசாக்கு செயலகம்</li> <li>- மாகாண/ மாவட்ட/பிரதேச செயலகம்</li> <li>- உள்ளூர்</li> </ul>	<p>5.1.1. அனர்த்த முகாமைத்துவ திட்டங்களினால் பாதிக்கப்படக்கூடிய மக்களின் போசாக்கு தேவைகள் போதுமான அளவில் கவனிக்கப் படுகின்றன.</p> <p>5.1.2. அனைத்து பங்குதாரர்களும் முன்கூட்டியே தயார்படுத்துவதற்கும் அவசரநிலைகளைத் தணிப்பதற்கும் அதிகாரம் பெற்றள்ளனர்</p> <p>5.1.3. பாதகமான சீரற்ற காலநிலையை எதிர்க்கும் வகையிலான உணவு தாவரங்கள் கிடைக்கின்றன.</p>
	<p>5.1.2. பல துறைகளின் ஒத்துழைப்புடன் கிராம அளவில் காலநிலை மாற்றம் தீவிர வானிலை நிலைகளுக்கான முன்னறிவிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பொறிமுறையை நிறுவுதல்.</p>	<p>5.1.2.1. அனைத்து கிராம மட்டங்களிலும் தீவிர வானிலை நிலைமைகளிலிருந்தும் வழங்கப்பட்ட முன்கூட்டிய எச்சரிக்கைகளின் விகிதம் . (ஆதாரம் - DMC தரவுத்தாள்கள்)</p>	<ul style="list-style-type: none"> <li>- அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC)</li> <li>- சுற்றுச்சூழல்</li> <li>- மாவட்ட செயலகம்</li> <li>- பிரதேச செயலகம்</li> </ul>	

			- உள்ளூர் அதிகாரிகள்;/ கிராம அலுவலர் (GN)
5.1.3. காலநிலை மாற்றம் தீவிர சீரற்ற வானிலை மற்றும் ஏனைய இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் முன்னெச்சரிக்கையும் மற்றும் சமூகங்களை மேம்படுத்துதல்.	5.1.3.1. மாவட்ட அளவில் மதிப்பிட்டதை விட, ஆரம்பகால ஆயத்த நிகழ்ச்சிகள் (பயிற்சிகள்) நடத்தப்பட்ட சமூகங்களின் விகிதம்.  (ஆதாரம் - பிதரேச செயலக தரவுத்தாள்கள்)		- அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) - சுகாதாரம் - தேசிய போசாக்கு செயலகம் - மாவட்ட செயலகம் - பிரதேச செயலகம் - உள்ளூர் அதிகாரிகள்;/ கிராம அலுவலர் (GN) - சுற்றுச்சூழல் - அபிவிருத்தி பங்களிகள்/ CSO
5.1.4. அவசர நிலைகள் மற்றும் பிந்தைய அவசர நிலைகளின் போது போசாக்கு குறைபாட்டை சரியான முறையில் நிர்வகிப்பதற்கான சுகாதார ஊழியர்களின் திறனை மேம்படுத்துதல்.	5.1.4.1. மாவட்ட அளவில் அவசர மற்றும் பிந்தைய அவசர சால கட்டத்தில் போசாக்கு குறைபாட்டின் சரியான மேலாண்மை குறித்து பயிற்சி பெற்ற தொடர்புடைய சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை. (ஆதாரம் - பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தரவுத்தளம் - RDHS)		- சுகாதாரம்
5.1.5. முறையான ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க நடைமுறைகள் மூலம் பாதகமான வானிலை எதிர்ப்பு வகைகளை தாவர அடிப்படையிலான உணவுகளை (அரிசி, பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவை) அறிமுகப்படுத்துதல்.	5.1.5.1. தாவர அடிப்படையிலான உணவுகளின் வானிலை – எதிர்ப்பு வகைகளை அடையாளம் காண வருடாந்தம் நடத்தப்படும் ஆராய்ச்சிகளின் எண்ணிக்கை. (ஆதாரம் - DOA)  5.1.5.2. வருடாந்தம் ஆராய்ச்சி செய்து பயிரிடப்படும் புதிய காலநிலை எதிர்ப்பு உணவுகளின் விகிதம். (ஆதாரம் - DOA)		- விவசாயம் - பல்கலைக்கழகங்கள் - ஆராய்ச்சி நிறுவனங்கள்

<p>5.2. செயல்பாட்டு வழிகாட்டுதல்களின் படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் போதுமான போசாக்கை உறுதிசெய்ய அவசரகால நிவாரண பணியாளர்கள் மற்றும் திட்ட மேலாளர்கள் உள்ளிட்ட தொடர்புடைய பங்குதாரர்களுக்கு அதிகாரம் அளித்தல்.</p>	<p>5.2.1. அவசர காலங்களில் போசாக்கு ஆதரவுக்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை உருவாக்குதல்/ புதிப்பித்தல் / திருத்துதல்.</p>	<p>5.2.1.1. அவசர நிலைமைகளில் போசாக்கு ஆதரவுக்காக உருவாக்கப்பட்ட/ கிடைக்கும் செயல்பாட்டு வழிகாட்டுதல்களின் எண்ணிக்கை (ஆதாரம் - DMC தரவுத்தயங்கள்).</p> <p>5.2.1.2. தேவைக்கு மேலதிகமாக புதிப்பிக்கப்பட்டு/ திருத்தப்பட்ட செயல்பாட்டு வழிகாட்டுதல்களின் விகிதம் (ஆதாரம் -DMC தரவுத்தயங்கள்).</p>	<ul style="list-style-type: none"> <li>- சுகாதாரம்</li> <li>- தேசிய போசாக்கு செயலகம்</li> <li>- அனர்த்த முகாமைத்துவ நிலையம்</li> </ul>	<p>5.2.1. பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான மற்றும் தரமான சேவைகளை வழங்க பங்குதாரர்களுக்கு அதிகாரம் உள்ளது.</p>
	<p>5.2.2. உணவை சரியான முறையில் பயன்படுத்துதல் மற்றும் வீணாக்கப்படுவதைத் தடுப்பதை வலியுறுத்தி பலதரப்பட்ட குழுக்கள் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அவசர போசாக்குத் திட்டத்தை செயல்படுத்துதல்.</p>	<p>5.2.2.1. அவசர போசாக்குத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குச் செயல்படும் பல்துறைக் குழுவைக் கொண்ட மாவட்டங்களின் எண்ணிக்கை (ஆதாரம் - செயலகத் தரவுத்தளங்கள்).</p>	<ul style="list-style-type: none"> <li>- அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC)</li> <li>- சுகாதாரம்</li> <li>- மாவட்ட செயலகம்</li> </ul>	
	<p>5.2.3. அவசர காலங்களில் மக்கள் போசாக்கை பராமரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் பேரிடர்களுக்கு செயல்படும் சுகாதார மற்றும் சுகாதாரம் அல்லாத துறை ஒருங்கிணைப்புக் குழுவை ஒழுங்குபடுத்துதல்.</p>	<p>5.2.3.1. நிகழ்ச்சி நிரலில் போசாக்கு இணைக்கப்பட்டுள்ள அனர்த்தங்களுக்கான செயல்பாட்டு ஒருங்கிணைப்புக் குழுவைக் கொண்டுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை (ஆதாரம் - மாவட்ட செயலகத் தரவுத்தளங்கள்)</p>	<ul style="list-style-type: none"> <li>- சுகாதாரம்</li> <li>- அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC)</li> <li>- மாவட்ட செயலகம்</li> </ul>	

முன்னுரிமைப்படுத்தப்பட்ட கொள்கைப் பரப்பு VI- ஆராய்ச்சி மற்றும் தகவல்களின் உபாய முகாமைத்துவம்

மூலோபாய திசைகள்/ வழிகாட்டுதல்	பிரதான செயற்பாட்டு பகுதிகள்	2030 க்குள் குறிகாட்டிகள் மற்றும்/அல்லது இலக்குகளை கண்காணித்தல்	பொறுப்புக்கூறும் பிரதான நிறுவனம்/கள் அல்லது அமைப்புகள்	மூலோபாய திசையில் எதிர்பார்க்கப்படும் பலாபலன்/கள் அல்லது விளைவு/கள்
<p>6.1. சான்றுகள் அடிப்படையிலான கொள்கை மற்றும் தகவல் நிரல் முடிவுகளை ஆதரிக்க மூலோபாய தகவல் மேலாண்மை அமைப்புகளை வலுப்படுத்துதல்.</p>	<p>6.1.1. அனைத்து நேரடி மற்றும் மறைமுக போசாக்கு தலையீடுகளின் சரியான நேர கண்காணிப்பும் மதிப்பீடும்.</p>	<p>6.1.1.1. போசாக்கு மீதான செயல்படும் மூலோபாய தகவல் மேலாண்மை அமைப்பைக்கொண்ட பங்குதாரர்களின் எண்ணிக்கை (ஆதாரம் - தேசிய போசாக்கு செயலகம்)</p>	<ul style="list-style-type: none"> <li>- தேசிய போசாக்கு செயலகம்</li> <li>- மக்கள் தெகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவியல் துறை</li> <li>- அனைத்து தொடர்புடைய அமைச்சகங்கள்</li> </ul>	<p>6.1.1 போசாக்கு விளைவுகள் மற்றும் கணிப்புகள் பற்றிய சான்றுகள் தொடர்புடைய பங்குதாரர்களுக்கும் மற்றும்/ அல்லது சமூகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.</p>
	<p>6.1.2. சமூக போசாக்கை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்குமான முடிவுகளை எடுக்க போசாக்கு கண்காணிப்பு முறைமையைப் பயன்படுத்தவும்.</p>	<p>6.1.2.1. மைய அளவில் செயல்படும் விரிவான போசாக்கு கண்காணிப்பு முறைமையின் கிடைப்பனவுத் தன்மை (ஆதாரம் - தேசிய போசாக்கு செயலகம்).</p>	<ul style="list-style-type: none"> <li>- அனைத்து தொடர்புடைய அமைச்சகங்கள்</li> <li>- மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச அதிகாரிகள்.</li> <li>- போசாக்கு தொடர்பான நடவடிக்கைகளுக்கு பொறுப்பான மற்ற அனைத்துத் துறைகளும்/ நிறுவனங்களும்</li> </ul>	
	<p>6.1.3. போசாக்கு தொடர்பான தகவல்களின் பொது மக்களுக்கான விழிப்புணர்வை மேம்படுத்துதல்.</p>	<p>6.1.3.1. மாவட்ட மட்டத்தில் பொதுமக்களுடன் போசாக்குத் தரவு பகிர்வு பொறிமுறையின் கிடைப்பனவுத் தன்மை (ஆதாரம் - மாவட்ட செயலக தரவுத்தளங்கள்)</p> <p>6.1.3.2. பிரதேச மட்டத்தில் குறிப்பிட்ட போசாக்கு பிரச்சனைகள் தொடர்பாக பொதுமக்களின் விழிப்புணர்விற்கான ஊடுறுவும் தளங்களின் கிடைப்பனவுத் தன்மை (ஆதாரம் - பிரதேச செயலக தரவுத்தளங்கள்)</p>	<ul style="list-style-type: none"> <li>- அனைத்து தொடர்புடைய அமைச்சகங்கள்</li> <li>- மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச அதிகாரிகள்.</li> <li>- அபிவிருத்தி பங்களிகள்</li> <li>- CSO கள்</li> </ul>	

<p>6.2. போசாக்கு கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டில் உணவு நடத்தை கண்காணிப்பு பொறிமுறையை நிறுவுதல்</p>	<p>6.2.1. உணவு நடத்தைகளை கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்</p>	<p>6.2.1.1. மூலோபாய தகவல் மேலதண்மை இமைப்புக்களில் உணவு நடத்தை கண்காணிப்பை இணைத்தல் (ஆதாரம் - போசாக்குப் பிரிவு)</p>	<ul style="list-style-type: none"> <li>- தேசிய போசாக்கு செயலகம்</li> <li>- சுகாதாரம்</li> </ul>	<p>6.2.1. சமூகத்தில் உள்ள உணவுப் பழக்கவழக்கங்கள் போசாக்கு தலையீடுகளைத் திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துவதில் கண்காணிக்கப்பட்டு திறம்பட பயன்படுத்தப் படுகின்றன.</p>
	<p>6.2.2. SBCC இன் இலக்கு தலையீடுகளை செயல்படுத்துவதில் நடத்தை கண்காணிப்பு தகவலைப் பயன்படுத்துதல்.</p>	<p>6.2.2.1. பிரதேச மட்டத்தில் ஆரோக்கியமற்ற போசாக்கு நடைமுறைகளுக்காக செயல்படுத்தப்பட்ட சமூக நடத்தை மாற்ற மட்டங்களின் எண்ணிக்கை. (ஆதாரம் - MOH/CSO தரவுத்தாள்கள்)</p>	<ul style="list-style-type: none"> <li>- தேசிய போசாக்கு செயலகம்</li> <li>- சுகாதாரம்</li> <li>- போசாக்கு தொடர்பான நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அனைத்து துறைகள்</li> </ul>	
	<p>6.2.3. சமூகத்தில் நுகர்வு முறைகள் மற்றும் போசாக்கு விளைவுகளை அடையாளம் காண அவ்வப்போது ஆய்வுகளை நடத்துதல்.</p>		<ul style="list-style-type: none"> <li>- தேசிய போசாக்கு செயலகம்</li> <li>- சுகாதாரம்</li> <li>- DCS</li> </ul>	
<p>6.3. ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட தகவல்களை உருவாக்குவதற்கு பொருத்தமான ஆராய்ச்சியை ஆதரித்தல் மற்றும் போசாக்கு தலையீடுகளின் கலந்துரையாடல் கூட்டங்களை திட்டமிடல், நடைமுறைப்படுத்துதல் மற்றும் காலமுறை மதிப்பீடுகளில் அவற்றைப் பயன்படுத்துதல்.</p>	<p>6.3.1. ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட நேரடி மற்றும் மறைமுக போசாக்கு தலையீடுகளைத் திட்டமிடுவதற்கும் செயல்படுத்துவதற்கும் ஆராய்ச்சி இடைவெளிகளைக் கண்டறிதல் மற்றும் அவற்றின் அடிப்படையில் ஆராய்ச்சிகளை நடத்துதல்.</p>	<p>6.3.1.1. அடையாளம் காணப்பட்ட போசாக்கு தொடர்பான ஆராய்ச்சி இடைவெளிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் எண்ணிக்கை (ஆதாரம் - MOH/ பல்கலைக்கழக தரவுத்தாள்கள்)</p> <p>6.3.1.2. உணவு நுகர்வு தொடர்பாக நடத்தப்பட்ட சந்தை நடத்தை ஆய்வுகளின் எண்ணிக்கை (ஆதாரம் - MOH/ பல்கலைக்கழகம் / ஆராய்ச்சி நிறுவன தரவுத்தாள்கள்)</p>	<ul style="list-style-type: none"> <li>- தொடர்புடைய அனைத்து அமைச்சகங்கள்</li> <li>- அபிவிருத்தி பங்களிகள்</li> <li>- அரச சாரா நிறுவனங்கள்</li> </ul>	<p>6.3.1. போசாக்கு தலையீடுகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் செயல்படுத்தவும் மிகவும் எதிர்ப்பாற்றல் மிக்க உணவு நடத்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.</p> <p>6.3.2. அடையாளம் காணப்பட்ட போசாக்கு விளைவுகளை கண்காணிக்க அடிப்படைகள் நிறுவப்பட்டுள்ளன.</p>
	<p>6.3.2. தேசிய போசாக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிப்பதற்குத் தேவையான நேரடி மற்றும் மறைமுக போசாக்கு</p>	<p>6.3.2.1. தேசிய போசாக்கக் கொள்கையின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு செய்வதற்கான அடிப்படை மற்றும் குறிப்பிட்ட காலத் தகவல்களின் கிடைக்கும்</p>	<ul style="list-style-type: none"> <li>- தொடர்புடைய அனைத்து அமைச்சகங்கள்</li> <li>- DCS</li> </ul>	

	தலையீடுகளுக்கான அடிப்படைகளை நிறுவுதல்.	தன்மை (ஆதாரம் -- MOH/DCD பல்கலைக்கழகம் / ஆராய்ச்சி நிறுவன தரவுத்தாள்கள்)	<ul style="list-style-type: none"> <li>- கல்வி/ ஆராய்ச்சி நிறுவனங்கள்</li> <li>- அபிவிருத்தி பங்களிகள்</li> <li>- அரச சாரா நிறுவனங்கள்</li> </ul>
	6.3.3. அடிக்கடி உட்கொள்ளும் மற்றும் வழக்கத்திற்கு மாறான உணவுகள் குறித்து போசாக்கு பகுப்பாய்வு மற்றும் கிடைக்கக்கூடிய உயிர்ப்பத்தன்மை பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்.	<p>6.3.3.1. புதிப்பிக்கப்பட்ட உணவு சேர்மான அட்டவணைகளின் கிடைப்பனவுத் தன்மை (அட்டவணை ஆதாரம் - மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்)</p> <p>6.3.3.2. போசாக்குகளின் உயரியல் கிடைக்கும் தன்மை குறித்து நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் எண்ணிக்கை (ஆதாரம் - சுகாதார அமைச்சகம்/ பல்கலைக்கழகம்/ ஆராய்ச்சி நிறுவன தரவுத்தாள்கள்)</p>	<ul style="list-style-type: none"> <li>- சுகாதாரம்</li> <li>- மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை</li> <li>- கல்வி/ ஆராய்ச்சி நிறுவனங்கள்</li> </ul>
	6.3.4. முன்னுரிமை ஆராய்ச்சி மற்றும் குறிப்பிட் கால இடைவெளியில் ஆய்வுகளுக்கு தேவையான ஆதாரங்களை வழங்குதல்.	<p>6.3.4.1. தேவைக்கேற்ப நிதி ஆதாரங்களின் இருப்பனவு (ஆதாரம் - தொடர்புடைய துறைகளின் தரவுத்தாள்கள்)</p> <p>6.3.4.2. அடையாளம் காணப்பட்டவைக்கு மேலதிகமான ஆராய்ச்சிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளின் கிடைப்பனவுத் தன்மை (ஆதாரம் - தொடர்புடைய துறைகளின் தரவுத்தாள்கள்)</p>	<ul style="list-style-type: none"> <li>- தொடர்புடைய அனைத்து அமைச்சகங்கள்</li> <li>- நிதி</li> <li>- விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்</li> <li>- தேசிய திட்டமிடல்</li> </ul>



### 13. சொற்களஞ்சியம்

1. **உணவு பாதுகாப்பு** – அனைத்து மக்களுக்கும் எல்லா நேரங்களிலும், அவர்களின் உணவுத் தேவையையும், சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உணவு விருப்பங்களையும் பூர்த்தி செய்ய போதுமான பாதுகாப்பான மற்றும் சத்தான உணவுக்கான உடல் மற்றும் பொருளாதார அணுகலைக் கொண்டிருக்கும் போது உணவு பாதுகாப்பு உள்ளது (உலகின் உணவுப் பாதுகாப்பின்மை நிலை 2001, FAO, 2002).
2. **போசாக்கு பாதுகாப்பு** - அனைத்து மக்களுக்கும் எல்லா நேரங்களிலும், சுறுசுறுப்பான ஆரோக்கியமான வாழ்க்கைக்கான அவர்களின் உணவுத் தேவைகள் மற்றும் உணவு விருப்பங்களை பூர்த்தி செய்வதற்கான பாதுகாப்பு, சுகாதாரமான சூழல், போதுமான சுகாதாரம், கல்வி மற்றும் பராமரிப்பு எனபவற்றுடன் போதுமான அளவு மற்றும் தரமான உணவை பல்வேறு வகை, பன்முகத்தன்மை, போசாக்கு மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் உட்கொள்ளும் போது போசாக்கு பாதுகாப்பு உள்ளது (உலகின் உணவுப் பாதுகாப்பின்மை நிலை, FAO, WFP, மற்றும் IFAD 2012).
3. **போசாக்கு குறைபாடு** (மந்தபோசணை) –போசாக்கு குறைபாடு என்பது ஒரு நபரின் ஆற்றல் மற்றும்/அல்லது ஊட்டச்சத்துக்களை உட்கொள்வதில் உள்ள குறைபாடுகள், அதிகபடியான அல்லது ஏற்றத்தாழ்வுகளைக் குறிக்கிறது. (உலக சுகாதார அமைப்பின் உண்மைத் தாள், 2020) அதாவது இதில் குறைவான போசாக்கு, அதிக போசாக்கு மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளை உள்ளடக்கியது ஆகும்.
4. **ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே ஒல்லியாதல் (அல்லது மெலிதல்)** – குழந்தைளின் உயரத்திற்கு ஏற்ற எடை WHO இன் குழந்தை வளர்ச்சி தரநிலைகளின் சராசரிக்கு கீழே இரண்டு நிலையான விலகல்களுக்கு (< - 2SD) மேல் இருந்தால் ஒல்லியாதல் என வரையறுக்கப்படுகிறது. இது எடை இழப்புக்கான சமீபத்திய மற்றும் கடுமையான செயல்முறைகளைக் குறிக்கிறது, மேலும் இது பெரும்பாலும் அடிக்கடி கடுமையான பட்டினியுடன் தொடர்புடையது.
5. **ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே குள்ளமாதல்/ வளர்ச்சி குன்றுதல்** - குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற உயரம் WHO இன் குழந்தை வளர்ச்சி தரநிலைகளின் சராசரிக்கு கீழே இரண்டு நிலையான விலகல்களுக்கு (< - 2SD) மேல் உயரம் இருந்தால் குள்ளமாதல்/ வளர்ச்சி குன்றுதல் என வரையறுக்கப்படுகிறது. இது பலவீனமான வளர்ச்சி மற்றும் வளர்ச்சி தூண்டலைக் குறிக்கிறது. இது பெரும்பாலும் மேசமான போசாக்கு, மீண்டும் மீண்டும் தொற்று நோய்களுக்கு உள்ளாதல் மற்றும் உளவியல் சமூக தூண்டுதல்களால் ஏற்படுகிறது.
6. **நேரடி (குறிப்பிட்ட போசாக்கு) தலையீடுகள்** - போசாக்குக் குறைபாட்டின் உடனடி தீர்மானங்களை நிவர்த்தி செய்யும் தலையீடுகள் (உ+ம் :- விற்பனின் A மற்றும் துர்நாகம், பிரத்தியேக தாய்ப்பால், உணவு பன்முகத்தன்மையை ஊக்குவித்தல் மற்றும் உணவு வலுவூட்டல் ஆகியவை இதில் அடங்கும்).

7. **மறைமுக (போசாக்கு உணர்திறன்) தலையீடுகள்** - போசாக்கின் அடிப்படையான தீர்மானங்களை நிவர்த்தி செய்யும் தலையீடுகள் (உ+ம் :- வறுமை, உணவுப் பாதுகாப்பின்மை, போதுமான பராமரிப்பு வளங்களுக்கான அணுகல் பற்றாக்குறை) மற்றும் விவசாயம், சமூகப் பாதுகாப்பு, ஆரம்ப குழந்தை வளர்ச்சி, கல்வி, நீர், சுகாதாரம் போன்ற குறை நிரப்புத் துறைகளினால் மேற்கொள்ளப்படுகின்றன.
8. **உணவு இழப்பு** - உணவு மதிப்பு சங்கிலியில் அறுவடைக்கு பிந்தைய காலத்திலிருந்து சில்லறை வியாபர நிலை வரையான உணவு இழப்பு (சில்லறை விற்பனை நிலை உட்பட) ஆகும்.
9. **உணவு விரையம்** - சில்லறை விற்பனையாளர்கள், உணவு சேவை வழங்குநர்கள் (விற்பனை நிலையங்கள், உணவு விடுதி போன்றவற்றிலிருந்து எடுத்தச் செல்லுதல்) மற்றும் நுகர்வோர் மட்டங்களில் உணவின் அளவு அல்லது தரம் குறைவதைக் குறிக்கிறது.
10. **அபாயகரமான பொருட்கள்** - உணவு பாதுகாப்புக்கு அபாயங்களான உயிரியல், மரபணு, இராசனவியல், உடல் மற்றும் ஒவ்வாமை போன்ற பண்புகள் காரணமாக உணவு மூலம் பரவும் நோய்களுக்கு வழிவகுக்கும் பொருட்கள்.
11. **அதீத உடல் பருமன், போசாக்கு குறைபாடு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றின் உலகளாவிய நோய்க்குறி** - அதீத உடல் பருமன், போசாக்கு குறைபாடு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றின் ஒரே நேரத்தில் ஏற்படும் தொற்றுநோய்களினால் தோன்றுகின்ற உலகளாவிய நோய்த்தொற்றைக் குறிக்கின்றது.
12. **இரு கடமை போசாக்கு நடவடிக்கைகள் (Double duty nutrition actions)** - போசாக்கின் தலையீடுகள் (செயல்கள்) போசாக்குக் குறைபாடு மற்றும் அதிக போசாக்கு ஆகிய இரண்டையும் நிவர்த்தி செய்கின்றன.
13. **மும்மை கடமை போசாக்கு நடவடிக்கைகள் (Triple duty nutrition actions)** - போசாக்கின் தலையீடுகள் (செயல்கள்) போசாக்குக் குறைபாடு, அதிக போசாக்கு மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகள் ஆகிய மூன்றையும் நிவர்த்தி செய்கின்றன.
14. **உணவு மதிப்பு சங்கிலி** - உணவுப் பொருட்களை தயாரிப்பதற்குத் தேவையான ஒருங்கிணைந்த உற்பத்தி மற்றும் மதிப்பு சேர்த்தல் நடவடிக்கைகளில் பங்கேற்கும் அனைத்து பங்குதாரர்களையும் உள்ளடக்கிய விநியோகச் சங்கிலி (போசாக்கு தொடர்பான இரண்டாவது சாவதேச மாநாடு, ரோம், 2014)
15. **உணவு இறையாண்மை** - சுற்றுச்சூழலியல் ரீதியாக நல்ல மற்றும் நிலையான முறைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஆரோக்கியமான மற்றும் கலாச்சார ரீதியாக பொருத்தமான உணவுக்கான மக்களின் உரிமை மற்றும் அவர்களின் சொந்த உணவு மற்றும் விவசாய முறைகளை வரையறுக்கும் உரிமை ( உணவு இறையாண்மை குறித்த முதல் உலகளாவிய மன்றமான நைலானியின் பிரகடனம், மாலி, 2007).
16. **குறைந்தபட்ச உணவுப் பன்முகத்தன்மை** - போதுமான போசாக்கு மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட உணவுகளைப் (WHO, போசாக்கு தரவுத்தளம்) பெற வரையறுக்கப்பட்ட எட்டு உணவுக் குழுக்களில் குறைந்தத ஐந்து உணவு மற்றும் பானங்களின் நுகர்வு. IYCF

நடைமுறைகளை 2021, WHO மதிப்பிடுவதற்கான குறிகாட்டிகளின்படி முந்தைய நாளில் வரையறுக்கப்பட்ட எட்டு உணவுக் குழுக்களின் குறைந்தது ஐந்து உணவு மற்றும் பானங்களை உட்கொண்ட 6 – 23 மாத குழந்தைகளின் சதவீதமாக இந்த காட்டி மதிப்பிடப்படும். இருப்பினும், மூலோயா கட்டமைப்பில் அடிப்படை மதிப்பு முந்தைய வழிகாட்டியின்படி கொடுக்கப்பட்டுள்ளது.

17. **குறைந்தபட்ச உணவு அதிர்வெண்** – 6 – 23 மாத வயதுடைய குழந்தைகள் : திண்ம, அரைத்திண்ம அல்லது மென்மையான உணவுகளை குறைந்தபட்சம் இரண்டு முறை (6 - 8 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கு) மற்றும் மூன்று முறை (9 - 23 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கு) (WHO, போசாக்கு தரவுத்தளம்) பெறுவார்கள். இந்த குறிகாட்டியானது 6 – 23 மாத குழந்தைகளின் திண்ம, அரைத்திண்ம அல்லது மென்மையான உணவுகளை (ஆனால் தாய்ப்பால் கொடுக்காத குழந்தைகளுக்கு பாலூட்டுதல் உட்பட) பிந்தைய நாளின் குறைந்தபட்ச எண்ணிக்கையாக மதிப்பிடப்படும். IYCF நடைமுறைகளை மதிப்பிடுவதற்கான குறிகாட்டிகள் 2021, WHO) இருப்பினும், மூலோயா கட்டமைப்பில் அடிப்படை மதிப்பு முந்தைய வழிகாட்டியின்படி கொடுக்கப்பட்டுள்ளது.
18. **குறைந்தபட்ச ஏற்றுக்கொள்ளக்கூடிய உணவு** - இது உணவுப் பன்முகத்தன்மை மற்றும் தாய்ப்பால் நிலை மூலம் உணவளிக்கும் அதிர்வெண் ஆகியவற்றின் தரங்களை ஒருங்கிணைக்கும் ஒரு குறிகாட்டியாகும். (IYCF நடைமுறைகள் 2007 க்கான WHO குறிகாட்டிகளிலிருந்து பெறப்பட்டது)
- ஏற்றுக்கொள்ளக்கூடிய குறைந்தபட்ச உணவு பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது :  
தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைகளுக்கு : முந்தைய நாளின் போது குறைந்தபட்சம் உணவு பன்முகத்தன்மை மற்றும் அவர்களின் வயதுக்கான குறைந்தபட்ச உணவு அதிர்வெண் ஆகியவற்றைப் பெறுதல்.  
தாய்ப்பால் கொடுக்காத குழந்தைகளுக்கு முந்தைய நாளின் போது குறைந்தபட்ச உணவுப் பன்முகத்தன்மை மற்றும் குறைந்தபட்ச உணவு முறை அவர்களின் வயதுக்கு குறைந்தபட்சம் இரண்டு முறை பாலூட்டுங்கள்.

IYCF நடைமுறைகள் 2021, WHO ஐ மதிப்பிடுவதற்கான குறிகாட்டிகளின்படி முந்தைய நாளில் குறைந்தபட்சம் ஏற்றுக்கொள்ளக்கூடிய உணவை உட்கொண்ட 6 – 23 மாத குழந்தைகளின் சதவீதமாக இந்த காட்டி மதிப்பிடப்படும். இருப்பினும் மூலோயா கட்டமைப்பில் அடிப்படை மதிப்பு முந்தைய வழிகாட்டியின்படி கொடுக்கப்பட்டுள்ளது.

19. **ஐந்து (5) வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே அதிக எடை** - WHO இன் குழந்தை வளர்ச்சி தரநிலைகளின் சராசரிக்கு மேல் இரண்டு நிலையான விலகல்களை (+2SD) விட உயரத்துக்கு அதிகமான எடை.
20. **ஐந்து (5) வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே அதீத உடல் பருமன்** - WHO இன் குழந்தை வளர்ச்சி தரநிலைகளின் சராசரிக்கு மேல் மூன்று நிலையான விலகல்களை (+3SD) விட உயரத்துக்கு அதிகமான எடை.

21. 5 – 19 வயது குழந்தைகளின் ஒல்லியான தன்மை - 5 – 19 வயதுக்கான WHO இன் குறிப்பு தரநிலைகளுக்கு கிழே இரண்டு நிலையான (-2SD) விலகல்களுக்கு மேல் உயரத்துக்கான எடை.
22. 5 – 19 வயது குழந்தைகளிடையே வளர்ச்சி குன்றிய தன்மை – 5 – 19 வயதுக்கான WHO இன் குறிப்பு தரநிலைகளுக்கு கிழே இரண்டு நிலையான (-2SD) விலகல்களுக்குக் கிழேயான வயதக்கான உயரம்.
23. 5 – 19 வயது குழந்தைகளிடையே அதிக எடை - 5 – 19 வயதுக்கான WHO இன் குறிப்பு தரநிலைகள் சராசரியாக ஒரு நிலையான (+1SD) விலகலுக்கு மேல் BMI அதிகமாக உள்ளது.
24. 5 – 19 வயது குழந்தைகளிடையே அதீத உடல் பருமன் - 5 – 19 வயதுக்கான WHO இன் குறிப்பு தரநிலைகளுக்கு மேல் இரண்டு நிலையான (+1SD) விலகளை விட அதிகமான BMI உள்ளது.
25. பெரியவர்களிடையே அதிக எடை – BMI 25 ஐ விட அதிகமாகவே அல்லது சமசமாகவோ காணப்படும் (பெரியவர்களுக்கான BMI என்பது கிலோகிராமில் எடையை சதுர மீட்டரில் உயரத்தால் வகுக்கப்படுகிறது.  $BMI = \text{எடை (kg)} / \text{உயரம்}^2 \text{ (மீ}^2\text{)}$ ).
26. பெரியவர்களிடையே அதீத உடல் பருமன் – அதீத உடல் பருமன் என்பது 30 ஐ விட அதிகமாக அல்லது அதற்கு சமனான BMI ஆகும்.

## 14. பின்னிணைப்பு

2020 ஆம் ஆண்டிற்கான மெட்ரிக் டன்களில் (MT) பொதுவாகப் பயன்படுத்தப்படும் உணவுகளின் வருடாந்த தேவைகளின் அடிப்படை மதிப்பீடு. (இது ஆண்டுதோறும் மக்கள்தொகை மாற்றத்திற்கு ஏற்ப மாற்றப்படவேண்டும்).

- 1). அரிசி - 1,663,200 மெட்ரிக் டன்
- 2). பருப்பு வகைகள் - 415,800 மெட்ரிக் டன்
- 3). மீன் - 418,857 மெட்ரிக் டன்
- 4). கோழி இறைச்சி - 147,420 மெட்ரிக் டன்
- 5). சோயா - 29,484 மெட்ரிக் டன்
- 6). மாட்டிறைச்சி - 29,484 மெட்ரிக் டன்
- 7). ஆட்டிறைச்சி - 20,484 மெட்ரிக் டன்
- 8). பன்றி இறைச்சி - 29,484 மெட்ரிக் டன்
- 9). வேர் காய்கறிகள் - 491,400 மெட்ரிக் டன்
- 10). பச்சை சாய்கறிகள் - 491,400 மெட்ரிக் டன்
- 11). பச்சை இலைகள் - 737,100 மெட்ரிக் டன்
- 12). பிற காய்கறிகள் - 638,820 மெட்ரிக் டன்
- 13). பழங்கள் - 1,965,600 மெட்ரிக் டன்
- 14). வித்துக்கள் (வேர்க்கடலை போன்றவை) - 189,100
- 15). முட்டை (எண்) - 7,560,000
- 16). பால் (கிலோ லீட்டர்) - 756,000
- 17). தேங்காய் (வித்தக்களின் எண்ணிக்கை) - 3,931,200
- 18). தேங்காய் எண்ணெய் (கிலோ லிட்டர்)- 49,140
- 19). பிற எண்ணெய் (MUFA) (கிலோ லிட்டர்) - 98,280
- 20). சக்கரை மற்றும் வெல்லம் - 294,840 மெட்ரிக் டன்

(ஆதாரம் - மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI))